MSA 178

D.L 307

அநுபவ வைத்தியம்

91

[illegible]

சுவடி எண் 307

1-25

1991

307. அநுபவ வைத்தியம்

30.4.91

2

1991
April

Compared
28/10/98

307. அநுபவ வைத்தியம்

என்னால் திருத்தம் செய்யப்பட்டது.

11/06/97

SCRUTINISING MEDICAL OFFICER
TAMILNADU SIDDHA MEDICAL BOARD.
MADRAS - 106.

231

1991
April

307. அனுபவ வைத்தியம்

அநுபவ வைத்தியம்

ஏடு எண் : 307

பெயர் : அநுபவ வைத்தியம்

ஏடு எண்ணிக்கை : –

அளவு : 24 + 3

வரி : 8

பாடல்கள் : உரைநடை

சுவடி நன்றாக உள்ளது.

எடுத்த தேதி : 1.4.91

முடித்த தேதி : 30.4.91

மொத்த பக்கங்கள் : 146.

படி எடுத்தவர் : தனலட்சுமி.

அனுபவ வைத்தியம்

ஏடு எண் : 307

பெயர் : அனுபவ வைத்தியம்

ஏடு எண்ணிக்கை : –

அளவு : 24 × 3

உள : 8

பாடல்கள் : உரைநடை

குறிப்பு :

இச்சுவடியில் அனுபவ வைத்திய[ம்] பற்றி கூறப்பட்டுள்ளது. நோய்களுக்கு மருந்து முறைகள் கூறப்பட்டுள்ளது அகத்தியர் சூத்திரம், அகத்தியர் ரத்தின சருக்கம் அகத்தியர் கன்ம காண்டம் தன்வந்திரி பகவான் வைத்தியம் போன்ற பல சிறு ஓலைகளும் இச்சுவடியில் சேர்த்துக் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அனுபவ வைத்தியம் எழுதப்பட்டு மற்ற ஓலைகள் எழுதப்படவில்லை.

1.	நாவரட்சிக்கு புகை பிடிக்க மருந்து	1
2.	சுரத்தின் போனல் தாகம் நிற்க	1
3.	ஒரு தலை வலிக்கு தைலம்	1
4.	பித்தத்துக்கு மருந்து	2
5.	இருமலுக்கு அஷ்ட சூரணம்	2
6.	மேக வாய்வு கடுப்புக்கு மருந்து	3
7.	மேக வாய்வுக்கு கசாயம்	5
8.	முகம் வாய் கோணலுக்கு	5,6
9.	சகல வாய்வுக்கு சூரணம்	6
10	கிரந்தி சூலை மேக வாய்வுக்கு மருந்து	6
11.	சகல இருமலுக்கு மருந்து	7
12.	பீனிசத்துக்கு மருந்து	8,130
13	பித்த வாத சுரத்துக்கு மருந்து	8
14.	நடுக்கு சுரத்துக்கு மருந்து	9
15.	பல் வலிக்கு மருந்து	9

16.	ரெத்த மூலம் ஊறக்க மருந்து	9, 10
17.	மேக வெள்ளைக்கு மருந்து	9
18.	பேதிக்கு மருந்து	10
19	நீராழிவுக்கு மருந்து	10, 120, 43
20	உள் மூலத்துக்கு எண்ணெய்	10
21.	கடி ஊறத்துக்கு மருந்து	11
22.	பீனிசத்துக்கு மருந்து	11
23.	அரையாப்புக் கட்டி கரைய மருந்து	11, 12
24.	கால் குளல் கட்டு குளைவிதத்துக்கு மருந்து	11
25.	வண்டு கடிக்கு மருந்து	12
26.	பால சஞ்சீவி மாத்திரை (வாய்வுக்கு)	12
27.	மாங்கொட்டை சூரணம் (வயாத்துளைவுக்கு)	13
28.	சுரத்துக்கு மாத்திரை	13
29.	சுரத்துக்கு கஷாயம்	14
30.	சன்னிவாத சுரத்துக்கு கஷாயம்	14
31.	கிருமைக்கு சுரத்துக்கு கஷாயம்	14

32. சுரபேதிக்கு கஷாயம் 15

33. இருமல், பிள்ளைப்புக்கு சூரணம் 15

34. அண்டத்தயாலம் (சன்னிக்கு) 15

35. சகல சுரத்துக்கு கஷாயம் 16

36. மந்தத்தின் பேரில் பேதியாகும் போக்குக்கு
கஷாயம் 16

37. இருமலுக்கு மருந்து 16, 49, 55, 105

38. ரெணத்துக்கு தளபுகை 17

39. சூதிகாவாய்வுக்கு மேகவாய்வுக்கு மருந்து 17

40. பிள்ளை பெற்றவளுக்கு வயிற்றில் ரெத்தம்
சீதக்கு மருந்து 18

41. வெட்டைக்கு மருந்து 18

42. கர்ப்பஅறை – சல்லா ரோணிக்கும் 18

43. பெரும் பாண்டுவுக்கு மருந்து 19

44. நீர் மாலைச்சலுக்கு மருந்து 19

45. தாளிசபத்திரி லேகியம் 20

46 26. வாயாதிக்கு மருந்து 21

47 ரெத்த பிரமேயம், வயிற்று உளைப்புக்கு
மேகத்துக்கு மருந்து 22

48. வெள்ளைக்கு மருந்து 22

49. மேகத்துக்கு எண்ணெய் 22

50. இளம்பிள்ளை வாதத்துக்கு மருந்து 23

51. சுர குளிகைக்கு கசாயம்

52. ஊல்வாதி லேகியம் (மேகவாய்வு குடைச்சல் இளைப்பு கரந்தி) 24

53. உதிர மண்டலி கடுக்கு 25

54. சன்னிக்கு - மாத்திரை 25

55 சுரத்துக்கு மாத்திரை 25

56. கைகால் எரிவுக்கு 26, 103

57. அண்டவாதம் வந்தவர்களுக்கு மருந்து 26

58. வாய்வுக்கு மருந்து 27

59. வங்குக்கு மருந்து 27

60. ஒரு தலை வலிக்கு - நசியம் 27

61. மூலத்துக்கு - மருந்து 27, 37

62. தலையடிக்கு தலை பாகத்துக்கு மண்டை குத்துக்கு - தயாளம் 28

63 இரத்த வாய்வுக்கு சூரணம் 28

64. காது வலிக்கி மருந்து 29

65. பேய்நாய் பெய்நாகடித்தால் மருந்து 29

66. தலையால் சுத்தி ரைட்டுக்கு மருந்து 29

67. வயாறு கழிய மருந்து 29

68. வயாற்று வலிக்கி மருந்து 29

69. இருப்பு கருப்புக்கு மருந்து 30

70. சூலத்துக்கு மருந்து 30,31

71. ரெத்தகுமம் சீதகுமம் கடுத்து விழுந்தால் 31

72. ரசம் வேதினை முறிக்க மருந்து 31

73. அரணை கடிக்கி மருந்து 32

74. பிள்ளைபெறமாட்டாதவளுக்கு மருந்து 32,33 120

75. கல்லைடைப்புக்கு மருந்து 32

76. இரத்த மூலத்துக்கு நெய் 32

77. சூசணக்காய் லேகியம் 33

78. வயாறு ரெத்த கடுப்புக்கு மருந்து 34

79. கிரணி கபாட மாத்திரை (மூலவாய்வு வயாற்றுக்கடுப்பு) 34

80. சூதிகாத தயலம் (பீனசம், சுவாசகாசம்) 35

81. உச்சிராஜங்கி சூரணம் (மேகக்கிராணி, சயம், எலும்புருக்கி) 35

82. வயிற்றுக் கடுப்புக்கு மருந்து 36,111

83. நீரடைப்புக்கு மருந்து 36,48

84. மூலத்துக்கு மருந்து 37

85. மாந்த சுரத்துக்கு மாத்திரை 37

86. நாகம் புடம் போடும் விதம் 38

87. மதனகாமேசுர லேகியம் 39

88. சந்திர கசாயம் (சயம்) 39

89. குடல் வாதத்துக்கு மருந்து 40

90. அண்ட வாதத்துக்கு மருந்து 40

91. மாதளம் பூ சூரணம் (காசவலி) 40

92. தசிதைலக்கி 41

93. மன்மத சூரணம் (சாத்துவாய்வு மேகவாய்வு) 41

94. வெட்டைக்கி பச்சை உருண்டை 42

95. நீர்க்கட்டு மூத்திரவாசைக்கு மருந்து 42

96. மேகத்துக்கு சூரணம் 43

97. மேக கட்டிக்கு மருந்து 43,44

98. சிலந்திக்கு எண்ணெய் 44

99. தலைகடிக்கி மருந்து, தலைமயிர்வெட்டுக்கு மருந்து. 44,51

100. கிளர் காச்சலுக்கு மருந்து 45

101. மேகத்துக்கு மருந்து 45

102. பயித்தியத்துக்கு 45

103 மூலசந்துக்கு எண்ணை 46

104. ஊறுத்துக்கு குளிசம் 46

105. சலகடுக்கி மருந்து 46,47 63,102

106. தேன்றுக்கு மருந்து 47

107. வெள்ளை குட்டத்துக்கு, செங்குட்டத்துக்கு வெங்குட்டத்துக்கு மருந்து 48

108 காமாலைக்கு மருந்து 48

109. ஒருதலை வலிக்கிற தோணி உண்டாக 50

110 கண்பூ பாய மருந்து 50

111 குன்மத்துக்கு மருந்து 50

112. பித்த பாண்டுக்கு மருந்து 51

112. வெள்ளைபுத்துக்கு மருந்து 51

114. பிரமயத்துக்கு மருந்து 51, 54

115. நீர் கட்டுக்கு மருந்து 52

116. கிரானிக்கு எண்ணை 52

117. கருங்கோழி சூரணம் (வலகுன்மம் சத்திக் குன்மம் வாய்வு) 53
118. நாக்குப் பூச்சிக்கு மருந்து 55
119. நிலின் உருண்டை மருந்து 56
120. உருண்டை மாந்தத்துக்கு மருந்து 57
121. கணம் பெராமைக்கு மருந்து 57, 58
122. கிரந்திக்கு மருந்து 59
123. அசீரண வாயுவுக்கு மருந்து 59
124. கருப்புக்கு மருந்து 59
125. மேககிரந்தி மேககருப்புக்கு மருந்து 60
126. நடுக்கல் காச்சலுக்கு மருந்து 60
127. வாதத்துக்கு உருண்டை 61
128. விரியன் கடித்தப் புண்ணுக்கு 61
129. சூத்திர பாகத்துக்கு மருந்து 61
130. தண்ணீர் தாகத்துக்கு மருந்து 62
131. சன்னி வாதத்துக்கு மருந்து 62
132. படல மருந்து (கண்ணால் படலம்) 63
133. வாப்புரநிக்கு மருந்து 63
134. சூலத்தில் வயிற்று வாயாதங்களெல்லாம் மருந்து 64
135. சலமான வயிறு கழிச்சலுக்கு மருந்து 64
136. சத்தி குன்மத்துக்கு மருந்து. 65

137. மகோதரத்துக்கு மருந்து 66

138. இந்திராணி லேகியம் (வயிற்றுநோவு) 67

139. பாரிச வாய்வுக்கு மருந்து 67

140. வயிறு பேதிக்கு மருந்து 67

141. உள் மூலத்துக்கு மருந்து 67

142. சீற மூலத்துக்கு மருந்து 68

143. வாத கடுப்புக்கு மருந்து 68

144. ஊறை வாதத்துக்கு மருந்து 68

145. வண்டு கடி ரணத்துக்கு மருந்து 69, 71

146. பெருவயிறுக்கு மருந்து 69

147. பித்தத்துக்கு சூரணம் 70

148. கல்லடைப்புக்கு மருந்து 70

149. சிரகா ராசாயனம் 71

150. கருங்கிரந்திக்கு மருந்து 71

151. வண்டு கடிக்கு மருந்து 71

152. மேகத்துக்கு நீர் தாரையால் பீச்சு மருந்து 72

153. தீராத வயிறு கழிச்சலுக்கு மருந்து 72

154. வாத சன்னிக்கு சூது மருந்து 72

155. கோரோசினை மாத்திரை 73
156. வயிறு பேதிக்கு கஷாயம் 73
157. சுரத்துக்கு எண்ணை 73
158. பீனிசத்துக்கு எண்ணை 74
159. கிரந்திக்கு மருந்து 74, 75
160. சன்னாக்கு கஷாயம் 76
161. மேகத்துக்கு மருந்து 76
162. உசக்கத்துக்கு மருந்து 78, 109, 132
163. மூத்திரம் பெய்யுறதுக்கு மருந்து 78
164. ஒரு தலை வலிக்கு புகை மடிக்கிறது 78
165. தொடை வாளைக்கு மருந்து 78
166 சன்னிக்கு தயிலம் 79
167. தில்லை தயிலம் (வாய்வு 80-க்கு) 79
168 தின்மத்துக்கு மருந்து 80
169. நரைக்கு மருந்து 81
170. கால் உசக்கத்துக்கு மருந்து 81
171. பிர மேகம் தீர மருந்து 82
172. யோனியால் உள்ளுற புண்ணுக்கு 83
173. அராய கிளைக்கு மருந்து 83
174. வயிறு நோவுக்கு மருந்து 83
175. கற்றாளை நாற்றத்துக்கு 83

176. கல்லடைப்புக்கு மருந்து 84,113

177. மோகனிக்கி மருந்து 84

178. ஊக்கருக்கு மருந்து 85

179. பாஷாணமடிச்ச பேருக்கு 85

180. நீத்குவாதுக்கு மருந்து 86

181. ஊரத்தி யருமலுக்கு மருந்து 86

182. சிலைல் சாரக்க மருந்து 86

183. ரத்த மந்தத்துக்கு மருந்து 86

184. உலசலமடைப்புக்கு மருந்து 87

185. நித்திரை யில்லாதத்துக்கு மருந்து 87

186. தொண்டைக் கம்மலுக்கு மருந்து 87

187. உறரை வாதத்துக்கு மருந்து 87

188. சகல கடிச்சலுக்கு இதை மருந்து 88

189. சூதக வாய்வுக்கு மருந்து 89

190. பெருஞ் சிரங்கி மருந்து 90

191 ரெத்த வாகுறைதுக்கும் இருமல் உப்பசம் இதுகளுக்கு மருந்து 91

192. இளைப்பு மேல் சுவாசம் யிருமலுக்கு மருந்து 92

193 மார்பு நோவுக்கு மருந்து 92

194. கட்டிகள் பத்துக்கு வைத்து பழுக்க மருந்து 92

195. எப்படிப்பட்ட கட்டிக்கும் பத்துப் போட மருந்து 92

196. கிரானை மூலத்துக்கும் சகல கட்டிக்கு மருந்து 95

197. பயாத்திய கிருமருக்கு மருந்து 95

198. அரையாப்பு கட்டிக்கு மருந்து 96

199. குட்டத்துக்கு மருந்து 96

200. லேகியம் (வாய்வு, சூலை, அஜீரணம்) 97

201. சூலைகிரந்திக்கு மருந்து 97

202. மேகத்துக்கு மருந்து 98

203. கிராணி, சீத ரத்தபேதிக்கு மருந்து 98

204. ஆட்டுப் புழுக்கை லேகியம் (பருத்தசரீரம் வாடும்) 99

205. வீரிய வட்டிக்கு உபாரம் 99

206. வரட்சிக்கு மருந்து 100

207. நருவை கட்டிக்கு மருந்து 100

208. சகல கிரந்திக்கு குட்டம் சகல வியாதிக்கு அரக்கு எண்ணெய் 101

209. சிலை சாரத்த மருந்து 102

210. பணிசை தலை வலிக்கு மருந்து 102

211. பெரும்பாட்டுக்கு மருந்து 103

212. நாரசிங்க சூரணம் (18 வகை ரோகம் சூலை, பாண்டு ரோகம் நிவாரணி)

213. சாரதாபலாங்கத் குளிகை (சுர சன்னி) 104

214. கெற்ப உராய்புருந்திக்கு மருந்து 105

215 சுவாச காசமும் யாருமல் மந்தார காசத்துக்கு மருந்து 105

216. சலக்கட்டுக்கு மருந்து 106

217. கண் சதை வளர்வதுக்கு மருந்து 106

218. கண் குருவுக்கு மருந்து 106

219. சகல பீனிசத்துக்கு தயிலம் 107

220 சன்னி தோஷத்துக்கு மருந்து 108

221. தந்த வாய்வுக்கு சிதைச் சன்னிக்கு பல் அசைவுக்கு சொத்தைப் பல்லுக்கு மருந்து 108

222. நீரடைப்புக்கு மருந்து 108

223 சுரத்துக்கு நாவரட்சிக்கு 109

224. பசி தீபனத்துக்கு மருந்து 109

225. சகல அசைச்சலுக்கு மருந்து 110

226 பாண்டுவுக்கு மருந்து 110

227. சூலைக்கு புட்டு 112
228. சீத சுரத்துக்கு மருந்து 112
229. நரை திரைக்கு மருந்து 114
230. சுரத்துக்கு ஆனந்த பைரவன் குளிகை 115
231. மேகத்துக்கு லேகியம் 116
232. கண்பயிர் உதிர்கிற வியாதிகளுக்கு மருந்து 116
234. சய மக்கினி மாத்திரை 117
235. சுவாசத்துக்கு மருந்து 117
236. ஒரு தலை நோவுக்கு மருந்து 118
237. புத்திர சந்தானத்துக்கு 118
238. மேகத்துக்கு சூரணம் 119
239. நீர் கட்டுக்கு மருந்து 120
240. மேகாதி மெகுக்கு உபாரம் 121
241. மேகரணத்துக்கு சூத மருந்து 121
242. சுர மாத்திரைகள் உபாரம் 122
243. மேகத்தடிப்பு மேகக்கிரால் மேகத்தினால் எடுத்த வெடிப்பு இதுக்கு மருந்து 123
244 சீத பேதிக்கி மருந்துகள் 124

245. காதுக்கு மருந்து 123

246. ஊளாவாதத்துக்கு மருந்து 123

247. சன்னிக்கு கசாயம் 124

248. பல்லுக்கிட்டின சன்னிக்கு மருந்து 125

249. தேவதாளி சூரணம் 125

250. நாகிலிங்க சூரணம் 126

251. கண்புகைச்சட்டுக்கு மருந்து 127

252. ராசகுறைவுக்கு மருந்து 128

253. புண்ணுக்கு குளைக்குழி கண்ட
மாலைக்கு மருந்து 128

254. மாரடைப்புக்கு மருந்துகள் விபரம் 129

255. உதிர புண்ணுக்கு மருந்து 130

256. சிலைச் சிலந்திக்கு மருந்து 131

257. பித்தத்தினால் நீர் சிவப்பாயிருக்கிறது 131

258. பித்த சுரத்துக்கு கசாயம் 131

259. மருந்து யடுகள் சிறிய மருந்து 132

260. மலநுங்க எடுக்க மருந்துகள் 132

261. கிரோணி மருந்துகள் உபசாரம் 133

262. சர்வ வியாதிக்கும் அன்னாதி தயிலம் 133
உபசாரம்

263. கிரோணிக்கு மருந்துகள் 134

264. அபான் குறிய உபசாரம் 134

265. வெள்ளை உதட்டுக்கு மருந்துகள் 134

266. கண்டமாலைக்கு மருந்து 135

267. உள் மூலத்துக்கு மருந்து 135

268. சீதம் வெடிப்புக்கு நன்றாய் சுகரிய 135
மருந்து

269. சிரங்குக்கு அசந்திர மருந்து 136

270. சிலந்திக்கு மருந்து 136

271. கல்நார் பற்பம் 136

272. வங்க பற்பம் 136

273. துட்டு பற்பம் 137

274. பாசாண பற்பம் 137

275. நவச்சாரக் கட்டு 137

276. வங்க பற்பம் 138

277. அரிதார பற்பம் (குளிர்காய்ச்சல், பவுத்திரம், வாய்வுக்கு) 139

278. காலமேக நாராயண செந்தூரம் 139

279. துருசு பற்பம் உபரசம் 141

280. கறியுப்பு பற்பம் (இருதயவாய்வு, ரத்தக்கொதிப்பு கெர்ப்பசூச்சி குன்மம் வாய்வுக்கு) 141

281. தாளக பற்பம் 142

282. வங்க பற்பம் 143

283. அப்பிரேக பற்பம் (மேகம்) 144

284. காந்த பற்பம் (சோகை, பாண்டு) 144

285. அரப்பொடி பற்பம் 145

286. துருசுச் சுண்ணம் செந்தூரங்க 145

287. தந்தநாக பற்பம் 146

———— × ————

1·4·91

நாவரட்சிக்கு

மயிலிறதிம், மிளகு, கலைமான் கொம்பு, சிவனதுள், யிளதை மூன்றும் பொடி பண்ணி கறுப்பு துணியால் சுத்தி புகை பிடிக்க வாயால் தண்ணீர் உவதும். நாவரட்சி (முற்றும்) (நீங்கும்).

சுரத்தின் போல் தாகம் நிற்க

நத்தைசூரியும், நாயுருவியும் சிலக்க அருந்து தண்ணீர் ஊட்டு காச்சி திருக்கவும் சுரத்தின் தாகம் (முற்றும்) நீங்கும்

ஒருதலைவலிக்கு தயிலம் —

நஞ்சறுப்பான் வேர், அருகம் வேர், ஆதண்டைப்பட்டை, பெருங்காஞ்சிறுவங்கு கொஞ்சிப்பட்டை, வசம்பு, மிளகு, மஞ்சள், வெள்ள தூண்டு கருநொச்சியிலையும் அதின் சாறும் கரும் செம்பையிலையும் அதின் சாறும் இதுகள் நருக்கி நல்லெண்ணையில் காச்சி முழுகவும். ஒருதலைநோவு முற்றும் (நீங்கும்)

பித்தத்துக்கு

பஞ்ச தீராரை நாக்கனிஞ்சு
 பருத்த மதுரம் மூக்கனிஞ்சு
யிஞ்சி திப்பிலி யருகனிஞ்சு
 யேலந் தாறுமோர் கனிஞ்சு
அஞ்சுமொன்றாய் பொடி செய்து
 ஆவின்பாலில் கொள் வீராய்
மிஞ்சும் பித்தம் வெள்ளோக் காலம்
 தெளிவாய் போகுஞ் சொன்னாரே

இருமலுக்கு அஷ்ட சூரணம்

தாளிசபத்திரி வராகனிடை - 1
மிளகு வராகனிடை - 2, சுக்கு வராகனிடை - 3,
திப்பிலி வராகனிடை - 3, கிராம்பு வராகனிடை - 1
லவங்கப்பட்டை வராகனிடை - 1, ஏலம் வராகனிடை
துளைநீர் வராகனிடை - 8 சர்க்கரை பலம் - 5
யிந்த மருந்தை துளைநீர் யில்லாமல் மற்றதை
யெல்லாம் இடித்து யிதத்து சர்க்கரையுந் துளை
நீரையுங் கலந்து தெகுடி சாப்பிடவும். இருமல்
பித்தசுரம் வாய்வு இதுகளெல்லாம் தீரும். தை சுண்டது.
யிச்சா பத்தியம் பிடியது ஆகாது. இருமலுக்கு
அஷ்ட சூரணம் முற்றும்.

மேகவாய்வு கருப்புக்கு

மாவலிங்கம் அடக்கைப் பேதி வேரை வெட்டி வந்து மேல்த் தோல்ச் சீவிப்போட்டு பட்டையை யெடுத்து வெள்ளாட்டுக் கோமயத்தி லரைத்து பெரிய கழற்சிக்காயளவாகவும் அல்லது கொட்டைப் பாக்களவாகவும் வெள்ளாட்டு கோமயத்தில் கரைத்து குடிக்கவும். கசப்பு புளிப்பு தள்ளவும். மேகவாய்வு கருப்பு மறப்பு முற்றும்.

மேககுளைக்கட்டு மேகவெட்டை மேக
காங்கை சூம்பலுக்கு

நல்ல பரங்கிப்பட்டைக் கொண்டு வந்து பாக்குபோலே சீவியதை நொச்சி சாற்றில் ஒரு நாள் தாளைச் சாற்றில் ஒரு நாள் முடக்கொத்தான் சாற்றில் ஒரு நாள் உத்தாமணி சாற்றில் ஒரு நாள் துளசி சாற்றில் ஒரு நாள் கை முறை தப்பாமல் ஊறப்போட்டு உலர்த்தி அந்தப்பட்டை இரண்டு சேருக்கு இரண்டு பலம் சித்திர மூலம் வேர் பச்சையாக வெட்டி வந்து அரைத்து, அரைத்ததை பரங்கிப்பட்டையிலே குழம்பாய் பூசாதித்து அல்லாமல் இரண்டு பணத்துக்கு (மிளகாயும்) சாம்பிராணியும் வாங்கி வந்து ஒரு சட்டியால் இந்த மிளகாயையும் சாம்பிராணியையும்

~~(பிஞ்சுகளையும்) சாம்பிராணியையும் வாழைக்குருத்து~~
~~ஒரு சட்டியில் இந்த பிஞ்சுகளையும்~~
~~சாம்பிராணியையும்~~ வைத்து மேல்சட்டி மூடி
சீலைமண் செய்து அடுப்பில் வைத்து ஒரு விறகா
எரித்து மேல்சட்டி சூடு கண்டவுடனே இறக்கி
ஒரு புது கலயத்திலே வைத்து சீலை வடிகட்டி
காத்து போகாமல் பத்திரம் பண்ணிவைத்துக்
கொண்டு அந்தி சந்தி ஒரு துட்டெடை சாப்பிட்டு
வரவும். கொஞ்ச நேரம் பிறகு சாப்பிடவும்,
இப்படி 10 நாள் கொண்டால் வாய்வு (வெப்பு) யென்னுங்
பட்டதெல்லாந் தீரும். பத்தியம் உப்பு வறுத்துக்
கூட்டவும். புளி, புகையிலை தள்ளவும். பச்சை
மீன், பூசணி, வாழைக்காய், பரங்கிக்காய்,
? பாவக்காய், செம்பா (புஅரிசி) நீர்ச்சோறு, மோர் தயிர்
பச்சை தண்ணி, இந்த நோவு தீர்ந்த பிறகு மறுபடி
10-நாளான பிறகு வெள்ளாட்டுப்பாலன்னநெய்
துவரை பருப்பு, சிறுகீரை, முருங்கைக் கீரை
கூட்டவும்; அப்பால் கஞ்சி . . . .
முழுகவும்; பிறகு ஆளக்கெண்ணை காய்ச்சி
. . . . நோளைக்கி
புளி தள்ளவும். வாய்வு பண்டங்கள் கண்டு
கூட்டவும் வகை கண்டபடி. மேகசூலைக்கட்டு
முற்றும்!

மேக வாய்வுக்கு கசாயம்

பரங்கிப்பட்டை பலம் -1, பிறப்பன் கிழங்கு பலம் -1, சங்கம்வேர் . . . . வெள்ளை — அருகம்வேர் பலம் -1, மூக்காவேளை பலம் -1, — திருநாளாஞ்சிவேர் பலம் -1, முடக்கொத்தான்வேர் பலம் சுக்கு பலம் -1, மிளகு பலம் -1 தூளாய் இடித்து — மூன்று பங்கு பண்ணி ஒரு பங்கில் இரண்டு படி — தண்ணீர் விட்டு ஒரு படி தண்ணியாய்க் காய்ச்சி நாள் மூன்றுக்கு 6 பொழுது கொடுக்கவும். பத்தியம் கசப்பு புளிப்பு தள்ளவும். மேக வாய்வு கசாயம் தீரும்.

சயாந்தியம் மேல் தாளிருந்த தொண்டை கட்டும் முகம் வாய் கோணினதுக்கு —

(1) பெருங்காயம், வெள்ளுள்ளி, அவுரியிலை சாற்றில் அரைத்து கொதிப்பாய் பூசவும் — நாளாறும் அவுரியிலை சமூலம் கொட்டை நீக்கி சமூலம் அசும்பு சுட்டு திப்பிலி சாயாகக் கூட்டி பொடி பண்ணி வைத்துக் கொண்டு தேனில் நாள் கொள்ளவும் தொண்டை கட்டு விட்டுப் போகும் —

Repetation . . . . (சயாந்திய மேல் தாளிருந்தி தொண்டை கட்டு முக வாய் கோணினதுக்கு.) கொத்து வேலிவேர், செங்கத்தாரிவேர் எருக்கன் கொழுந்து கோவைத்தண்டு நிலாவேர் வகைக்கு தேங்காயளவு கொடுக்கவும். முகம் வாய் கோணினது தீரும்

சகலவாய்வுக்குச் சூரணம்

அரத்தை பலம் - 1, செறாயம் பலம்,
பற்படாகம் பலம் - 1, தூதுவளை பலம் - 1, கண்டங்
கத்திரி பலம் - 1, அட்டத்திருப்பிரவேர் பலம் - 1,
நீர்வசுதலைவேர் பலம் - 1, சிறுகாஞ்சொறிவேர்
பலம் - 1, சித்திராமூட்டி வேர் பலம் - 1 இந்த
மருந்தை இடித்து அச்சிர காயம் பண்ணி நாளி
தண்ணீர் காயம் வைத்து மூஹரல் கொண்டதில்
போட்டு உழக்காய் காய்ச்சி இறக்கவும். இப்படி
சாப்பிட்டு வந்தால் தீரும்.

கிரந்தி சூலைக்கும் வாய்வுக்கும்

நித்திர மூலம் பலம் - 3, நிலாக்
காரம் அரிதாரக்கடை - 2 உலர்ந்தி எண்ணெய் படி - ரூ
இதை யொத்து பதத்தில் வைத்துக் கொண்டு தினமும்
காலையில் காலமே ஒரு கொண்டு சாப்பிடவும்
இப்படி மூன்றுநாள் சாப்பிட்டு வெந்நீரும்
சாதமும் சாப்பிடவும். கிரந்தி சூலை மேகவாய்வு
தீரும். —

வாய் சிகரங் கோணையிருந்தால் மருந்து

உசம்பு, மிளகு . . .

சூடு இவை நீங்கி மருபாகம் நாதியால் மாறிய
தீரும் . . . சூடு பலம் - 1 சுக்கு பலம் - 1
சாரணைவேர் பலம் - 1 உசம்பு பலம் - 1 இதை
நாணியும் 2 உருக்கி வாலக்கொண்ணையால்
எரித்து நாலு காசிடை பொன்னிறம் உள்ளுக்கு
கொள்ளவும் தீரும் வாய் முகம் கோணையிருந்தால்
தீர்ந்து போம். ~~சரிதம்~~

சகல இருமலுக்கும்

குப்பைமேனியிலை இரண்டுபிடிக்
கொண்டுவந்து சட்டியில் போட்டு வதக்கி ஒரு
விளாங்காயளவு பனைவெல்லம் போட்டு உழக்கு
நல்லெண்ணை விட்டு காய்ச்சிக் கிண்ட பாகுபோலே
ஆகும் ஒருபிடி உருண்டைப் பண்ணி ஒரு உருண்டை
~~தினம்~~ இரண்டு வேளையும் உள்ளுக்கு கொள்ளவும்
சகல இருமலும் தீரும். தீபனமுண்டு பத்தியம்
ஒன்றுமாகாது. சகல இருமல் ~~தீரும்~~ நீங்கும்.

சகல இருமலுக்கும் சயமெட்டுக்கும் மருந்து

ஏலம் பலம் - 1 சுந்திரபலம்
பலம் - இ பேரிச்சம்பழம் பலம் - இ திப்பலியம் - இ
கிராம்பு வராகனிடை இ வெங்காரம் வராகனிடை - 2
சித்தரத்தை வராகனிடை - இ கருஞ்சீரகம் வராகனிடை - 1
அபின் வராகனிடை - 2 இந்த மருந்து ஒன்பது
வகையும் கூட்டி வெண்காரத்தை சுத்தி.. பண்ணி
பொரித்துக் கொண்டு அபின் [illegible]
சாற்றில் அரைத்து கொள்ளவும். மற்ற மருந்தெல்லாம்
பச்சையாய் பொடி பண்ணி . . . . . . ஆர்த்தரைத்து
தூதுவளங்காயளவு உருண்டை பண்ணி இரண்டு
வேளையும் கொடுத்து வரவும். இதுக்கு தீரும் வியாதி
சகல இருமலும், சயம், எட்டும் வகை சூரணம்
தீரும். பத்தியம் கோழிக்கறி உள்ளுக்குள்ள
நா. . . . . . சகல இருமலும் சயமெட்டும்
~~தீரும்~~. நீங்கும்.

......எண்ணெய்

ஆமணக்கெண்ணெய்படி-1, கருநொச்சிச் சாறுபடி-1 இஞ்சியிலைச்சாறுபடி-1, கருஞ்சீரகம் பலம்-1 கஸ்தூரிமஞ்சள் பலம்-1 பத்தியம் உப்பு புளி தள்ளவும்.

பீனசத்துக்கு

இஞ்சிச்சாறு, மஞ்சள்ச்சாறு நொச்சிச்சாறு முசுமுசுக்கைச்சாறு கருஞ்சாறு கோரைச்சாறு வகைக்கி படி-2 நல்லெண்ணெய்படி-1 விளாமிச்சம்வேர் தேவதாரம் அரத்தை மல்லி யது வகைக்கி கழஞ்சு பச்சையிலைச் சாறுவிட்டு அரைத்து கல்கம் சேர்த்து எண்ணெய் மெழுகு பதத்திலிருந்து கொண்டு 5-நாள் முழுகவும். மூக்கு நாசி ரெண்டு துளி விடவும் தீரும். பீனசம் மாறும்

பித்த வாத சுரத்துக்கு மருந்து

சுக்கு, மூக்காவேளை, சிற்றரத்தை, கண்டங்கத்திரி.................. இவை வகைக்கி பலம்-1 வாங்கி யிடித்து 1/8 படி தண்ணீர் வார்த்து ..... அரைக்கால் படி கிசாயத்தில் மருந்துக் குடிக்கவும். வைகள்டது. பித்த சுரம் மாறும்.

நடுக்கசுரத்துக்கு மருந்து

நொச்சிச்சாறு காலப்படி யெடுத்து
சட்டியைக் காயவைத்து ஆற்றுமணலைப் போட்டு
வறுத்து வறுக்கும் போது நொச்சிச் சாற்றை ஊற்றினால்
பொரிஞ்சு போகும் அதை யருந்து கொடுக்க நடுக்கசுரம்
பறக்கும். இது கைகண்டது.

பல்லுவலிக்கு மருந்து

சீக்குறண்டு வேர் பலம் - 10
கொண்டு வந்து தட்டி போட்டுக் காய்ச்சி கொப்பளிக்க பல்
வலி தீரும்.

செத்த பிள்ளை பிறக்க

திப்பிலியை காடியிலரைத்து
கொடுக்க செத்த பிள்ளை பிறக்கும்.

பிசாசு ஓட்ட உபாயம்

மாவிலங்கம் வேர், வில்வவேர்
ஆலாவேர் நொச்சிவேர் எல்லா சுட்டு நறுக்கி தூச
பிசாசு எல்லாம் ஓடும்.

மேகவெள்ளைக்கு மருந்து

நொச்சிச்சாறுப்படி - ௫
நல்லெண்ணைப்படி - ௫ வெங்காயம் பலம் - வ
நல்லெண்ணையால் யிந்த சாற்றை விட்டு குழப்பி
வெங்காயத்தை இடிச்சு யிந்த சாத்திலும் நல்லெண்ணையிலும்
போட்டு குழப்பி 5 நாளாவது 3 - நாளாவது சாப்பிடவும்
உப்பில்லாமல் கடும் பத்தியம்.

செத்தபிள்ளை பிறக்க

Repeatation

திப்பிலியை காடியிலரைத்து எருமைச்சம்பாதி பிரமாணம் போலே குடுக்கவும் செத்த பிள்ளை பிறக்கும்.

பேதிக்கு மருந்து

பாகையிலைச் சாறும் - ஐ பசுவின் பால் - ஐ குடுக்க பேதியாம். பேதி மருந்து முற்றும்.

நீளாதி அதிரும் பல்லையிரிய நீர்க்கட்டுக்கு மருந்து.

வெள்ளியம் அரிதாகனிடை - உ பொன்னரிதாரம் அரிதாகனிடை - ௩, வெள்ளியம் சட்டியிலிட்டு உருக்கி ஆறுகிறபோது .... பொடிசெய்து தூளா உருக்கி ஆறுகிறபோது பருத்திக் கொட்டையிலே கிண்டு .... போட்டு எடுத்து குடுக்கவும். நிற்கும்.

உள்மூலத்துக்கு எண்ணை

நல்லெண்ணைபடி - ௩, வெறு காயம் கால்படி - ௩ இரண்டையும் காய்ச்சி பதத்தில் இறக்கி நேரத்துக்கு நாலு காசெடை சாப்பிடவும் அந்தி சந்தி ரெண்டு வேளையும் குடுக்கவும். தீரும். முற்றும்.

கீட வாதத்துக்கு

கொஞ்சுணரவேர் அடக்கோபோற
வேர், சாங்கரம்வேர் இக்க அரைத்து பசுவின் பாலிலே
கிருக்கவும். பத்தியம் உப்பு புளி தவிர்க்கவும் வாத
தீரும்.

தாக்கந்தம் பீனிசத்துக்கு

நொச்சிவேர்ப் பட்டை நெய்ய
தட்டி பொட்டணங்கட்டி இரண்டு நாசியாலும் இரண்டு
துளி விடவும் இப்படிக்கி மாத்திரைக்கி மூன்றுதரம்
விட்டால் தீரும். பீனிசம் தீரும்.

அரையாப்புக்கட்டிக்கரைய

வாழைக்காயை மேல்தோல்
வாங்கி குழம்பால் சுத்தி நறுக்கி தட்டிக்கிக் கட்டவும்
கிளையமாம்.

கால்குளை கட்டு குளையாதுக்கு
மருந்து.

கொச்சிச்சாரப்படி - ரூ,
நல்லெண்ணைப்படி - ரூ இரண்டும் சமன்பாகக் கூட்டி
கலக்கி சாப்பிடவும். இப்படி மூன்று காலமே
சாப்பிடவும். உப்பு புளி தள்ளவும் சோதக்குறைகள்
தீர்ந்து போகும் கால் குளை கட்டு குளையாது நீரும்.

வண்டுகடிக்கு மருந்து

ஒருபிடி அரளிவேர்ப்பட்டையை நெய்யதட்டி யெண்ணெயில்ப் போட்டு கருகாமல் இளம் பதத்தில் வறுத்துக் கொண்டு வண்டுகடி காலிலே உடம்பில் கண்டபடியிடங்களிலே தடவி வரவும். இப்படி 7 நாள் தடவி வரவும். புளி, புகையிலை தள்ளி வரவும் வண்டுகடி குணமாம். தீரும்

அரையாப்புக்கட்டிக்குக் கரைய மருந்து

அ. குன்றுமணியிலையை ஆமணக்கெண்ணெயில் தடவி கட்டிக்கு கட்ட குணமாம்.

பால சஞ்சீவி மாத்திரை

ரசம் விராகனிடை-1 கெந்தகம் விராகனிடை-2, வெண்காரம் விராகனிடை-3, மிளகு விராகனிடை-4, சுக்கு விராகனிடை-5, நேர்வாளம் பருப்பு விராகனிடை-6, கடுகுரோகணி விராகனிடை-7 கடுக்காய்தோல் விராகனிடை-8 பனைவெல்லம் விராகனிடை-9 இதுவெல்லாம் குருக்கொள்ச்சாறு (குருஞ்சுகையாலச்சார்) விட்டு, அரைத்து சிறு குன்றுமணிப்பிரமாணம் உருண்டை செய்து நிழலுலர்த்தி கொண்டு பேதிக்கு நோக்காடு அறிந்து பிள்ளைகள் முதல் பெரியவர்களுக்கு கொடுக்கவும் - சுத்தா வாயிலிருந்து சாப்பிட்டால்

அரைசம் பண்ணிக்கொள்ளவும். சுரத்தின் போல்
இருக்கப்பட்ட பேர்களுக்கு குடுத்தால் அளந்தல்லவும்
பால சஞ்சீவி மாத்திரை முற்றும்.

மாங்கொட்டை சூரணம்

சீரகம், குரோசாணி ஓமம், பி
கடுக்காய்பூ, பொசத்துக்காய், முள்ளிலவன் பிசின்
கருவேலன் பிசின் ஆணிமருந்து வராகனெடை-2
கஞ்சா கிராம்பு சாதிக்காய், சாதிபத்திரி, மாச்சக்
காய் மாங்காய் தோல், மாங்கொட்டை, சுக்கு
திப்பிலி, அதிவிடையம், கல்நார், சாந்திரவேதி
இலம்பாசிக்காய், அக்கிராக்காரம், சடாமாஞ்சில்
அரையல் கொட்டை தோல், வாகைக்கிப்பலம்-1 யாவற்று
சூரணம் செய்து வைத்துக் கொண்டு அயத்தளவுக்கு
தயிர்கட்டியால் சாப்பிடவும். மாங்கொட்டை
சூரணம் முற்றும்.

சுரத்துக்கு மாத்திரை

சாதிலிங்கம் வராகனெடை-1,
தாளகம் வராகனெடை-1, பாசாணம் வராகனெடை-1,
மஞ்சள் சுட்ட கரி வராகனெடை-1, எருக்கம் பருப்பு
விட்டு அரைத்து குங்குமப் பயறு அளவு உருட்டி
நிழலுலர்த்தி முலைப்பாலிலும் தேனிலும் யாவும்
சாத்திரம் சுரத்துக்கு தினமிருந்து ஒன்று இரண்டு
மூன்று நாளைக்கு பொழுது கொடுத்தால் சுரம் நிற்கும்
அனா அகையான தள்ளவும். சுக்கு கஷாயத்திலும்
குடுக்கலாம். சுர மாத்திரை முற்றும்.

சுரத்துக்கு கசாயம்

சீந்திக்கொடி, வில்வம் பச்சைவேர்
கருவேல, சிறுகாஞ்சொறி, முத்தக்காசு, பற்பாடகம்,
மல்லி, சுக்கு, நிலவேம்பு, பேராமுட்டி வகை
ஒன்றுக்கு பலம்-1 கசாயம் போட்டு மூன்றுநாளைக்கு
பொழுது சாப்பிடவும் தீரும்.

முத்தக்காசு, பேய்ப்புடல்,
பற்படாகம் சுக்கு சீந்தில்தண்டு ஒரு இடையாய்
போட்டு சாப்பிடலாம் - 6 பொழுது சாப்பிடவும்.
புளி தள்ளவும். சுரம் தீரும்.

சன்னிவாத சுரத்துக்கு கசாயம்

கோஷ்டம், முள்ளி, சீந்தில்
கொடி, சித்தாமுட்டி, பற்படாகம், முத்தக்காசு,
திப்பிலி, சிறுதேக்கு, சிறுகாஞ்சொறி வேர், பேய்ப்புடல்
சுக்கு நிலவேம்பு குருங்கப்பட்டை ஆடாதொடையிலை
ஆதளைகரந்தி கொத்தமல்லி வகைக்கு பலம் - 1
கசாயம் பண்ணி சாப்பிடவும் தீரும். புளிதள்ளி
சாப்பிடவும் சன்னி சுரம் தீரும்.

இருமலுக்கு சுரத்துக்கு கசாயம்

பேராமுட்டி வேர் பலம் - 3
சுக்கு பலம் - 1 இதுரெண்டையும் இடித்து கசாயம்
பண்ணி 3 நாள் 6 பொழுது குடிக்கவும் தீரும்.

சுரபேதிக் கசாயம்

சாரணைக் காயத்துள்ளிருக்கப்பட்ட பிசின், மல்லி, கத்தாளை சருகு, கடுகுரோகிணி, கடுக்காய் வகைக்கு துட்டிடை-1 கசாயம் வைத்து குடிக்க மல சுத்தியாகும். சுரபேதிக் கசாயம் முற்றும்.

இருமல் இளைப்புக்கு சூரணம்

சுக்கு, மிளகு, திப்பிலி கோஷ்டம் யிருவேலி, சடாமாஞ்சி, ஏலம் சுத்தக்காசு, சிறு நாகப்பூ மதுரம் வகைக்கு களஞ்சி-2, சூடன் களஞ்சி-1 ஏலம் [illegible]த்து அதக்கட்டி அப்பால கற்பூரம் நறுக்கி வெருகத தூள் தேனாலாவது பசுவின் நெய்யாலாவது சாப்பிடவும் தீரும். இருமல், வாந்தி சயம் ராப்புருதியும் தீரும். யிருமல் இளைப்புக்குச் சூரணம் முற்றும்.

அண்டத் தயிலம்

10 முட்டையை அவித்து மஞ்சள் கருவெடுத்து சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து எரிக்க தயிலமிறங்கும். பச்சைக் கற்பூரம் விராகனிடை-1, சூடம் விராகனிடை-4, ரசகற்பூரம் விராகனிடை-1, ஆலாத்தி கற்பூரம் விராகனிடை-4 கோரோசனை விராகனிடை 1, கஸ்தூரி பணவிடை-1 யிதுவெல்லாம் நுணுக்கி இந்த தயிலம் இறங்கிற பதத்தில் தூளைப் போட்டுக் கிண்டி வைத்துக் கொண்டு வெண்ணெயிலாவது நெய்யிலாவது சின்ன தோஷங்களுக்குக் கொடுக்கவும். அண்டத் தயிலம் முற்றும்.

சகலசுரத்துக்கு கஷாயம்

கோஷ்டம், முள்ளிவேர், சிற்றக்
கொடி, கோரைக்கிழங்கு, திப்பிலி, சிறுகாஞ்சொறி,
சிறுதேக்கு, பேய்ப்புடல் சுக்கு, பேராமுட்டிவேர்,
பேய்ப்புடல் நிலவேம்பு, மல்லி உறுதுசிரெந்தி
கூந்திரப்பதும் அளைக்கி - இ சகல சுரமும் தீரும்
~~சகலசுரம் தீரும்~~.

மந்தத்தின் பேரில் பேதியாகும் பேர்களுக்கு கஷாயம்

சுக்கு, மிளகு, அரத்தை, லவங்கம்,
அசம்பு சாம்பல், மலைதாங்கி, பேராமுட்டிவேர்
நூளாளால் சுட்டு காய வைத்து முதல் உப்பை
வறுத்துக் கொட்டி அப்பால சரக்கெல்லாம் பொடி
இளம்பாய் அரைத்து ஒருபடி தண்ணீர்விட்டு கால்படி
தண்ணீராகக் காய்ச்சி - 3 வேளை சாப்பிடவும்
மந்தம் தீரும்.

.... மேலெடுத்த இருமலுக்கு

சித்தரத்தை, வாலுளுவை,
தேவதாரம், திரிகடுகு, திரிபலை மேல்த்தோல்
2 சிந்திமாவு வகை ஒன்றுக்கு பலம் - 5 மேலும்
சூரணம் பண்ணி அதுகட்டு நாட்டு சர்க்கரை
பலம் - 6 பாகு காய்ச்சி அந்த மாவுலே (பாகில்) யாந்த
சூரணத்தைப் போட்டுக்கிண்டி நெய்யும் சேரு
ஒட்டு பதமாய் எடுத்து ஒரு நேரத்துக்கு கிரு
களச்சிக்காயளவு சாப்பிடவும் தீரும்.

ரெணத்துக்கு திராவகை

ரசம், கெந்தகம், வெள்ளைப்பாசாணம்,
ஊசிக்காந்தம், தாளகம், சாதிலிங்கம், கடுகு-
ரோகணி சாதிக்காய், கெளுஞ்சிரகம் கார்போகரிசி
நிரதமுந்து வகைக்கி உறாகனிடை - உ சேராநெல்லி
சாறுவிட்டு அரைத்து 1½ சாண் துணியில் தடவி
திரிபண்ணி காயவைத்து பசுவின் நெய்யில்
நனைத்து கொளுத்தவும். மூன்று நாளைக்கி
உப்பில்லாத பத்தியம். தாளக்கி கஞ்சி தேய்த்து
முழுகத் திரும். முழுகிறதுக்குத் தயிலம். நல்லெண்ணை
படி - இ, சேராநெல்லி சாறு படி - ரு, மாங்கு உறாகனிடை - உ
மலக .... சந்தனம் உறாகனிடை - ச அரைத்து
எண்ணையில் கலக்கி பதமாயிறக்கி முழுகி
வரவும். ரெணம் ஆறும்.

சூதகவாய்வுக்கு மேகவாய்வுக்கு மருந்து.

உள்ளியெண்ணை, யாந்துப்பு
பலம் - உக, நேர்வாளம் பலம் - உக, கடுகுரோகணி
பலம் - க, கடுக்காய் மேல்தோல் பலம் ~~[illegible]~~ உக,
காயம் உறாகனிடை - 3, வெண்காரம் உறாகனிடை - 3
வெள்ளைப்பூண்டு பலம் - 10 துளசிசார் படி - 1
காட்டு பெருங்காயம் பால் பலம் - 5 கையாந்தகரை
சார் படி - க வேலிபருத்திசார் படி - 1, ஆமணக்கெண்ணை
படி - உக தேங்காய்ப்பால் படி - க, வேலிப்பருத்தி
சாற்றிலும் மருந்தை அரைத்து எல்லாம் பதத்தில் வடித்து
வைத்துக்கொண்டும் சாப்பிடவும். திரும் ஆயாதி
சூதகவாய்வு, மேகவாய்வு மேகபிடிப்பு, இளைக்
கட்டு இருமல் தீரும். பாகையால தள்ளவும். மேகவாய்வு
தீரும்.

பிள்ளை பெத்தவளுக்கு வயத்தில் ரெத்தம் சிது சுற்றும்.

காயபூடும் ஏறுமச்ச சாருவட்டு அரைத்து தோய்த்து. இயாற்.றைச்சுத்திப் போடவும் மேலெருதி .... வெளியே வாங்கிப் போகும் லெகுவாகும் அதுக்கு மருந்து வேப்பங்கொழுந்து துட்டெடை மஞ்சள் வீராகனிடை - 8 தேசவாரம் வீராகனிடை - 1 வெள்ளைப் பூண்டு வீராகனிடை - ௧ சதகுப்பை வீராகனிடை - 1 .... செங்கல் வீராகனிடை - ௨ [illegible]து வெல்லமரைத்து கொச்சிக்காயளவு மூணு உருண்டை குடுக்கவும். பிள்ளைபெத்தவளுக்கு வயத்தில் ரெத்தம் சிது சுற்றும்.

வெட்டைக்கு மருந்து

நல்லெண்ணெய்படி - ௨
மொலம்பலம் - 2 மூணு நாளாகு பொசிது சாப்பிடவும். இச்சாபத்தியம்.

வெட்டைக்கு

நுணாசாறுபடி - ௨, உள்ளி சார்படி - ரு மூணு நாளைக்கு உப்பு புளி தள்ளி சாப்பிடவும். வெட்டை மருந்து சுற்றும்.

பற்பவகை - எல்லாரோகங்கும்

வெங்காரம் வீராகனிடை - 3
யிதை பொளித்துக் கொண்டு சட்டியல் குழைந்து அது மேல் லிங்கம் வீராகனிடை - 1 ரசம் வீராகனிடை - 1

கெந்தகம் வராகனிடை-1 வைத்து 5 நாளிகை அரைக்க பற்பமாகும். அந்த பற்பத்தை தேனில் கொள்ள கிராணி நோவு தீரும். தேங்காய்ப்பாலில் கொள்ள எல்லாக் கிராணியுந் தீரும். இச்சாப் பத்தியம் பற்பவகை முற்றும்.

பெரும்பாண்டுவுக்கு மருந்து.

மொச்சைப்பரு-வ உராவச்சு ஒருசுரு தேங்காய்ப்போட்டு இடித்து உருண்டைப் பண்ணி வைத்துக் கொண்டு 5 நாள் சாப்பிட தீரும். இச்சாப் பத்தியம்.

நாவல்பட்டை, மாம்பட்டை, நெல்லிப்பட்டை, கோவிலவுப்பட்டை, கருவேலம் பட்டை, மருதம்பட்டை பட்டை வகைக்கு பலம்-இ, சிறுதேக்கு பலம்-வ சுக்கு பலம்-வ சோம்பு பலம்-வ இதுவெல்லாமிடித்து கசாயம் வைத்து மூணுநாளைக்கி இருபொழுது சாப்பிடவும். இச்சாப் பத்தியம். பெருவியாதி முற்றும்.

நீருபாச்சல் கட்டுவாதி

சடைகஞ்சா வராகனிடை-4 மிளகு வராகனிடை-3, சுக்கு வராகனிடை-3, சன்னலவங்கப்பட்டை வராகனிடை-3 கிராம்பு வராகனிடை-2 சோம்பு வராகனிடை-1,

சாதிக்காய் வீராகனிடை - இ. நீர்முள்ளிவிதை வீராகனிடை - 2
கசகசா வீராகனிடை - 3 சக்கரை வீராகனிடை - 1
யிதுவெல்லாமரைத்து மாத்திரைப் பண்ணி காயவைத்து
கொண்டு குன்றந்த தண்ணியால் சாப்பிட ரொம்ப
கசாயத்தில் சாப்பிடவும் தீரும் நீருமாச்சல் சுரமும்.

பேய்மாச்சச ~~[illegible]~~ பேர்களுக்கு

எட்டுவாத்து வேரும் சக்கு ரெண்டும்
பழச்சாத்தில் அரைத்து கலக்கமிடவும் பே . . . பேசவும்.

தாளிசபத்திரலேகியம்:

சுக்குபலம்-3, மிளகுபலம்-1,
திப்பிலிபலம்-2, செவ்வியம் பலம்-1 தாளிசபத்திரி
பலம்-1 சீரகம் பலம்-1, திபாலவிரைக்கிமேல்
தோல்பலம்-இ, ஏலம் பலம்-உ லவங்கப்பட்டை
பலம்-உ, வாலாம்பரச்சை பலம்-உ சிறுநாகப்பூ
பலம்-உ இதுவெல்லாம் இடித்து வடிகட்டிக்கொண்டு
நாட்டு சர்க்கரை பலம்-16 . . . . இதுவெல்லாம்
உரலில் போட்டு தேன்விட்டு . . . . . இடைந்து
கொள்ளவும். பருபாரென்று பதிந்தால் கொஞ்சம்
பசுவின்நெய் விட்டு நன்றாக்கிண்டந்து லேகியத்தை
எடுத்துக்கொண்டு நெஞ்செரிவு பளிச்சேப்பம்,
உதிரவாயாதி பொருமல், அக்சந்தி இருமல் மேல்
சால்கடுப்பு கசிமந்தம் யாதுகளுக்கெல்லா குடுக்கலாம்
தீரும். தாளிச பத்திர லேகியம் முற்றும்.

26. ஊயாதிக்கி மருந்து

நல்லெண்ணெய்படி-1, சேராங்கொட்டை
பலம்.... ரெண்டு ரெண்டாய் நறுக்கி யெண்ணெயில்
போட்டு பொரித்து கொட்டை மிதந்த பிறகு கீழே
யிறக்கி வைத்துக் கொண்டு வேறே யெண்ணெயில் (பாத்திரத்தில்)
ஊற்றிக் கொண்டு இதுக்கு கடைச்சரக்கு சாதிலிங்கம்
உரோகணிடை-10 இதை அம்மியில் பொடி பண்ணி
வைத்துக் கொண்டு யெண்ணெயில் போட்டு மருந்தார
சிறுக்கி உரோகணிடை-5 வெள்ளைக்குன்றியும் உரோகணிடை-3
திக்குறு உரோகணிடை-10 இதை அம்மியில் பொடி பண்ணி
வைத்துக் கொண்டு யெண்ணெயில் .போட்.... பரங்கி
பட்டை பலம்-5 காட்டு சீரகம் பலம்-3, கருஞ்
சீரகம் பலம்-3 அடுதின்னாப்பாளை பலம்-2
சித்திரமூலம் பட்டை பலம்-3 ஓமம் பலம்-3
கஸ்தூரிமஞ்சள் பலம்-1 கார்துளசி பலம்-2
(கார்போகரிசி) இதுவெல்லாம் யிடித்து வடிகட்டிக்
கொண்டு முன் யெண்ணெயில் போட்டு கலக்கி
ஒரு நாள் வெய்யிலில் வைத்து பிறகு யெடுத்துக்கொண்டு
இந்த யெண்ணெயை ஊயாதிக்கு (ஊயாதிஉள்ளவர்)
காலமே 2 கரண்டி அல்லது ஒரு கரண்டியெண்ணெயும்
[illegible] கலந்துக் குடிக்கவும். 7நாள் அல்லது 9நாள்
குடிக்கவும். இந்த யெண்ணெயை ரெண்டு மண்டலம்
குடித்தால் பெரு ஊயாதிகள் குஷ்டம் கைகப்பு
வெள்ளைமேகம் யெல்லாம் பறந்திடும். புளி புகையிலை
தள்ளவும். 26 ஊயாதியும் தீரும்.

இரத்தபிரமியம், வயிற்று கடுப்புக்கு

ரெத்தபிரமெயம் வயறுகடுப்புக்கு
மேகத்துக்கு மருந்து.

ஆலைதாமரையை சமூலம் நிழலில் உலர்த்தி சீரகம் இவை ரெண்டும் பொடி செய்து சர்க்கரையு சரியாய் கூட்டிக்கொண்டு தின்னவும். கடுப்பு நிக்கும் மட்டுக்கும் (நிக்கும் வரை) சாப்பிடவும் கடுப்பு நின்று போகும். காலைக்கு யிந்த மருந்தை பசுவின் பாலில் சாப்பிடவும். புளி கத்திரிக்காயாகாது

வெள்ளைக்கு மருந்து

கிள்ளப்பட்டை பலம் - 2 யீரு வெங்காயம் பலம் - 1/2 தண்ணீர் வார்த்து இரசு அடுப்பிலே போட்டு மூன்று வேளைக்கு மேதம் பார்த்து காச்சி வைத்துக் கொண்டு காலமே காலமே மூன்று நாள் சாப்பிடுகிறது இச்சாப் பத்தியம்

மேகத்துக்கு எண்ணெய்

வெந்தயம் பலம் 2 கி, சீரகம் பலம் 2 கி, நெல்லப்பருப்பு பலம் 2 கி, சோம்பு பலம் 2 கி, எலுமிச்சம் பழம் - 8 நல்லெண்ணெய் படி - 1, அகத்திச் சாறு படி - 2 எலுமிச்சம் சாறு படி - ௨ வெங்காய சாறு படி - 2 சித்தாமணக்கெண்ணெய் (சிற்றாமணக்கெண்ணெய்) படி - 1 சீரகம் பொடி பலம் - 1 இதுச்சியாகாது (அதையும் நீக்கவும்) இச்சாப் பத்தியம். இது மேகத்துக்கு எண்ணெய் தலைமுழுகவும் (எண்ணெய் தேய்க்கும்)

மேகப்படைப்புக்கெண்ணை

பெருந்தக்காளிசாறுபடி - இ, வருத்த சுத்தயெண்ணைபடி - இ இரண்டையும் சாச் சுண்ட மட்டுக்கும் யொத்து யெண்ணையை இறுத்துக்கொண்டு பூரம் ரெண்டு வீராகனிடை சுத்திபண்ணி அள்ளம் மேலே அரை வீராகனிடை போட்டு சுடபம் போடவும் பூரம் சுத்திசெய்து யதில் சேர்க்கவும். சாதிக்காய் சாதிபத்திரி போத தாளிசபத்திரி யாவை வகைக்கு லவங்கம் வீராகன்-2 யாவையெல்லாம் பொடிபண்ணி யெண்ணையிலே போட்டு சூளயப்புடம் வைத்து சாப்பிடவும். பத்தியம் இல்லை மேகப்படைப்புக்கு யெண்ணை முற்றும்.

இளம்பிள்ளைவாதத்துக்கு

குதிரைவாலி சமூலசிம் ஒரு தூக்கு கொண்டுவந்து பானையிலிட்டு பதக்குத் தண்ணீர்விட்டு 1/2 படி தண்ணீராய்க் காச்சி யிருத்துக்கொண்டு அதில் ஒரு படி நல்லெண்ணை வார்த்து ஒரு பலம் மிளகு ஒரு பலம் வெள்ளைப்பூண்டு உரித்து ஆகுதாயரைத்து போட்டு யெரித்து கருகு திரண்ட பதத்தில் யெடுத்து வடிகட்டி வைத்துக்கொண்டு இரண்டு துட்டெடை உள்ளுக்குங் குடுத்து மேலுக்கும் பூசவும். உள்ளுக்கு குடுக்கவும். இப்படி ரெண்டிலே மூன்றிலே 7- நாள் குடுக்கவும்.

சுரகுளிக்கி கசாயம்

சுக்கு, திப்பிலி, மூக்காவேளை, பூவரசம்
பட்டை, சிறுதேக்கு, அமுக்கிராவேர், முருங்கப்பட்டை,
சாங்கம்வேர், எசாயம், ஆவாரம்பட்டை, கொத்தமல்லி
சித்திரமூலம், பேராமுட்டி, வெள்ளறுகு, வாய்விளங்கம்
உதனுகிரந்தி சாற்பாஞ்செங்கு வகைக்கு பலம்-1
இவையெல்லாம் பொடித்து ஒரு படி தண்ணீர்விட்டு காய்ச்சிக்
குடிக்கவும். சுரகுளிக்கி கசாயம் தீரும்.

உல்வாதிலேகியம்

செங்கொட்டை பலம்-1 குமரி
போக்கி கத்தாளைக்குள் வைத்து சுத்தப் பண்ணிக்
கொள்ளவும் மேலுமருந்து சுக்கு, மிளகு, திப்பிலி
தேசாவரம், சித்திரமூலம் வெள்ளுள்ளி கருஞ்
சீரகம் கஸ்தூரிமஞ்சள் ஓமம் முருங்கப்பட்டை
மாவிலங்கப்பட்டை பலம்-௨ பறங்கிப்பட்டை
பலம்-1 எள்ளு பலம்-1 யானைவறுப்புசெய்சு
பனைவெல்லம் பலம்-2 முத்தின தேங்காய்
பசுவெல்லாம் பறங்கிப்பட்டை பலம்-5
யெடுத்து தூள் பண்ணி நேரத்துக்கு பலம் ஒன்னே
கால் காணத்துக்கு கசாயம் போட்டு அந்திசந்தி
இரண்டு வேளையும் சாப்பிடவும். தீரும் ஆயாதி
சுரத்துக்கு மேல் வீக்கம் வாய்வு குளிர் குடைச்சல்
இதுகள் தீரும். புளி புகையிலை தள்ளவும்.
போட்டு சேர யெடுத்து வைத்துக் கொண்டு நேரத்துக்கு
தெச்சிகாயளவு சாப்பிட்டு வரவும். பத்தியம் புளி
புகையிலை மீன் தள்ளவும். நெய் அதிகமாய்ச் சேர்க்கவும்.
மேகவாய்வு குடைச்சல் குளிர்ந்தி இதுகள் தீரும்.

உதிர மண்டலாகதக்கு

சுக்கு, மிளகு, அரைத்து உள்ளுக்கு கொடுத்து மேலுக்கும் பூசவும்.

இலந்தை தளம் பலம் எடுத்து பசுவின் பாலில் அரைத்து கொடுக்க தீரும். உதிர மண்டலம் ஆறும்.

சன்னி மாத்திரை

சீரகம், மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி வசம்பு கம்பிமாசினன் கார்போகரிசி கருஞ்சீரகம் சதகுப்பை சூளாகம் நல்லபாம்புக் கண்டம் மூசுருமுட்டை இதுகளெல்லாம் வகைக்கு பலம்-1 உள்ளி பலம்-3 இதுவெல்லாமரைத்து நொச்சியிலைச் சாறு வார்த்து அரைக்கவும். சன்னி மாத்திரை அனுபானமறிந்து சாப்பிடவும். தீரும்.

சுரத்துக்கு மாத்திரை

மஞ்சள் பலம்-௨, தாளகம் பலம்-௨, சாதி பலம்-௨, வெள்ளைப்பாஷாணம் பலம்-௨, சாதிலிங்கம் பலம்-௨ இதுகளுக்கு சுத்தி அபரம் தாளகத்தை மூன்றுதரம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெள்ளை பாஷாணத்தை மிளகரைத்து பசுவின் கோமயத்தில் கலக்கி துணியில் முடிந்து கிழிகட்டி கோமயத்தில் முக்கி தொங்க வைத்து ஒரு சாமம் மட்டும் மெள்ள எரித்து எடுத்துக் கொள்ளவும். சாதிலிங்கத்தை எலுமிச்சம் பழச்

சாற்றில் ஒரு ராத்திரி ஊறவைத்து எடுத்துக்
கொண்டு மறுபடியும் முலைப்பாலில் இரண்டு
சாமம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்
இந்த நாலு சரக்கையும் எருக்கம்பாலில்
ஒரு சாமம் அரைக்கவும். எருக்கம் பழுப்பு சாற்றில்
ரெண்டு நாழிகை அரைத்து எடுத்துக் கொண்டு பாசிப்
பயறு அளவு உருண்டை செய்து நிழலில் உலர்த்தி
வைத்துக் கொள்ளவும். சுர மாத்திரை முற்றும்.

கைகால் எரிவுக்கு

குந்திரிப்பட்டும் வராகனிடை-3
சுக்கு வராகனிடை-3
கொத்தமல்லி வராகனிடை-3
இந்த மூன்று வகையும் அரைத்து சுரசம் வாங்கி
மேல் பொடி கிராம்பு நறுக்கித் தூவி அந்திசந்தி
மூன்று நேரத்துக்கு சாப்பிடவும். தீரும். கைகால்
எரிவு முற்றும்.

அண்டவாதம் வந்தவர்களுக்கு மருந்து

..........கொட்டைப் பாக்களவு
நீத்தின சுண்ணாம்பு ஒரு வட்டு பனங் கருப்பட்டியும்
கரைத்து தெளிய வைத்துக் குடிக்க அண்ட வாதம்
கிலவாதமும் தீரும்

அண்டவாதத்துக்கு சூரணம்

தேவதாரம், மஞ்சள் சுமன்
திட்டி சூரணம் பண்ணிக் கொண்டு அதில் மூன்று
கிராசிடை கொள்ளவும். அண்ட வாதம் முற்றும்.

வாய்வுக்கு மருந்து

வெள்ளைசாரணைவேர் பசுவின் பாலிலே வேகவைத்து உணர்த்திபொடி செய்து வைத்து கழப் பிரமாணம் தேனிலே குழப்பி தின்னவும் தீரும் வாய்வு குறையும்.

வீங்குக்கு அவுஷதம்

ஆதாரத்தை எருக்கிலைச்சாறும் பிரட்டைச் சாறும் கூட ஊட்டு அரைத்து கூச தீரும் வீங்கு ஜுரம் குறையும்.

ஒரு தலை வலிக்கி

மிளகும் உரையும் சுக்கும் அரைத்து வலியாத பக்கத்தில் நசியம் பண்ணவும்

மூலத்துக்கு மருந்து

நெட்டை பெரட்டியாமையை யெடுத்து சூரணம் பண்ணின பொடி . . . . இரண்டு தாணிக்கி அஞ்சுபலம் சர்க்கரை கலந்து இரண்டு வேளையும் ஒரு மண்டலம் குன்றுவரல் கொண்டது சாப்பிடவும். மூலந்தீரும். புளியாகாதது பால், நெய் ஆகும் மூலம் குறையும்

தலையிடிக்கு தலைபாரத்துக்கு மண்டைகுத்துக்கு மருந்து தயிலம்

மலைவேம்பிலை சாறுபடி - ௧
நல்லெண்ணை படி - 2 வசம்பு பலம் ௧, வெள்ளைப்
வெங்காயம் பலம் - 4 இதுவெல்லா மரைத்து எண்ணெயில்
போட்டு காச்சி பதத்தில் வடித்து தலை முழுகிவரவும்
அரப்பு சீயக்காய் உசிலம் இலை தேய்த்து வெந்நீரில்
முழுகவும். தலையிடி தலைபாரத்துக்கு மண்டைகுத்து
தயிலம் தீரும்.

சூதகவாய்வுக்கு சூரணம்

அரத்தை, லவங்கம், சுக்கு,
மிளகு, திப்பிலி, லவங்கப்பட்டை, ஏலம், லவங்கப்
பத்திரி, கசகசா, சீரகம், சடாமாஞ்சி,
லவங்கப்பட்டை, சதகுப்பை, திப்பிலிமூலம், சுங்கம்
வேர்பட்டை, அயலப்பட்டை, கிளாவாலைபட்டை
பரங்கிப்பட்டை இதுகள்
பாவை சமனா . . . . . .
சூரணம் பண்ணி சரக்கு அளவையும் சூரணம் பண்ணி
இது ரெண்டுக்கும் சமனாய்ப் சர்க்கரை தேன்
சேர்த்து லேகியம் பதமாய் எடுத்து புன்னைக்காயளவு
உருண்டை பண்ணி பசுவின் பாலில் ஒரு உருண்டை
கொள்ளவும். புளி, கடுகு, பெரும் கத்தரிக்காய்
ஆகாது சூதக வாய்வு தீரும்.

காதுவலிக்கு

சூடசக்கரை கிழங்காவது கொடி
மறவை கிழங்காவது நிலப்பனைக் கிழங்காவது
கலக்கி வராகனிடை - 10 அரைத்து பசுவின் பாலிலே
குடிக்கவும். இருபது நாளில் தீராய - ..... தீரும்.

பேய்நாய், பேய்நரிகடித்தால் மருந்து

பேய்பீர்க்கு வேரையும் ஆகாசக்
கொத்தான் வேரையும் அமுக்கிறா கிழங்கு யாதுமொன்று
நாள் குடிக்கவும். பேய்நாய் பேய்நரி மருந்து தீரும்.

தலையில் நீச்சுவட்டுக்கு

நீர்க்கடம்பு சமூலமும் பாலில்
அரைத்து தலையில் வார்க்க தீரும்.

வயிறு கழிய மருந்து

மிளகுதக்காளி இலை கசக்கி
வெண்ணெயில் சாந்து நக்கினால் பேதியாகும்

வயிற்று வலிக்கு மருந்து

பொருதலைச்சாறும், நல்லெண்ணெயும்
சரியாக கூட்டி நக்கவும். வயிற்றுவலி நின்றுபோகும்.

இருப்பு கருப்புக்கு மருந்து

கொளிஞ்சியிலை மூன்றுபிடி துவைத்து
சாறெடுத்து நல்லெண்ணெய் சமனாகக் கலந்து மூன்றுநாள்
குடிக்கவும். பாதியும் வாத மடக்கிச் சாறும் நல்லெண்ணெயும்
சமனாகச் சேர்த்து மூன்றுநாள் குடிக்கவும். புளி
புகையிலை தள்ளவும். இருப்பு கருப்பு மாறும்.

மூலத்துக்கு மருந்து

முள்ளங்கிக்கிழங்கு நடுக்கிழங்கு
கண்டத்தை அறுத்து துவைத்து ஒருசெம்பு தண்ணீர்
விட்டு பிசைந்து வடிகட்டி அதில் சுட்டபடி தேன்
விட்டு இப்படி மூன்றுநாளாக கொடுத்து குடிக்க தீரும்.

கருணைக்கிழங்கு மேல்த்தோல்
சீவிப்போட்டு எலுமிச்சைச்சாறு காயவைத்து அரைத்து
வாழைப்பழமும் பிசைந்து நடுவே வைத்து நாக்கில்
படாமல் மூன்று நேரம் சாப்பிடவும் தீரும்.

மூலத்துக்கு

எலுமிச்சம்பழத்தில் கால்
சீரகத்தை அமான் சதுரத்தி திலை மண்செய்து
புடம் போட்டு சமபங்கும் குடித்து வரவும். இப்படி
மூன்று நேரத்துக்கு குடிக்கவும்.

ரெத்தமும் சீதமும் கடுத்து விழுந்தால்

ஒரு சாதிக்காயை துளைத்து உள்ளே யாருக்கரைதை எடுத்துப் போட்டு அபின் வைத்துவாய் மூடி சீலை மண் செய்து புடம்போட்டு அரைத்து வெண்ணெயில் குழைப்பாக் குடுக்கவும். இப்படி மூன்று நேரத்துக்கு குடுக்கவும். ரெத்தமும் சீதமும் தீரும்.

மூலத்துக்கு மருந்து

ஒரு மாதளங்காயை கொண்டு அந்த துளைத்து உள்ளதை எடுத்துப் போட்டு அதுக்குள்ளே இரண்டு பணவிடை அபின் செலுத்தி எரு (7) கொட்டையாலே சுத்தியாலே வேக மட்டும் உமி காந்தலிலே வைத்து எடுத்து நெயிதயாலே மூன்று நேரமும் குடுக்கலாம். பிஞ்சு வெருங்காயும் துளைத்து கொஞ்சம் அபின் வைத்து உமிகாந்தலில் வைத்~~து~~ x. (இதன் தொடர்ச்சி ஓலை கிடைக்கவில்லை).x.

+ ரசம் வேதினை முறிக்க மருந்து

துளசியிலை, தொட்ட சுருங்கியிலை, சிறு நெல்லியிலையும் சமனாக கொண்டு அந்த உரலில் இடித்து ஒரு மாதக் காடியால் பிசைந்து சூரியப் புடமாக வைத்து உச்சியிலிருந்து உள்ளங் கால் மட்டும் தடவியிட்டு உள்ளுக்கும் குடுத்து வரவும். வெண்ணெயில் முழுகவும். ரசம் முறிந்துபோகும்.

அரணை கடிக்கி மருந்து

தொகுஞ்சிவேர், சாரணைவேர்ப் பட்டை, கோழியாரும் பனைவெல்லமும் கூட்டி அரைத்து கொட்டைப் பாக்களவு உள்ளுக் குடுக்கவும் அந்த கோழியை அனலிலே பொசுக்காமல்க் கரியை யெடுத்து அந்த வேர் இலைகள் கூட கலந்து வேகவைத்து அந்த சாறும் கறியும் தின்னவும் தீரும். அரணை கடிக்கி மருந்து முற்றும்.

பிள்ளை பிறமாட்டாதவளுக்கு மருந்து

நிலாசியான் வேரும் காத பார்த்து அரைத்து குடிக்க வயிற்றில் உள்ள பிள்ளை விழுந்து போகும். பிள்ளை பிறமாட்டாதவளுக்கு முற்றும்

கல்லடைப்புக்கு

பனைவேர் அரைத்து பசுவின் பாலில் குடிக்க கல்லுநொக்கும். கல்லடைப்பு முற்றும்

இரத்தமூலத்துக்கு நெய்

ஊளாவாசி, வெய்பாலைஆகி இலவங்கம் நவ்வல்த்தோல் மாதை இலைக்கி பலம்-3 அரைத்து கரைத்து பசுவின்நெய்யில் கரைத்து பதத்தில் காச்சி உள்ளுக்கு இரு கரண்டி அளவு குடுக்கவும் இரத்தமூலம் முற்றும்.

பிள்ளை பெறமாட்டாதவளுக்கு மருந்து

தூங்கியாலை பாக்களவு அரைத்து பால வெள்ளியில் குடுக்க பிள்ளை உண்டாகும்.

ஆவாரை வேரை அரைத்து யெண்ணெயில் கலக்கி குடுக்கவும் பிள்ளை உண்டாகும். பிள்ளை பெறமாட்டாதவளுக்கு மருந்து முற்றும்.

பூசணிக்காய் லேகியம்

பூசணிக்காய் உகி, கோஷ்டம் பலம் கி, வெந்தயம் பலம் - கி, சிலவங்கப்பட்டை பலம் - கி, இந்துப்பு பலம் - கி, அதிமதுரம் பலம் - கி, ஏலம் பலம் - கி சீரகம் பலம் கி, லவங்கம் பலம் கி, சுக்கு பலம் - கி திப்பலி பலம் கி கொத்தமல்லி பலம் கி, நாட்டுசக்கரை சேர் - 2 தேன் சேர் - 1 நெய் சேர் - 1 யானை யாதச்சு உச்சிரக்காயம் பண்ணிக் கொண்டு கலயாணி பூசணிக்காயால் பதக்குச் சாறு வாங்கி அடுப்பில் வைத்துக் காய்ச்சி அரை பாதி சுண்டின பிறகு சர்க்கரைப் போட்டு காய்ச்சி பதக்கட்டுக் கொண்டு மறுபடியும் அடுப்பில் வைத்து பாவாக்கி இறக்கி அந்த பக்குவத்தில்க் கடைச்சரக்கு தூளைப் போட்டு கிண்டி பிற்பாடு பசுவின் நெய்யை வார்த்துக் கிளறி தேன் காய்ச்சி முறைச்சுக் கொண்டு அதில் வார்த்துக் கிண்டி கலசத்திலடைத்து வெடுக்கட்டி 7 நாளைக்கு நெய்ம் படம் எடுத்துக் குடுக்கவும். பூசணிக்காய் லேகியம் முற்றும்.

வயிறுளைந்த கருப்புக்கு

கடுக்காய் - 13, காசுக்கட்டி இரண்டு காசிடை இது ரெண்டையும் அரைத்துக் கொட்டைப் பாக்கு பிரமாணம் எடுத்து தயிரில் குழப்பி 3 பொழுது கொடுக்கவும். இச்சை புளிப்பு தவிர்க்கவும் கருப்பு தீரும்.

1 இராணகெபாட மாத்திரை

வில்வப்பழம், சாதிலிங்கம், வெங்காரம், அதிவிடையம், அசமதாகம், நெல்லிக்காய் கெந்தகம், நாவி, பாதரசம் கரு ஊமத்தை விதை வெப்பாலை அரிசி கொத்தமல்லி கோரைக்கிழங்கு திரிசிரகம் மாதுளங்கொழுந்து மாதுளம் பிஞ்சு விளாம்பழம் கருஞ்சீரகம், கடுக்காய் சாம்பல் காட்டாத்திப் பூ இலவம் பிசின் கொடிவேலிவேர்ப்பட்டை வகைக்கி இ வராகனிடை சமன் கூட்டவும். அபின் வராகனிடை - 1 இதுவெல்லாம் கூடை சரக்கு சுத்திபண்ணுகிறவகை சுத்திப் பண்ணினமாறு கரு ஊமத்தை இலைச்சாறு விட்டு அரைத்து மிளகுப் பிரமாணம் மாத்திரை பண்ணி நிழலில் உலர வைத்துக் கொண்டு மேல வாய்வுக்கு தேனிலும் வயிற்றுக் கருப்பு தீரும்

இதன்தொடர்ச்சி இலை - 24 காணவில்லை.

சூதிகாத தயிலம்

அழிஞ்சிப்பட்டை பலம் - 80 கொண்டு

அதை நருக்கி யிடித்து எழுமரக்கால் தண்ணியில் போட்டு
இருநாழி யொருமான பிறகுக் கூட்ட சரக்கு பெருங்காயம்
கோஷ்டம், அதிமதுரம், கடுக்காய், ஏலம், வெள்ளைப்
பூண்டு வசம்பு, சடாமாஞ்சில் அரத்தை, தேவதாரம்
அமுக்கிறாவேர், சித்தாமுட்டி தண்ணீர்விட்டான்
சிதங்கி நெருஞ்சி நன்னாரி வகைக்கி பலம் - 1
கொண்டு அந்த அரைத்து நல்லெண்ணெய் படிக்க
கொண்டு வந்து கூடவிட்டு எரித்து பதத்தில்
வடித்து கஸ்தூரி ஒன்று வராகனிடை போட்டு
வைத்துக் கொண்டு கொடுக்கவும் இதுக்கு தீரும் வியாதி
பிரசவக் காசம், சுவாசகாசம் கருப்ப வலிகள்
இதுகள் தீரும். பத்தியம் புளி புகை யாதுந் தவிர்க்கவும்
சூதிகாத் தயிலம் முற்றும்.

வச்சிராங்கி சூரணம்.

கருவாழைக்கிழங்கு பலம் - 3

அத்திப்பட்டை பலம் - 5, நாகல்ப்பட்டை பலம் - 5, தென்னம்
பாளை பலம் - 3 இதை இடித்து சூரணம் செய்த பிறகு
காசுக்கட்டி பலம் - 3, கொம்பரக்கு பலம் - 3 அபின்
பலம் ½ இதை சூரணஞ் செய்து ரெண்டையுங் கலந்து
தீ ஊறல் கொண்டது எடுத்து தேனாகுதல் பசுவின்
பாலாகுதல் கூட்டிப் சாப்பிடவும். இதுக்கு தீரும் வியாதி
மேகரணம், கொப்புளம் தாதுமாய் போறது சயம்
எலும்புருக்கி இதுகள் தீரும். பத்தியம் பச்சையரிசி
கத்திரிக்காய் நெய், பாசிப்பயறு இதுகள் கூட்டவும்
கொச்சிகள் ஆகாது. வச்சிராங்கி சூரணம் முற்றும்.

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து:

நாயுருவியிலை, நீர்முள்ளியிலை,
பெருங்குறிஞ்சாயிலை துவைத்து சாறு வாங்கிக்கொண்டு
துருசு விராகனிடை - ௨, துத்தம் விராகனிடை - ௨
மாத்து வெள்ளை விராகனிடை - 1 கஸ்தூரிமஞ்சள்
விராகனிடை - 10 நாலும் பொடி பண்ணி சாற்றில்
போட்டு மெல்லிய சீலையால் தோய்த்து நிழலிலுலர்த்தி
வைத்துக்கொண்டு திரி திரித்து
(26) வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு அந்திசந்தி போடவும்.
முலைப்பாலிலே துவைத்து அந்திசந்தி போடவும்.
காலச்சிலை கடுக்காய்ப்பூ நெல்லிப் பருப்பு மாதளம்பூ
கொழுந்து மாதளம் பிஞ்சு சீரகம் வகை ஒன்றுக்கு
ஒரு துட்டிடை தயிரில் குழப்பி அந்திசந்தி கொடுக்கவும்.
வயிறு கடுப்பு தீரும்.

நீரழிவுக்கு

அல்லிக்காய் கருப்புக்காரி
அரிசி அரைப்படி மாவு அரைத்துக்கொண்டு
அதிலே பனைவெல்லம் போட்டுக்கொண்டு பொரி
மாபோலே இடித்து வைத்துக்கொண்டு அந்திசந்தி
வெருகடி ப்ரமாணம் சாப்பிடவும். சாப்பிட்டபின்னே
பிண்ணாக்கு அரைத்து பனைவெல்லம் போட்டுக்கலந்து
7 - நாளைக்கு வெருகடிப் ப்ரமாணம் அந்திசந்தி
சாப்பிடவும். சாதமும் தயிர் மோரும் உட்கொள்ளும்.
நீரழிவு தீரும்.

மூலத்துக்கு மருந்து

வெள்ளாட்டு மண்ணீரல் கொண்டு
அந்து சிறுமாய்ப் பிளந்து செவியாலே (சுவர்) நத்தி
அச்சு காய்ந்தபிறகு கொஞ்சம் எடுத்துக் கொண்டு
அ) கரண்டியாலேப் போட்டு உருக்கி ஒரு காசிடை
சீரகம், வெந்தயம் ஒரு காசிடை - 5 மிளகு இது
மூன்றும் வறுத்துப் பொடித்துப் பண்ணியதிலே போட்டுக்
கலந்து உருட்டி யதிய (காலைய) காலமே செய்து
7- நாளைக்குச் சாப்பிடவும். இச்சாப்பத்தியம்
மைக கண்டது மூலம் மருந்து முற்றும்.

மாந்த சுரத்துக்கு நீர்க்கட்டுக்கு மாத்திரை

அ)

கோரோசனம் அரைகாசிடை-1
கெருடப்பச்சைக்கல் அரைகாசிடை-1 அருகுசட்டம்
அரைகாசிடை-1, சந்தனம் அரைகாசிடை-1, செஞ்
சந்தனம் அரைகாசிடை-1, வெட்டிவேர் அரைகாசிடை-1
மாசிக்காய் அரைகாசிடை-1 சீரகம் அரைகாசிடை-1
கருஞ்சீரகம் அரைகாசிடை-1 சாதிரவேதி அரைகாசிடை-1
அதிமதுரம் அரைகாசிடை-1 அவின் அரைகாசிடை-2
இதுவெல்லாம் சீரக கஷாயத்திலரைத்து மிளகுப்
பிரமாணம் உருண்டை செய்து அநுபானம்
கற்பூரவள்ளியிலை சாற்றில் அந்திசந்தி கொடுக்கவும்.
இல்லாதொட்டால் சிலைப்பாலில் குடுக்கவும்.
நீர்கட்டு மாத்திரை முற்றும்.

செம்பு உராவான் தூள் பலம்-4 அண்ட பற்பம் பலம்-1 இது ரெண்டும் உத்தாமணிச் சாறுவிட்டு அரைத்து வில்லை வில்லையாய்த் தட்டிக் காயப்போட்டு அகலச் செப்பால் வைத்து சீலைமண் செய்து சன்னாசம்புக் காளிவாயால் வைத்து புடம் போட்டு யெடுத்துக் கொள்ளவும். அண்டம் சுத்தி ஊதசம் இது நீர்த்திரைப் போட்டு தோலுருக்கிப் போடவும் இதுதான் அண்ட சுத்தி.

நாகம் புடம் போடும் விதம்.

வெள்ளியம் பலம்-2 கொண்டுவந்து 7-தரங் காச்சி நல்லெண்ணையால் சுத்தி பண்ணி தகடாய் யடிச்சு உத்தாமணிச் சாறுவிட்டு அகலச் செப்பால் வைத்து சீலை மண் செய்து சன்னாசம்புக் காலதுவாயில் புடமிட்டு யெடுத்து சேகு அம்மான் பச்சரிசிச் சாறுவிட்டு அரைத்து வில்லைதட்டி அகல் செப்பால் வைச்சு சீலை மண் செய்து வராட்டிப் புடத்தில் வைத்து யெடுத்துக் கொண்டு சகல மேகத்துக்கும் பணவிடை தூள் வைத்து 7-நாள் வெண்ணையில் குடுக்கவும். இச்சா பத்தியம்.

வெள்ளியம் பலம்-2 கொண்டுவந்து நல்லெண்ணையில் காச்சி 7-தரம் சுத்திப் பண்ணி ஆவாரம் பட்டையாகிலும் பருத்திக் கொட்டையரைத்தாகிலும் சோணையில் சுருட்டி புடம் போடவும் மேகத்துக்கு வெண்ணையில் குடுக்கவும். நாகப் பற்பம் முற்றும்.

மதனகாமேசுர லேகியம்

சண்டைவிதை, நீர்முள்ளிவிதை, சணல்விதை, சதுரக்காலிவிதை, முசுட்டைவிதை, பாற்பய்விதை, கஞ்சாவிரை, காஞ்சொறிவிதை, முருங்கைவிதை, கொத்தமல்லி, மருள்விரை, கஞ்சாயிலை, கருஞ்சீரகம், கடுக்காய், சீரகம், தான்றிக்காய், நெல்லிமுள்ளி, கிராம்பு, சாதிக்காய், சாதிபத்திரி, அதிமதுரம், முத்தக்காசு, முந்திரிகைப்பழம், பேரீச்சம்பழம், இந்துப்பு, சிறுதேக்கு, ... ; சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கப்பட்டை, லவங்கபத்திரி, சிறுநாகப்பூ, வெள்ளைப்பூரணம். .

.X. (இதன் தொடர்ச்சி ஏடு 28 காணவில்லை) .X.

சந்திர கயாழம்

சூத்திரநாவலொரு வேரைகனிட யெடுத்துக் கொண்டு பசுவின் கோமயத்திலே ஒரு ராத்திரியெல்லாம் ஊறப்போட்டு அதையெடுத்து ஒருபலம் மிளகுபோட்டு அரைத்து மிளகுப்பிரமாணம் உருண்டை பண்ணி வெய்யிலிலுலர்த்தியெடுத்துக் கொண்டு சகல வாய்வுக்கு ஒன்று உருண்டையும் பத்து மிளகுங் கூட வெத்திலையால் மடித்து 3-நாள் அந்திசந்தி சாப்பிடவும். இந்தப் பிரகாரம் சயாத்துக்குக் குருக்களாம். சந்திரகயாழமும் தீரும்.

குடல்வாதத்துக்கு

மாங்கொட்டைப் பருப்பு தேங்காய்ப் பாலில் அரைத்து 3-நாள் குடிக்கவும். இச்சா பத்தியம். குடல்வாதம் தீரும்.

அண்ட வாதத்துக்கு

இருப்பைப் புண்ணாக்கைச் சுட்டு பொடி பண்ணி வெந்நீரில் அரைச்சு கழற்சிக்காயளவு குடிக்கவும். இதுவுங் கடல்தண்ணீர்க்கோசி அண்டத்தில் வார்க்கவும். இச்சா பத்தியம்.

கடுக்காய் -12, கோதும்பை 3உ பொடி, காசிப்பாக்கு 2, பற்படாகம் பொடி -1, குப்பைமேனிபொடி, நல்லெண்ணெய் நாசி யாதுவெல்லாம் போட்டு பதத்தில் அரைத்து உச்சித் தொட்டு 2 ஞாயிற்றுக்கிழமை தேய்த்து அரிப்பட்டு முழுகவும். அண்டவாத தீரும்.

மாதளம் பூவான் குளம்

மாதளம் பூவை மழைத்தண்ணீரிற் காய்ச்சி யோனியிலே வைத்துப் பிடிக்க பெரும்பாடு தீரும். அந்தப் பூவை அரைத்து மூத்திரத்தைப் பசுவின் சாற்றில்க் கலக்கி குடிக்க நெஞ்சில் இரத்தம் வருகிறது நிற்கும். நாகப் பூச்சி சாகும் இந்தப் பூ பொடியைப் பண்ணி பழைய புண் கழுவப் போடத் தீரும். அந்த வாதனைய இரசத்தோடே நருக்கிற தேனோடே கலந்து நிகத்துக்குள்ளே வந்த புண்ணுக்குக்கட்ட நோவு தீரும். காதுகளில் வார்க்க காது வலி தீரும். மாதளம் பூவான் குளம் முற்றும்.

2

வெண்காரம் வராகனெடை - 3 சாதி
கெந்தகம் வராகனெடை - 1 யிதுரெண்டு ஒரு சாமமரைத்து
எப்பண்ணெய் வார்த்து சாண்ணையும் மரைத்து மூன்றுநாள்
தடவு தீரும்.

திருதாணக்கி

உரசித்தகரை வேர்க்கொண்டு
எலுமிச்சைச்சாறு வார்த்து அரைத்துப் பூசவும். திருதாணக்கி
குறும்.

மன்மத சூரணம்

தேற்றான்கொட்டை, குசகுசக்கை
வேர், சிறுகீரைவேர், நெல்லிப்பருப்பு, நிலவாவாரை,
சந்தனம், நெல்பொரி, சீரகம், பெருஞ்சீரகம்,
கொத்தமல்லி, சிறுநாகப்பூ, செண்பகப்பூ, வெட்டிவேர்
சுக்கு, மிளகு, சன்னலவங்கப்பட்டை, அமுக்கராவேர்,
ஏலம், அதிமதுரம், சிந்திரிக்கைப்பழம், பேரிச்சம்பழம்
இலுப்பைப்பூ, ஆவல்வேர், கருங்காய், நன்னாரிவேர்
இதுவெல்லாம் வகைக்கு பலம் கி, சாபத்திரி பலம்-வு,
கோரோசனை வராகனெடை-1, கச்சூரக்கிழங்கு
பலம்-1 இதுக்குச் சமன் கற்கண்டு சாதி இடித்து
சாற்றில் கலந்து சாப்பிடவும். இதுக்கு தீரும்வியாதி
பித்தவாய்வு, மேகவாய்வு கால்கையாற்சேரங்கு அயறு
பேதி இதுகளுக்கெல்லாம் கைகண்டது. மன்மதனாம்
குணம்.

வெட்டை மேல்வாதங் கொண்டதுக்கு வெட்டைக்கும் பச்சை உருண்டை

ஏலம், சந்தனம், செண்பகப்பூ, சீரகம் அதிமதுரம் நெல்லிக்காய், தான்றிக்காய், கொத்துமல்லி ஓரிலைத் தாமரை, பல்லாந்தி, பாலைமண் துகள் சாயாடை கோவைச்சாறு விட்டு அரைத்து குளிகை சேர்த்து வியாதிக்கு தக்கது முலைப்பாலிலாகிலும் சீரகக் கஷாயத்திலாகிலும் சுக்கு கஷாயத்திலாகிலும் அல்லது வெந்நீரில் சகல காங்கையுந் தீரும். கைகண்டது. வெட்டை மேல்வாதங் கொண்டதுக்கு வெட்டைக்கு பச்சை உருண்டை முற்றும்.

நீர்க்கட்டுக்கு மூத்திர கிரிச்சத்துக்கு

குறிஞ்சாவேராக்கி ஒரு குத்துக் கொண்டு வந்து கால்படி தண்ணீர் விட்டு அவித்து அரைக்கால்படி தண்ணீராக் காய்ச்சி யருந்தக்கொண்டு வெங்காரம் சுத்தி பண்ணி பொரித்து கால் விராகனிடை அதிலே போட்டு விடிய காலமே சாப்பிடவும். 5 - நாளைக்கி சாப்பிடவும் இச்சாபத்தியம் நீர்க்கட்டுக்கு மூத்திர கிரிச்சத்துக்கு மருந்து முற்றும்

(வெண்காரம்)

மேகத்துக்கு சூரணம்

பரங்கிப்பட்டை தூள் யிடிச்சு வடிகட்டிக். கொண்டு முசுமுசுக்கைச் சாறு வார்த்து பாட்டு சுடுகிற பதமாய் யெடுத்து பாட்டு சுட்டு நிசுவுணத்தலா யுலர்த்தி வைத்துக்கொண்டு யெருகு பரமாணம் அந்தி சந்தி சாப்பிடவும் 7. நாளைக்கி யாது கெசப்பு புளிப்பு தவர்க்கவும் மேகசூரணம் தீரும்.

நீரசுருக்கு மருந்து.

ஆவாரம்பூவும் கொழுந்தும் ஒரு மாங்காய்ப் பிரமாணம் கொண்டுவந்து சா பங்கு பன்னிரண்டுக்குப் போட்டு யிடித்துச் சட்டியிலே போட்டு அவிச்சு நெய் வார்த்துக் கிளறி நல்ல வெல்லமுஞ் சேர்த்துக் கொண்டு அதிகாலமே சாப்பிடவும் 7-நாளைக்கி பழையது ஆகாது. உப்பு தட்டிக் கொள்ளலாம். வேறே ஒன்றுமாகாது. நீரசுருக்கு தீரும்.

மேகத்துக்கி

சித்தாமணக்கு யெண்ணைப்படி-1 சந்திசாரணைக் கிழங்கு பலம்-4 அமுக்கிறாக்கிழங்கு பலம்-4 நிலப்பனைக் கிழங்கு பலம்-4 கடுகுரோகணி பலம்-4 கடுக்காய் பலம்-1 தெய்ப்பாலை அரிசியும்.... கார்போகரிசி பலம்-1 இதுவெல்லாம் இடித்தாயரைத்து யெண்ணையில் போட்டு மெழுகு பதத்தில் யெடுத்து வடிகட்டிக் கொண்டு நாளுநாள் ஒரு காலமே ஒரு கரண்டி குடிக்கவும். உப்புத் தட்டிக் கொள்ளவும் யில்லாவிட்டால் கசப்பு புளிப்பு தவர்க்கவும். மேகட்டு தீரும்.

மேகக்கட்டிக்கு உள்ளுக்குக் குடுக்கிற அடை

செங்கத்தாரிப்பட்டை பலம் - 2
கருப்பு மாணிக்கத்தை மாவு பலம் - 2 நல்லவெல்லம்
பலம் - 2 சேர்த்து அரைத்து துட்டெடைப் பிரமாணமாய்
பிடித்து நல்லெண்ணையில் பொரித்து எடுத்துக்கொண்டு
அந்திசந்தி ஒவ்வொரு வில்லைச் சாப்பிடவும்.
பத்தியமில்லை மேகக்கட்டி அடை மருந்து முற்றும்.

சிலந்திக்கு எண்ணெய்

ஊமத்தெண்ணெய் ஒரு பலத்துக்கு செங்கத்
தாரிப்பட்டை பலம் - 1 அமுக்கப் பால் உருக்கி வார்த்து
மெழுகு பதத்திலே எரித்து கருகு திரண்டாப் போல்
அரைகட்டிக் கொள்ளவும். . . . . போடவும் சிலந்திக்கு
எண்ணெய் முற்றும்

தலைகழக்கி மருந்து

வெள்ளைபாசாணம் துலைக்கி
அரோசனை - 1 துத்தம், துருசு, கெந்தகம் வெள்ளைக்
குங்கிலியம், அரிதாரம் . . . . துலைக்கி அரோசனை
யாதுவெல்லம் திப்பலி மோளைச் சாறு வார்த்து . . . .
வைத்துக் கொண்டு ஊரத்துக்கு உருண்டைக் கட்டவும்
தலைகழக்கி மருந்து முற்றும்

தலைஅசிவெட்டுக்கு

. . . . . . ஐ.வ. எண்ணெக்கலந்து
தடவவும். 10 நாளிகை எருந்து யாதுப்பையைப் புண்ணாக்கும்
போட்டுக் கழுவா போடவும். தலை அசிவெட்டு முற்றும்

குளிர் காச்சலுக்கு மருந்து

மாவிலங்கைப்பட்டை, அகுக்கிறாப் பட்டை, கொன்னைப்பட்டை, திப்பலி, மிளகு வெள்ளைப் பூண்டு திட்டமாக அரைத்து எலுமிச்சங் காயளவு மூன்றுநாள் கொள்ளவும்.

வேலிப்பருத்தியிலை மிளகு-7 யிது அரைச்சு 6-நாள்க் கொள்ளவும் குளிர்காச்சல் தீரும். சுற்றும்.

மேகத்துக்கு மருந்து

கித்தான... மடல் ஒரு சோமடலை கடுக்காய் பொடி செய்துப் போட்டால் தண்ணீராம் அதிலே சக்கரைக் கூட்டி சாப்பிட மேக வாங்கும்.

கீட்டுக்கொடியிலைச்சாறு...... ஒரு நாளிகையாகில் தண்ணிக் கீட்டு மதிலே சர்க்கரை சீரகம், ஏலம் கூட்டி .... பண்ணி சாப்பிடவும் அகுத சக்கரை கூட்டவும். மேகமெல்லாப்பட்டதும் மேகம் சுற்றும்.

பயித்தியத்துக்கு

எலுமிச்சம்பழம்-40 கிண்ணி ஒப்பிட அருந்து அதிலே சீரகம் பலம்-2 வெந்தயம் பலம்-1 பொடி செய்துப் போட்டு நெல்லிக்காய்ச்சாறு படி-1 முசுமுசுக்கைச் சாறுபடி-1 பசுவின் பால்படி-1 இதுவெல்லாம் வெகவாட்டு பக்குவத்தில் எலுமிச்சம்பழம் ஒரு சேராய் வாட்டு சர்க்கரை போட்டு பக்குவத்திலே ஒரு கீந்து பலம்-2 போட்டு யிறக்கவும். காலமே சாயங்காலம் சாப்பிடவும். பயித்தியம் தீரும். பயித்திய முறைம்.

பீனிசத்துக்கு எண்ணெய்

சதகுப்பை, அதிமதுரம், சிறுதேக்கு,
தளைவெபாத
திருமஞ்சள் திராயம், அக்கிராகாரம், தாளிசபொத
பண்ணி யெண்ணெயிலே போட்டு சூரியபுடம் வைச்சு
தேய்த்துக் கொள்ளவும். நித்தியமடையும். பீனிசம் தீரும்

ஊறத்துக்கு குளிசம்

கிழுக்கொர . . . . . உடக்கை போர

வேர்முதல் செவ்வாயில் வெட்டி ஆலயம் பண்ணி . . . . .
முக்க ஊறந் தின்னாது. முகம்பார்த்து ஆடாது.

ஊறத்துக்கு அடையருக்கு மண்ணையால்
தின்னி செவந்த குத்தின மரத்தின் தோலும் இருப்பைப்
பன்னாக்குடம் எதுமச்சம் படிச்சாறு பட்டு அரைத்து
உருண்டைப் பண்ணி வைத்து தின்னிட தீரும்.

அயமாலவேர் செம்பிலே
மோதிரமாக்கி அதிலே அடைத்து . . . . . பட்டு விலக்க
கீறயாது. அடையருக்கு அத்திரத்துளிநீர் கீசக்கி மேல்ப்
பூசும் . . . . உத்தவாய்யருக்க மிளும்:

கொன்னைவேர், தாதுவளைவேர்
கிறுநீர் ஒழுந்தாரைந்து அடையன் பிடியும். சூறும்

எலிகடிக்கு

ஆகைகுதியன எலிகடித்தால்
உடம்பு சிவந்திருக்கும் கடித்தவாய்த்த களைக்கும்
எதுக்குத் தலைக்கு துளசிவேர் தெள்ளாட்டு
பாலில் பால் சோறாக்கி தின்பது பகல் நித்திரை
கொள்ளாமலிருக்கவும்:

மூட்டைக்கரக்கி

ஆகாசகருடன் கிழங்கு உள்ளி
வசம்பாட்டு யெண்ணைப் பண்ணி நக்கவும்.

சாரணைவேர் பாகமே யாதியரைத்து
வெள்ளாட்டுப் பாலில் குடிக்கவும். பகலில் கஞ்சிக்காச்சி
குடிக்கவும். ராத்திரிக்கி வெள்ளாட்டுப்பாலில்
குழக்கவும். பால் வார்த்து சாப்பிடவும்.

எலிகடிக்கி

நெல்லைப்பட்டை யருநாசறிநீர்
வார்த்து உழக்காய்க் காச்சி குடிக்கப் போம்.

பாம்புகிளியொன்வைக சமூலம்
எண்ணையாக்கி நக்க தீரும்.

வெள்ளைத்தாமரை பிசைந்து மூக்கில்
நசியம் பண்ணவும்.

.... கோமயத்தில் அமுக்கி
யந்தகாயும் தோலும் கருக்காயும் அந்த நீரைவரைத்து
உருண்டைப் பண்ணி முழுங்கவும்.

பருத்திப் பூவும் செங்கீரைத்தண்டும்
சுட்டு சாம்பலையும் வாய் நீராலே யரைத்து வயிற்றிலே
சனிக்க எலிகடி தீரும். எலிகடிகள் தீரும்.

கண்ணுக்கு மருந்து

வெட்டுத்தேள் ராளத பசுவின் பாலில்
மூன்று நாள் வேகவைத்து நிழலுலர்த்தி கண்ணாடி
வெள்ளிச்சமமாம். கண்ணுக்கு மருந்து சேரும்.

வெள்ளை குட்டத்துக்கு

நீர்முள்ளிக் கொண்டு வந்து சுட்டு
சாம்பலாக்கி யந்த சாம்பல் வெண்ணெ மறு பாதியிலே
சிறு நீர் ஆத்து மற்றா நாள் சிறப்பதற்கு முன்னே
குடிக்க யிப்படி 40-நாள் குடிக்க தீரும் கண்டது.

(௫) புள்குருஞ்சை வேர் பறங்கி வேர்சந்தும்
பொடி செய்து பசுவின் பாலிலே குடிக்கப் போகும்.

செங்குட்டத்துக்கு வெங்குட்டத்துக்கு

மாராக்கிழங்கு பசுவின் பாலிலரைத்து
மூன்று மண்டலம் குடிக்கப் போகும். பசுவின் பால்
வெந்நீர் ஆத்துன்பது காரெள்ளும் மிளகும் உப்பு
தின்பது. குட்டம் தீரும்.

காமாலைக்கு மருந்து

உப்பாலையாலை சமூலமும் எருமைத்
தயிரால் கலந்து குடிக்கவும். யிதுக்கு பாணியாம் பயரு
முசுமுசுக்கையும் யிரு நாளைக்கு தீரும். உழக்காய்க்
காச்சி குடிக்கவும். தீரும். காமாலை தீரும்.

நீர்சிவுக்கு மருந்து

தேவதாரம் தண்ணீரில் காச்சி
குடிக்கவும் தீரும்.

கருவேலம்பட்டை, நாவல்
பட்டை, ஆலம்பிசின், வேப்பம்பிசின் தேத்தான்
கொட்டை கடுக்காய், தாணிக்காய், நெல்லிக்காய்

முத்தக்காசு, முருங்கைத்தோல், அரசம்பட்டை, புளியம்
பட்டை, மருதம்பட்டை, நீர்ப்பூலாவேர், வரப்பூலாந்
தோல் கடல்சிஞ்சிவேர், ஆவாரந்தோல் ஆவாரம்
பூவேர்க்கொழுந்து அத்தித்தோல் இருசித்தோல்
ஆலந்தோல் யாந்த மருந்துக்கு சின்னாபடி தண்ணீர்
வார்த்து உழக்காய்க் காய்ச்சி கலத்திலே கொட்டி
மருந்து பாசைந்து திப்பியை யெரிச்சுப் போட்டு
அதிலே பச்சை தேன் கலந்து ஒருநாள் குடிக்கவும்
போகும்.

ஆவாரம்பூ துத்திப்பூ அத்தித்தோல்
ஆலந்தோல் அரசந்தோல் நாவல்த்தோல் ஒவ்வொன்று
4 அல்லது 3 கொண்டுவந்து உலர்த்திப் பொடிசெய்து
தேனால் குழைத்து முழுங்கவும் நீரழிவு தீரும்.

இருமலுக்கு மருந்து.

பொன்னாவாரம், அவுரிவேர்,
தூதுவளைவேர் நீர்வார்த்து அரைத்து 2 கொட்டைப்பாக்களவு
நிழலுலர்த்தி தேங்காய் தயிரிலே 2 உருண்டையிட்டு
சூடு குறைவாலே பாகை புண்ணாகும். 7 வெள்ளி
திப்பு ——————————

·X· (இதன் தொடர்ச்சி ஓலை 35, 36 காணவில்லை) [redacted] ·X·

ஒருதலைவலிக்கு தோணி உண்டாக

வெள்ளைக்குன்றிக்குப்பைவேர், மலை
வேப்பம்பழம் இது சமபாகம் பசுச்சாறு விட்டரைத்து
பூச அந்த பிரசம் உள்ளங்கால் உச்சியும் ஒருதலைவலித்
தீரும் தோணி உண்டாகும். கீறும்

தோணியுண்டாக

1 பம்பமதுன்றாய் திரள் சாறு நாசியிலே
இந்துப்பு சிவதைவேர், கடுகு நெல்லி தாளியாவை
நிறையொன்று யென் கழஞ்சு கொண்டு பீரச்சாற்றிலரைத்து
கரைத்து பசுவின் பால்விட நாசி நெய் நாசி அகட்ட
பதத்தில் வடித்து இது நாள் ஒரு காசளவு நக்க
மடங்கு தோணியுண்டாம். 15 நாள் நக்க
கொப்பந்தாக்கும் 40 நாள் நக்க குட்டமெல்லா
வியாதியுந்தீரும்.

கண்பூ பாய மருந்து

முருங்கையிலையும், தூதுவளை
யிலையும் அரைச்சு குளிய முகத்தில் வைக்க நயனம்
ஆகும். நயனம் கண்ணிலிட கண்பூவாயும்
குறையும்.

குன்மம்

உடம்பெல்லாம் கருக்கும் ஒரு
புறத்திலே குத்தி தப்பளைப் போலே நோகும்.
இதுக்கு மருந்து: சுக்கு, மிளகு, திப்பிலி, நற்சீரகம்,

கொத்தமல்லிவிதை, செங்கழுநீர், கோஷ்டம், இந்துப்பு
கடுக்காய், சாரணைவேர் யிவையெல்லாம் சமனாக
சற்றே இடித்துப் பொடிபண்ணி பசுவின் மோரிலே
உமையாதி குடிக்கவும் தீரும் பத்தியம் மோர்க்கவும் கொள்ளவும்
குற்றும்

பாந்தபாண்டுவுக்கு மருந்து

அரப்பொடி உழக்குமருதம்பட்டை
சாத்திரப்படி வைத்த பாகு எருமைமோரிலே ஊறவைத்துப்
பொடி அந்தப்பொடி ஒரு காசளவு தேனில் கொள்ள
நிற்கும்.

வெள்ளைக்குத்துக்கு மருந்து

சுத்தின சாரணைக் கிழங்கு
நாலுநாள் சர்க்கரையுடனே பொடித்து உள்த்திகொள்ளப்
போம். வெள்ளைக்குத்து குற்றும்

தாளபுருவைப்புக்கு மருந்து

மருக்காரைத்தோல் கொவ்வைவேர்
சுத்தோடு அருகம்வேர் அரைத்து வெண்ணெயுடன்
கூச கர்ப்பால நாற்றம் போகும்.

.X. (இதன்தொடர்ச்சி ஒலை 38 முதல் 45 வரைகாண இல்லை)

மார்பயத்துக்கு மருந்து

நல்ல உளுமத்தை கொழுந்து பிரம்பிக்கு
தொதனை கொழுந்து சீரையும் கொட்டைப் பாக்காணளவு
அரைத்து நல்ல வெல்லத்துடன் கலந்து வைத்து மாதின்னவும்
பத்தியம். [illegible] வெங்காயம் மோரும் சோறும் கூட்டவும்.
மார்பயம் குற்றும்.

ஜலோதரம்.

பிரண்டையை உலர்த்திப் பொடியாக்கி
யெருக்கம்பால் விட்டரைத்து உருண்டைப் பண்ணி
யந்த உருண்டையில் ஒரு உருண்டை சாதிக்க
வயிட்டிலே உள்ள ஜலமெல்லாம் வரும். எலுமிச்சம்
பழம் முள்ளாலே குத்தி அதிலே ரசத்தைவிட்டு
மெழுகாலே அடைச்சு வெய்யிலாலே போட நுந்தாடும்
நிழலக் கொண்டு மறைத்தால் சிக்கலாம் ஜலோதரம்
முற்றும்.

நீர்க்கட்டுக்கு

நெருஞ்சில் வேரும் சிதேவவேரும்
திகல்லாத நீலைத்தாமரையும் பாஞ்செய்யு
தேத்தாவும் பார்த்து மேலாக்கும் கலன்கொம்பு
ஏலஞ்சுக்கு சலஞ்சிக்கமையக்க நல்ல மருந்திதுவே
நீர்க்கட்டு முற்றும்

காதுவைக்க மருந்து

நாகஅண்டு, மருதம்பட்டை,
நாகிலை சாம்பல் களிப்பாக்கு, வாகைமர காசுக்கட்டி
சமன் வார்த்து முலைப்பால் தானரைத்து பாகமாக
உருண்டை .... உருண்டைக்கட்டி
நிறைந்தே காது பொருந்திடுமே. முற்றும்.

கிராணிக்கெண்ணை

மாதளைஓடு, நெல்லிப்பருப்பு
அக்கராகாரம், ஏலாம்பழம், வில்வப்பத்திரிபழம்
புளியங்கொட்டைத் தோல், மாங்கொட்டைப் பருப்பு

கருஞ்சீரகம், நற்சீரகம், குரோசாணி ஓமம், ஏலவரிசி,
கடுக்கொடிப்பருப்பு, சுக்கு, மிளகு, சாதிக்காய்,
சாதிபத்திரி அதிவிடையம் நல்லெண்ணெய்படி - கஉ -
60 நாழிகை சென்ற எருமைத்தயிர் நாநாழி
சுக்கு பலம் - 6, திப்பிலி பலம் - கஉ - இந்துப்பு பலம் - ஐ
சாதிக்காய் பலம் - 1 சாதிபத்திரி
கொடிவேலி பலம் - ஐ, சாதிக்காய் பலம் - 1 சாதிபத்திரி
பலம் - ௨ கிராம்பு பலம் - ௨ இவைகளெல்லாம் தயிர்
அரைத்தரைத்து நல்லெண்ணை எருமைத்தயிர் யாதுகள்
எல்லாம் ஒன்றாய்க் கலந்து மெழுகு பதமாய்ப்பண்ணி
கொள்ளவும். சகலமான கிராணியுந் தீரும். கிராணி
குற்றம்.

கருஞ்கோழி சூரணம்

சுத்தின கருஞ்கோழி கொண்டு

அந்த குடலை வாங்கிப் போட்டு அதின்
வயத்திலே வைக்கிற மருந்து சுக்கு பலம் - கி, சீனக்
காரம் பலம் - ௨, மிளகு பலம் - கி, மெருகொழுஞ்சி
பலம் - கி, சவுக்காரம் பலம் - 1, கார்போகரிசி பலம் - கி
அக்கிறா காரம் பலம் - கி, இந்துப்பு பலம் - ௨
நீரகெட்டி 20, கடுக்கொடிப் பருப்பு இவையெல்லாம்
இடித்து தூள்ப் பண்ணி கோழி வயற்றிலடைத்து
நூலாலைத்தச்சு இஞ்சிச்சாறு இலைக்கள்ளிச்சாறு
எருக்கிலைச்சாறு தழுதாழைச்சாறு வகை - 1 கி
சாறு நாநாழி பெரிய சாளில்ஊட்டு மென்பொடி

பிளகுப் பொடித் தூளாச் சார்விட அரைத்து இடைச்சு
சூரணம் பண்ணி நித்தம் தேங்கட பிரமாணம்
தின்னா இதுக்குத் தீரும் வியாதி. உன்மேலம், பிர
மேகம், கறளை பீனிசம் 6 வகை குன்ம 8 வகை
கறளை மூலகுடல்வாதம் அஞ்சுபீசம் நாலுகறளை
றெண்டு அருகை வெப்புபாளை அலகுன்மம் சந்திக
குன்மம் யழ வயிற்றில் கறளை எருமச்சுருக்கு
வயாத்திலே வாய்வு யாவையெல்லாந் தீரும். கைகண்டது
யாதுக்குப் பத்தியம் புளிச்சமோர், குருங்கயாளை,
அகத்தியாளை, மாங்தேம் தவிர்க்கவும். கருங்கோழி
சூரணம் சேரும்.

பிரமேயத்துக்கு

நிதேதாயார், செங்கழுநீர், கிந்தில்
தண்டு, சந்தனம் கடுரோகணி பசுவின்பாலலரைத்து
பசுவின்நெய்யில் வறுத்து நக்கவெல்லா பிரமேயமும்
தீரும். கைகண்டது.

சுக்கில பிரமேயத்துக்கு

அதிமதுரம் 10 காசிடை, நாய்வாளை
வேர்பட்டை 10 காசிடை ஆக இவை ரெண்டும் பொடி
பண்ணி வைத்து பசுநெய்யிலே 15 நாளைக்
பால்மாட்டு பதத்திலே வறுத்து இந்தப் பொடிப்போட்டு
தினம் சுட்ட சர்க்கரைக் கூட்டி நெய்யும் சாப்பிடவும்.
வரச்சியும் பிரமேயமும் மந்தமும் தீரும். தேங்காய்ப்
பாலில் குங்கிலியம் போட்டுக் கொள்ளவும்
பிரமேயம் குறையும்.

இருமலுக்கு மருந்து

கையாந்தகரைச் சாறு குருணை

எண்ணைக்கி யருநாசி இதுக்கு காக்கம் அத்தி திப்பலி
திருமூல . . . செவ்வாயம், திப்ச்சாரம், துவச்சாரம்
ஏலம் சதகுப்பை இவை வேரரான்று சுக்கிஞ்சி
இடம்ப பதத்தில் அரைத்து நக்க எல்லா இருமலுந் தீரும்.
கசப்பு, புளிப்பு அனுபோகம் ஆடாதும்.

கருங்காய் தோலரைத்து மருந்து

ரெண்டு அரோகணிடை இவப்பல்கொடு மாரண்டை யீனார்
சாத்தியரைத்து . . . ஞ்கெண்ணெயால் பெய்து முறுங்க
திரண்டுக் கிடைந்த மலங்கள் இறை சிறு பாம்பு மரண்டு
மருந்தி ஸ்ரீ . . .

நாக்கைப் பூச்சிக்கி மருந்து

நேர்வாளம் சுத்திவகை

நேர்வாளம் இடைத்துப் பருப்பு வாங்கி நஞ்சு
யெடுத்து இலையல்ரி பருப்புக்கட்டி பசுவான் கோமயத்தில்
பருப்பு குமருஞ்சப் போட்டு தண்ணீர் அத்தந்தானையும்
வேக வாட்டு பான்பு சித்தாமணிக்குள்ளேயந்தப்
பருப்பைத் திணிச்சு உமக்காந்தாலே திணிச்சு
றைந்த அரைரையெடுத்து கருநோசனைகட்ட வேரா
சித்தாமை சேர்த்தே தேட்பர யரைத்து கடலை
பிரமாணம் 2 குண்டைப் பன்னிக் குடுக்குதக்க
மசைவதன்டு வெல்லத்தில் வைத்துக் கொடுக்கவும். வயிறு
கசிஞ்சமாறு மோருஞ் சோறும் உண்ணவும். கை
கண்டது. நாக்கைப் பூச்சிக் கிளிப்புக்கி மருந்துறைதும்

அக்காரக் காச்சல் வாய்க்கா மருந்து

முசுமுசுக்கை, வல்லாரை, பெருங்காயம்
இது மூன்றும் முக்குருணி நீரால் போட்டு கிரகம் பலம் 1
சுருங்கப் போட்டு குருணியாகக் காய்ச்சி இறக்கி பாலிஞ்சு
வடிக்கட்டி மான்புக் காய்ச்சி யரைப் பதமாக்கி
வெள்ளைபலம் – 2 கிரகம் வெல்லக்கட்டியரைத்து லேகியமாய்க்
கிண்டி 5-நாள் குடிக்கவும்.

கிளார் உருண்டை மருந்து

நேர்வாளம் சுத்தி உடைச்சுப்
பருப்பு யெடுத்துக் கொண்டது பலம் – 1 முலைப்பாலில்
முப்பது நாழிகை ஊறப் போட்டுப் பருப்பு யெடுத்துக்
கொண்டு திப்பிலி பலம் – 4, மிளகு பலம் 4 இது மூன்றும்
முலைப்பால் சேர்த்து நேக சாமமரைத்து சிறுபயறளவு
உருண்டைப் பண்ணி நிழலுலர்த்திக் கொள்ளவும்.
.... பெறாமை யாதுக்கு ஒரு
சகலவாத ....
உருண்டை குடிக்கவும். வயிறுபோகும் மாத்துக்கொடுக்க
.... குடிக்கவும். இதுவும் மருந்தினால் மூன்று
.... குடிக்கவும். இள
நீரை பச்சை அரிசி கஞ்சிக் காய்ச்சி குடிக்கவும்.
சேமல் ...... குளிமை கண்டால் மேல்பத்து பேய்
.... திரட்டி உத்தாமணிக் கொடுவேலி வரை ......
வைத்து சாறுமாதிஞ்சு சட்டிக்காய் வைத்து அந்த
....
சாத்தை ஊற்றி மிள்ளை ....
மருந்து அரைமையோடு அசமதாகம் அடக்கயரு யது
.... கருணைநீர்த்தி
சட்டு .... முட்டையோடு நால் ......
பண்ணவிட்டை அடக்கயகு
.... கொண்டது.

உண்ட மாந்த மருந்து

ஆலக்கெண்ணை சேர்-1, திகாரதாரை பலம்-1, நாய்க்கடுகு பலம்-1, நல்லக்கடுகு பலம்-1 மிளகு பலம்-1, உள்ளி, வசம்பு இதுவெல்லாம் ஒரு நிரையா யரைத்து யெண்ணையில் போட்டு பதமாகக் காச்சி வடித்துக்கொண்டு ஒரு துட்டெடை கொடுக்கவும். இதுக்கு கசப்பு புளிப்பு ஆகாது. உண்ட மாந்தம் தீரும்.

கிளம் பேராமைக்கெண்ணை

கத்தாழஞ்சோறு, எருக்கம்பழுப்பு பிரண்டைக்காயம் பிழிந்த சாறு மூன்றும் ஆலக்கெண்ணை பாலாட்டு வெய்யலில் வைக்கவும். ஆனா வாங்கி வேர் கஷாயம் வைத்து நாநாபி தண்ணீர் வைத்து ஆவாரக்குத் தண்ணீர்க்காக காச்சி வடித்துக் கொண்டு உள்ளுக்கு கொடுக்கவும். தீரும் பத்தியம் கசப்பு புளிப்புத் தவிரவும்.

மூக்கு கணத்துக்கெண்ணை

கிளியானாஞ்சைவேர், உள்ளி, வசம்பு நாலும் ஆலக்கெண்ணையில் காய்ச்சி உள்ளுக்கு ஒரு துட்டெடை ஒரு நேரத்துக்கு கொடுக்கவும் தீரும்.

நீர்க்கணத்துக்கெண்ணை

சிரியாநங்கைவேர் நல்லெண்ணெய்

பிசைந்து வெய்யில் வைத்து குடிக்கத் தீரும். அதுக்கு மேலது பூரப்பருப்பும். மாசத்தாளபூசம் குடிக்கவும் அரப்பூலா சடுலம் வெருக்கம் பருப்பு அகத்திப்பருப்பு அருங்கலாசி ஒரு துட்டெடை கல்லாஞ்சு பிண்டவு கொழுந்து, வெந்தியவரை, தென்னம்பருப்பு பூரங்க நெல்லு உமித் ~~[crossed out]~~ கசப்பு பூளாப்பு தூக்கவும்.

யாதுவல்லாம் பொன்னிறமாய் வறுத்துக் கொண்டு நாநாழி தண்ணீர் விட்டு உழக்காய்க் காய்ச்சிக் குடிக்கவும்

கணத்துக்கசாயம்

. . . . தூதுவேளை வேப்பட்டை

மாவிலங்கப்பட்டை, சூசுசுசுக்கைவேர், சிறுபுள்ளடி ஓரிலைத்தாமரை, வாதனுவரந்தி, பேயாடுதொடங்காய், பேய்பாய் சோந்தி, கருவேலாலை, வாடத்தேருவாலை வெள்ளரையிலை, பருத்திக்காய், பருத்திவாரை ஆடுக கடை மருந்து ஏலம், லவங்கம், அதிமதுரம், சென்பகப்பூ செங்கழுநீர், கோஷ்டம், கூட்டி வேலம்பட்டை உள்ள வசம்பு ஆக இந்த மருந்தெல்லாம் கூட்டி வாங்கெண்ணையில் காய்ச்சப் போடவும்

வாத உருண்டை மருந்து

நேர்வாளம் தோல்போக்கி

நருஞ்சைந்து சிலைப் பாலிலே ஊறப் போட்டு வெயிலிலே உலர்த்திக் கொண்டு எடை பலம் -1 அருங்கலாசி அரை வரைக்கக் கூட்டி சிலைப்பால் வாட்டமாரத்து பயருவாவு உருண்டைப் பண்ணி உலர்த்தி சிலைப் பாலிலே ஒரு உருண்டைக் குடிக்கவும். சகலமாந்தமும் தீரும். யாது ரகை கண்டது

கிரந்திக்கு

பழுதுக் கண்ணையாலச் சாறுவழுப்
காயம் விராகனிடை - 1 ரசம் பழுதுக் கண்ணாச் சாற்றில்
சுத்திப் பண்ணி இப்படி 5 நாள் அடுப்பிலேறைக்கவும்
இல்லைத் தட்டிப் போடவும். உப்பிலி சோறு, எருமை
மோரு வெங்காயம் கூட்டவும் தள்ளியாங்கவும்.

அசிரண வாய்வுக்கு

மிளகுபலம்-1, திப்பிலிபலம்-1,
வெள்ளைப் பூண்டுபலம்-1, ஓமம்பலம்-1, இலவங்கப்
விராகனிடை-1 நல்லெண்ணைபடி-1, சுக்கு-1
கருவாடு தூக்கு-வ, வெங்காயம் விராகனிடை-2
இவட்டிக் கருப்பட்டி-1 மஞ்சள்கிழங்கு பட்டைபலம்-0
இதுவெல்லாம் வெண்ணெய்யரைத்து வெண்ணெல்-4
கரைத்து எண்ணெய் ஊற்றி கருவாடு . . . . கருவி
வொக்கா போட்டு எண்ணெய் தவாயாறக்கி தினம்
அந்திசந்தி 7-நாள் இலங்காயல்லது சாப்பிடவும்
அசிரண வாய்வு தீரும்.

கருப்புக்கு மருந்து

கிராம்புகாசிடை-2, சாதிக்காய்
பலம் விராகனிடை-3, கடுக்காய்-10, அக்கிராகாரம் விராகனி
பலம் - 2, அபின் பலம் விராகனிடை - 2 சுக்கு பலம் விராகனிடை-2
பட்டை வெல்லம் கட்டி - 2 இதுவெல்லாம் ஒவ்வொரு
வகையாய் பொன்னிறமா வறுத்து அபினும் வறுத்து
எல்லாம் பொடி செய்து தினம் விழுக்கொண்டு
கொடுக்கவும் வெற்றிலை வாங்கி தோல் செய்யால் வைச்சு காச்சு

மான் மொடச்சு பொடிப் பண்ணி திலை ஒதுக்கொண்டு
மதுவெல்லாம் ஒன்றாய்க் கலந்து அம்மியில் பூட்டி
வெல்லம் போட்டு அரைத்து மான் மற்ற மருந்தெல்லாம்
போட்டு அரைத்து ஒரு சாமமரைத்து கால்பலக்
கல்க்கு உருண்டை உருட்டி அந்திசந்தி உள்ளுக்கு
இரண்டு உருண்டை 7-நாள் சாப்பிடவும். கஷாயம்
புளிப்பு, ஆகை ஆடவும் கைகண்டது. பெண்கருப்பு தீரும்.

மேககிரந்தி மேககட்டுக்கு

ஆடாதோடை யிலைச்சாறு
நல்லெண்ணை ரெண்டு சமனாய்க் கலந்து பச்சையாய்
குடிக்கவும் - 7-நாள் உப்பு புளி நீக்கவும்.

பாஞ்ச கண்டப்பு வாலுக பத்து
ஆடுமணக்கு விதைத்து மைபோலே அரைச்சு தண்ணியில்க்
குடிப்பி தண்டிப்பால் சுதி பத்தாய்ப் போடவும்
கடிப்பும் ஊரல்கிரம் கைகண்டது. மேககிரந்தி
தீரும்.

நீருக்கல் காச்சலுக்கு

வேப்பங்கொழுந்து ஆவாரைவேருக்கு
மாவிலங்கம் வேர் கிலுகிலுப்பைத் தீந்தட்டுண்டு
தூதுவளைவேர் கண்டங்கத்திரி சமூலம், நாய்
பயத்தங் கொடி சமூலமும் இதுவெல்லாம் கொண்டு
அந்த நாக்கிபானையில் போட்டு தண்ணீர்
வார்த்து எட்டிலொன்றாய்க் காச்சி உறித்தண்ணீர்
மாத்திரங் குடிக்க தீரும். நீருக்கல்க்காச்சல்
தீரும்.

வாதத்துக்கு உருண்டை

உகாயலவன் வாழைப்பட்டை
அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கரைத்து தினம் அரைக்கு
தொடங்கி உண்ண மண்டலம் கருச்சப்பாம்பு சுகம்

அரையன் கருத்தப் புண்ணுக்கு

மருதம்பட்டை, வோதியம்பட்டை
கிளுவைப்பட்டை, நீர்ப்பூலாப்பட்டை, அவுரியால்,
மஞ்சள், மிளகு, உள்ளி, வசம்பு யாவையுங் கூட்டி
புண்ணிலிட மீளும்.

மூத்திரபாசத்துக்கு

ஆலம் விழுது கொழுந்து எருமை
மோரிலரைத்து குடிக்கத் தீரும்.

சித்திரமூலம் வேரரைத்து பசுவின்
பாலில் கரைத்து குடிக்க கருப்பு மாறும். யிவ்வேர்
குளிர்ந்த தண்ணீரிலரைத்து கரைத்துக் குடிக்க கெர்ப்ப
சின்னமாம். யிவ்வேர் நல்லெண்ணையில் எரித்து
ஆறாதப் புண்ணுக்கு உள்ளுக்கும் கொண்டு புறமும்
நிணைக்க ஆறும். யிவ்வேர் வாதந் தின்றவோர்
வாய் மருந்து போட்டுக் கொண்டு கிடைமாறல்
உள்ளேயிரைக்க வாதம் பிறநாது. இவ்வேர் நல்லெண்
ணையில் எரித்து காதில் விட காதுக்கு வாக்க
சீ மாறும். இவ்வேர் தண்ணீரிலரைத்து காச்சிப் பூசக்க
பற்குத்து மாறும். இவ்வேர் நல்லெண்ணையில்
எரித்துப் பூச்ச சொறி மாறும். இவ்வேர் எருமைப்
பாலிலரைத்து தேள் கொட்டின வாய்த்திலப் பூச தீர்
வரும்.

இவ்வேர் எருமைச்சாணிக்காயளவு யரைத்து தன்பாலில்
பால்சோறாக்கி உண்ண உஷ்ணமாந்தை தீரும்.
இவ்வேர் பொடி உழக்கு, சாரணைவேர்பொடி உழக்கு
கையாந்தகரைபொடி உழக்கு நிலவாரைபொடி உழக்கு
ஆவாரைபொடி உழக்கு பசுவின்நெய் உழக்கு யாவுங்
கூட்டி பிசைந்து ஒரு பானையிலடைத்து குழிவெட்டி
புதைத்து எட்டாநாளெடுத்து வெருகடிப்பிரமாணம்
தின்ன அருவை நீராமை பிலிகையாவுந்தீரும்.

தண்ணீர் தாகத்துக்கு மருந்து

ஏலம், லவங்கம், அதிமதுரம்,
சாத்திரபேதி, சீரகம், விலாமிச்சம்வேர், இருவேலிவேர்
சந்தனம் இது வெல்லம் சமன்கொண்டு கத்தாளையும்
கடுக்காயும் பிசைந்து அந்தநீர் விடுத்து அரைத்து
உருண்டை பண்ணி நிழலில் உலர்த்தி உலர்த்திஒரு
உருண்டை முலைப்பாலிலரைத்து நக்க தண்ணீர்
தாகம் நிற்கும். தாககுறையும்.

சன்னிவாதத்துக்கு

உத்தாமணியைச் செவ்வாய்க்
கிழமை சமூலமெடுத்துடனே பாலுங்கி வந்து உலர்த்திபொடி
செய்து ஒரு வெருகடி பிரமாணம் எண்ணெயால்
குழைத்து புசிக்க சன்னிவாதந்தீரும். சன்னிவாத
குற்றம்.

இந்தப்பொடி வெள்ளாட்டுக்கோமயத்தில்
அரைத்து ஒருமண்டலந் தின்ன கருங்குஷ்டந் தீரும்

நீராமை

இதனாலையும் சீந்திலையும்
தின்ன நீராமை தீரும்.

படலமருந்து

இந்தப்பருப்புயிலைச் சாறும் வெள்ளைக் காக்கணாயிலைச் சாறும் அரைத்து உருண்டை செய்து உலர்த்தி நீராயரைத்து கண்ணில் படலம் தீரும்

சிலகசு, பேய்நாய்கடிக்கி மருந்து

இதிள்வேரும், சங்கள்வேருமான நோவும் சிறுநீர் விட்டரைத்து குடிக்க சிலகசு பேய் நாய்கடியும் நடியும் தீரும். சிலகசுயும் பேய்கடியும் தேறும்.

X (53வது இலை காணவில்லை) X

~~நல்வேளா~~

ரப்புருதிக்கி

பாரம் பட்டை வெட்டி அந்து.... ... குன்றநல்லுருந்தி அவசியாக்கி ஒருபடியாசிலே பட்டையைக் குடப்போட்டு இறந்திருத் தெள்ளி.... கொண்டு 7 கொசுக்கட்டை பாதச்ச வேகவைச்சுக் கொண்டு தினம் அந்தி சந்திக்கி இரண்டு மூன்றுமாகத் தின்று சாக்கட்டவும். கசப்பு புளிப்பு தள்ளக்கவும் ரப்புருதி மாறும்.

கோரோசனத்துக்கி

சீனக்காரம், சவுக்காரம், வெண்காரம், இந்துப்பு, வெடியுப்பு யாது அஞ்சும் கோரோசனை-1 கட்டி சிறிய தேங்காய் ஒன்றின தேங்காயை இளநீர் ஊற்றிப்போட்டு அதுக்குள்ளே அந்த மருந்தெல்லாம் போட்டு உரக்குக் களிப்பாக்கி

கொண்டுவந்து அடையெடுத்துப்போட்டு அதுக்குள்ளே
ஊத்தி திறந்தக் கண் திக்கொளவு ஊறப்போட்டு யெடுக்கி
யெதுக்குள்ளே தேங்காயை வச்சு பாதி தேங்காய்க்
திருகசுட்டு யெடுத்துக் காயெல்லாம் தீயப்போட்டு
அம்மியாலே வைத்து அரைத்து குடுக்கையால் வைத்து
அடைத்து ஒருவருக்கு பாதி சுளியங்கொட்டை
மாத்திரை குடுக்கவும். இந்த படியானால் ஒரு
சுளியங் கொட்டை மாத்திரம் குடுக்கவும். நன்றாய்
கசுதியும், ~~குடுக்கவும்~~ அரோசனை தீறும்.

இருக்குமாற்று: ஏழுமை மேகமும் தீரும் கொடுக்கவும். முருங்கையாலை சாறும் காதுக்கு கொடுக்கவும்.

மூலத்தில் வயிற்று வாயாதிக்கெல்லாம்

நல்வேளைவேர் அரைத்து வாங்கு
பாக்கத்தளவு அதில் பாதி சங்கம்வேர் யரைத்து
வாங்கு இந்த ரெண்டும் பசுவான் மோரைத்தெங் கரைத்து
பத்துதரம் வடிக்கொண்டு குடிக்க யிப்படியே ....
~~[illegible]~~ ஒருநாள் விட்டு ஒருநாள் தின்க்க வியத்து
வாயாதியெல்லாம் தீரும். மூலத்தில் வயிறுவாயாதியெல்லாம்
தீறும்.

சகலமான வயாறு கடுப்புக்கு:

கஞ்சாயமை - - - - - - - -

தான்ப் பண்ணிக் கொண்டு வோடுக்காய் வைத்து
இறக்கி அதிலே பொன்னாங்காணி பாகம் பண்ணிக்
கொண்டு யதிலே நல்ல வெல்லம் சுட்டு யரைத்து
உருண்டை பண்ணி நிழலுலர்த்திவைத்துக்கொண்டு

சீரகம் பொன்னிறமாக வறுத்துப் பொடி பண்ணிக்
கொண்டு எருமை தயிர் அடிக்கட்டிக் கொண்டு ஒரு
.......கட்டி.......வெல்லம் மத்திச்சு 3-நாள்
கொள்ள எந்த வயறு கழிச்சலும் தீரும். வயறுகடுப்பும்
முற்றும்.

சத்திகுன்மத்துக்கு மருந்து

இரண்டாமயித்து பசுவின் கோமயம்
உழக்கு அரைப்பொடி நன்றாய்க் கசுவாய்ப்போட்டு
யந்த கோமியத்திலே போட்டு சட்டி பதக்கமட்டு
மூடி சீலைமண் செய்து ஒரு அரக்கை எரியாட்டு
அந்தப் பாளை செந்தழல் ஒட எரியாட்டு இறக்கி
ஆறவைத்து ஒரு அராகளைசை இரதம் முறிச்சுக்கொண்டு
அந்த அரைப்பொடி வெந்தத்துடனே தூட்டி.
மத்தாளஞ் சாறு வார்த்து அரைத்து நன்றாய் மைப்
போலே அரைத்து பெரும்பயர் மாத்திரம் உருண்டைப்
பண்ணி கொடிவேலி தூளில் பரப்பி நிழலுலர்த்தி
உலத்தாக உலர்த்தி பதனம் பண்ணிக் கொண்டு
சகல குன்மத்துக்கும் நித்தம் மூன்று உருண்டை
தேனில் உரைத்துக் கொள்ளத் தீரும். பத்தியம்
தப்பாமல் நடக்கவும். சத்திகுன்மம் முற்றும்.

மகோதரத்துக்கு மருந்து

பக்கசூலை, மேல்சூலை, குலை
சூட்டு, கல்லாமை ஊதுபாகம் இவைக்கு மருந்துகள்
பேய்க்கொட்டைக்காயை நார்த்தங்காய் வளையம்
அறுத்து . . . . பாலை அரிசி, குடப்பாலை அரிசி
திருப்பாலை அரிசி ஊதுமலரிசி, ஏலரிசி சீனக்காரம்
சவுக்காரம், துலக்காரம், வெண்காரம், கல்லுப்பு
இளையயுப்பு, திணஉப்பு, சயனஉப்பு, பொட்டில்
உப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம்
யாறதும் . . . இவை ஓரெண்டுக் களஞ்சி, தாணிக்காய்
கடுக்காய் இவை யாறு களஞ்சு நேர்வாளம்
நருஞ்சகம் போக்கி இடித்து பொடிசெய்து . . . . . .
சாத்திலரைத்து யந்த யரைத்தக் கர்க்க உப்பு இவரைப்
போலேயட்டு ஒரு புதுஞ்கலசத்திலிட்டு ஆட்டுக்
கோமயம் வார்த்து வேடுக்கட்டி சுட்டுக்கொண்டு
கஜாத்தித்து சீலைமண்செய்து விட்டுக்கொள்ளோ நாள்
சாண் கலம் குழிதோண்டி பாண்டிகளை மேலும்
ரீசும் ஆட்டெருவுக் கொண்டு மூடி அதின் மாறி
மண்கொண்டு மூடி மெதிச்சு 48 நாள்
மறுகு யெடுத்து பதனம் பண்ணிக் கொண்டு மூன்
சொன்ன ஊயாதிக்கெல்லாம் ஊயாதமாகுந்தால் ஒரு
காசத்தினை வைத்திலயிட்டு தடவா குடுக்கவும் தீரும்.
ஊயாதி கொடுசமானால் ஒரு பணமத்திரைதடவக்
குடுக்கவும் தீரும். மகோதரம் தீரும்.

(59 அ) சுக்கு, மஞ்சள், கடுக்காய்,

வெண்காரம், சாதிலிங்கம், [illegible], அக்கிரகாரம்,
மிளகு, திப்பிலி இவைகளெல்லாம் ஒவ்வொன்று நிறை
வராகனெடைக் கூட்டி தூளாக்கி வெள்ளிய
திலையால் ஒன்பது திரி திரித்து பசுவின் நெய்
வார்த்து வாங்கெரித்து அந்த திரி போட்டு புகைக்
கொட்ட புண் சொன்ன வயாதி எல்லாம் போகுமே.

சோற்றுக்கற்றாழை குழியாக்கி
குடைந்து குடைந்து வைத்தி ~~[illegible]~~
அதை உருக்கிறது ஒரு பழுக்காய் காய்ச்சி ஊற்றி
ஊற்றி உறிக்கக் கொடுப்பிரசாய் தித்து ~~[illegible]~~
பண்டமாம் தின்னும் பண்டமே. என்றது.

சுக்கு மேல் தோலு சீவப் போட்டு இது
60 எல்லாம் கூட்டி இருநீர் வார்த்து நேயம்
ஊட எந்த பாம்பு மீளுமே.

(௯)

இந்திராணி லேகியம்

தும்மட்டிக்காய் சாந்து பிழிஞ்சு விதையில்லாமல் அடிக்கட்டி குருணிச் சாத்துக்கு அரைப் படிக்கல்லுப்புப் போட்டு தினமாக் காய்ச்சி பாகு பதமாய் வருகிறபோது அதில் வெல்லம் இரண்டு படி பொடியாய்ப் போட்டு மறுதி ஆழாக்கு எண்ணெயாரை சேர்த்துக் காய்ச்சி லேகியமாக்கிக் கொண்டு தடிகளுக்கு உயத்தநோவுக்கும் வெல்லத்தில் குடுக்கவும். மோரும் சோறும் சாப்பிடவும் தீரும்.

பாரிச வாய்வுக்கு மருந்து

நிலக்குமிள் அடக்கை சோறவேர் வெட்டி வந்து ஒரு கொட்டைப் பாக்களவு நேக அரைச்சு பசுவின் பால் அரைக்கால்படி வார்த்து கிளப்பி காலமே ஒரு பொழுது குடுக்கவும். பத்தியம் உப்பில்லாமல் பசுவின் பாலும் சாதமும் சாப்பிடவும் பாரிச வாய்வு தீரும்.

வயிறு பேதிக்கு மருந்து

பேய்பீக்கம் வேரை அரைத்து நல்லெண்ணெயில் சாலித்து உள்ளங்காலில் பூச வயிறு ஆறும். மாத்து குருந்த தண்ணீர் கால் கழுவ நிற்கும். வயிறு பேதி தீரும்.

உள்மூலம்

பேய்ப்பீர்க்கன் விதை நாபி அரைப் பொடி செய்து எருக்கிலை பிழிஞ்சு பிழிஞ்சு ரெண்டையும் மத்திச்சு கலத்திலிட்டு வெய்யிலிலே வைக்க தயலம் ஆகும். அந்தத் தயலம் உள் மூலத்துக்குத் தடவவும்.

பிரமேகத்துக்கு

நிண்டுமேனி பருப்பு வெண்காரமும்
மோரைத்து புன்னாலடையும் புன்னாறிரும் எலிஞ்சால்
மோத்து பச்சை நெரிஞ்சிக் காயை அரைத்து பசுமோரில்
குடிக்கவும். மாறும் பிரமேகம் தீரும்.

வாதகருப்புக்கு

பதக்குக்காடியும் பசுவான்
கோமயமும் பதக்கு கல்லுப்பும் தண்ணீர் பதக்கும்
யதில் எருக்கிலை உத்தாமணியிலை கொடிகாசரையிலை
நொச்சியிலை மணத்தக்காளியிலை, தழுதாழையிலை
சித்திரநாயகம்யிலை, நார்த்தயிலை ஆமணக்கிலை
தும்பையிலை யிதுவெல்லாம் யிலையும் துவைச்சு
தாணி பதக்குப் பிடிக்கிற குடத்திலடைத்து அதை
சட்டியாலே மூடி சீலை மண் செய்து நாலிலெண்ணாய்
காச்சி அதை பிடிக்கவும். இப்படி அன்னைக்கன்னிட்டும்
சம்பாரிச்சு மூன்றுநாள் வே.... பிடிக்கவும். கசப்பு
புளிப்பு தவிர்க்கவும். வாதகருப்பு தீரும்.

ஊரை வாதத்துக்கு மருந்து கஷாயம்

ஒருபிடி நீர்ச்சோறு கருக்கி
யருநாசித் தண்ணீர் வார்த்து உரியாய்க் காச்சிக்
குடிக்கவும். வெள்ளை வெங்காயமும் வசம்பும் கூட்டி
அரைத்து பசுவான்பால் ஆட்டுப்பால் யிவைக்
தட்டி கல்க்கி குடிக்கவும். இப்படி மூன்றுநாள் குடிக்கவும்.
யிதுக்கு பசுமருந்து நார்த்தம் பிஞ்சு சுட்டு அரைத்து
தீசவும். மாறும் கைகண்டது. ஊரை வாதம் தீரும்.

உண்டுகர ரணத்துக்கு சோகைக்கு
மருந்து.

கரியபோளம்
நாபி வீராகனிடை - ௨, கரபவளம்
வீராகனிடை - 1 நெல்லிக்காய், கெந்தகம் வீராகனிடை - 1
நேர்வாளம் வீராகனிடை - 1, மனோசிலை வீராகனிடை - ½
ரசம் வீராகனிடை ½ இ ரசத்தை குப்பைமேனிச் சாறுவிட்டு
அரைத்து சூரத்துக் கொண்டு மற்ற மருந்தையெல்லா மரைத்து
பொடிபண்ணி எருமைச் சாங்கிகாயளவு உருண்டை
வெண்ணெய்ப் போட்டு மத்திச்சு துணியால் தடவிப்
போடவும். அனல் காட்டவும். சாயங்காலம்
இருப்பைப் புண்ணாக்குப் போட்டு தேய்ச்சு குளிச்சு
போடவும். இதுக்கு மாத்து குளிஞ்சா கீரையும்
அகத்திக் கீரையும் தள்ளவும். உண்டுகர சோகையும்
மாறும். 7 குணமாகும்

பெருவயாறுக்கு மருந்து

கண்டங்கத்திரிவேர் பலம் - 6
கரம்பிள்ளைவேர் பலம் - 6 சாறணைவேர் பலம் - 6, இந்த
வெள்ளை சாறணைவேர், நன்னாரிவேர் பலம் - 8,
காட்டு மல்லிகைவேர் பலம் - 8 யாதுக்கையொருபடி கலந்து
தண்ணீர் வார்த்து இந்த வேரெல்லாம் போட்டு
பத்துக்கு ஒன்றாய்க் காய்ச்சி இதுக்கு காக்கம் மருந்து
திப்பிலி பலம் - ½, லவங்கம் பலம் - 1, சுக்கு பலம் - 1½
மிளகு 1½, வெண்காரம் பலம் 1½, செவ்வியம் பலம் 2½
பழவெல்லம் பலம் 15 இந்த கஷாயத்தைப் போட்டு
பாலாக்கி கடைசரக்கு இடித்து அரைத்துக் கொண்டு
லேகியமாய்க் கிண்டி தேன் கால்சேர் விட்டுக் கிண்டி
வைத்துக் ~~கிண்டி~~ வைத்துக் கொண்டு அந்திசந்தி
கொட்டைப் பாக்களவு பிரமாணம் சாப்பிடவும்.
பத்தியம் கசப்பு, உளப்பு தள்ளவும். பெருவயாறு தீரும்.

பித்தத்துக்கு சூரணம்

தேத்தாங்கொட்டை, சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம், நெல்லிமுள்ளி, ஆல்வவேர், இலவங்கப்பட்டை, வெட்டிவேர், இலாமிச்சம்வேர் கொத்தமல்லிவேர், அதிமதுரம், செண்பகப்பூ சாதிப்பத்திரி ஏலம், சுக்கு சிறுகீரை, நிலவாகையிலை, நெல்ப்பொரி சுத்தக்காசு சிறுநாகப்பூ இவைக்கு பலம்-உ யிஞ்சி பலம்-ய சர்க்கரை பலம்-10 யிதச்சூரணம் பண்ணி அந்திசந்தி 20-நாள் சாப்பிடவும். பித்தசூரணம் முற்றும்.

தேங்காயெண்ணை பண்ணும்விதம்

நாலு தேங்காயுடைத்து திருவிக் கொண்டு கடுகுரோகணி பலம்-உ நேர்வாளம் சத்திபண்ணி பலம்-உ யிந்த ரெண்டையு மரைச்சு தேங்காய்ப் பூவுடனே பிசெறி வட்டுயிட்டு அந்தப் .... கொண்டு காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து கொண்டு பசுஞ் சோத்துத் தண்ணீர் பத்து துளிவிட்டு குடிக்கவும். கழிச்சல் நின்றால் கஞ்சியும் சோறுங் குடிக்கவும் நின்றி கழிஞ்சால் கோட்டுவெருகிட்டை கியாழம் குடிக்கவும். தேங்காயெண்ணை முற்றும்.

கல்லடைப்புக்கு மருந்து

சிறுகீரைவேர் ஒருபிடி 30 தேத்தான் கொட்டை .... வைத்து நறுக்கியரைத்து யிளநீரில் கலந்து சீனிசர்க்கரைக் கலந்து குடிக்கவும் கல்தெறித்து விழும். யிது வைகண்டது. கல்லடைப்பு மருந்து முற்றும்.

சீரகராசாயனம்.

(63)

சீரகம் சேர்-5 அமுக்கிறாகிழங்குசேர்-2
பரங்கிப்பட்டை சேர்-2, ஏலம் சேர்-1 சீனிச்சர்க்கரை
சேர்-10 இந்த மருந்தெல்லா மிடித்து வஸ்திரகாயம்
பண்ணி சர்க்கரை பாகுபதம் பண்ணி பொடியைத் தூவி
திரண்ட பக்குவத்தில் சுத்தமான வெண்ணை சேர்-4
இவை எல்லாமிட்டு
பசுவின்நெய் .... யாதுவெல்லாமிட்டுக் கிளறி
வைத்துக்கொண்டு அந்திசந்தி வெருக்கடிப்பிரமாணம்
சாப்பிட ? இதற்கு தீரும். ஷை கண்டது. சீரகராசாயனம்
முற்றும்.

× இரும்பிரந்திக்கு மருந்து ×

× படம்பாசிபலம் 1கி, கோவைச்சாறு
பலம் 1கி, தாளிச்சாறு .... நீர்ப்பூலாச்சாறு
பலம் 1கி, பொன்னாங்காணிச்சாறு பலம் 1கி, பசுவின்
நெய் பலம் 1கி, சர்க்கரை பலம் -1 கருவூமத்தம்பூ
-5 இதுவெல்லாம் கூட்டி அஞ்சுபதிகாலமே. ×

. . . .

சுபந் திருவுளையும் அப்படியே ஓலை இல்லை

× 63வது ஓலை காணவில்லை ×

உண்டைக்கிரத்தி மருந்து

நல்லெண்ணை படி -1வகை —
போடு மருந்து சீரகம் பலம் -1 காட்டுச்சீரகம் பலம் -1
கருஞ்சீரகம் பலம் -1 யிதுப்பொடிப் பண்ணிப்போட்டும்.
இவள்ளை
கொட்டைப்பால்
தொட்டசாலை யரைத்து ஊருத யாதுவெல்லாம் எண்ணையிற்
போட்டு மெழுகு பதமாய்க் காய்ச்சி வடிகட்டிக்
கொண்டு நாலுநாள் ஒருகாலமே ஒருதேரன்று
சாப்பிடவும். தசைப்பு, புளிப்பு தள்ளவும். உண்டை
கிரத்தி மருந்து முற்றும்.

மேகத்துக்கு நீர்த்தாரையில் பீச்சு மருந்து

வராகனெடை
பச்சைக்கற்பூரம் வீராகனிடை -2
வராகனெடை வராகனெடை
மயில்துத்தம் வீராகனிடை -1, காருக்கல் வீராகனிடை-4
இவைகளையே பொடிப்பண்ணி ஒருபொடியை போட்டு
நீ ய்ந்து
வெந்நீர் நன்றாய்க் காய்ச்சி பொடியில் வைத்துப்
போகாமல் வார்த்து ஒருநாள்வைத்து மறுநாள்
பீச்சவும். நீர்த்தாரையால் பீச்சு தீரும்.

தீராத வயிறு கழிச்சலுக்கு மருந்து

அரைப்படி எருமைப்பால் தயிர்
தோய்ச்சு மத்தோளைத்தோலமே காசிப்பலம் கடுகு
யரைச்சு தயிரிலே குலப்பி குடிக்கவும். ராத்திரி
தோய்ச்சு வைச்சு மறுநாள் ராத்திரி குடிக்கவும் மூன்று
நாளில்
நாளைக்கு வயிறு கழிச்சல் தீரும்.

கிரவாதச் சன்னிக்குப் பூசு மருந்து

செப்புநெருஞ்சும் போலிந்தை
2 செந்தயிலை - யரை வெள்ளப்பூண்டு காயுடன்
அரைத்து நெய்ப்புருடன் மந்திட்டு உடைக்கடைந்து வந்தது
பூசி வைக்க சந்தியெரியாத வாதமில்லைத்தான்
காதவாதச் சன்னி மருந்து தீரும்.

கோரோசனை மாத்திரை

கோரோசனை வராகனிடை-1, திப்பலங்காய் வராகனிடை-1, கருப்பு வெத்திலைக்காம்பு வராகனிடை-1, இதுமூன்றும் முலைப்பாலில் ஆட்டரைத்து குளிகை சேர்க்கவும். யாத்தொடை கூட ஒரு நேர்ந்து வராகனிடை ரஸாசியிலும் கூட்டியரைக்கவும். கோரோசனை மாத்திரை முற்றும்.

வயிறுபேதிக்கு

ஆல்வயத்திரவேர் ஒரு எலுமிச்சங் காயளவு நிழல் பொன்னிறமாய் வறுத்துக் கொட்டிக் கொண்டு பெருஞ்சீரகம் ஒரு துட்டெடை கருக வறுத்து அந்த ஆல்வயப்பத்திர வேரையும் ஒக்கப் போட்டு ஒரு எலுமிச்சம் பழச்சாத்தை ஊட்டுச் சுண்ட வறுத்துக் கொண்டு அதிலே ஒரு துட்டெடை பெருஞ்சீரகம் போட்டு அரைப்படி தண்ணீர் வார்த்துக் காய்ச்சி மாகாணி தண்ணீயில் யிறக்கிக் கொடுக்கவும். வயிறுபேதி முற்றும்.

அத்திசாரத்துக்கு எண்ணை

ஒருசேர் ஆமணக்கெண்ணையிலே போடும் விதம் அதிமதுரம் பலம்-2 சீரகம் பலம்-2 இதுரெண்டும் ஒன்றிரண்டாய் நறுக்கி யெண்ணையில் போட்டு சூரியபுடம் வைச்சு சாயங்காலம் ஒரு துட்டெடை 2 நாளுக்கு கொடுக்கவும். இதுக்கு தீரும் ஆயாதி. மந்தமாய அத்திசாரம் தீரும் அத்திசாரம் முற்றும்.

பீனசத்துக்கு எண்ணை

ஒருசேர் நல்லெண்ணைக்கி ஒரு
? சேர் தென்னங் குருத்துச் சாறு பெட்டைமூளை
பலம் 2, ஏலாசி பலம் - இ - இதுரெண்டும்
ஒன்றுரெண்டாய் உடைச்சு எண்ணையில்ப்
போட்டு மெழுகுபதமாய் யெரிச்சு - 8 நாளைக்கி
ஒருக்கால் வெந்நீர் யாற வைச்சு இறுப்பைக்
கட்டிக் காச்சி தேய்ச்சு முழுகவும். இதுக்குபத்தியம்
பாலையல்லாமல் சின்னக் கோழிக்குஞ்சு கறிவாடு
கத்தரிப் பிஞ்சு முருங்கைக்காய் இதுகள் குழம்பாட்டு
சாப்படத் தீரும். பீனசம் மாறும்.

பாலத்துக்கு கிரந்திக்கு மருந்து

பன்னிரெத்தத்திலே சீலையத்
தோய்த்து நிழலுலர்த்தாக உலர்த்தி பெரியவர்க்களுக்கு
அரை வீராகனிடை துணிக் கிழிச்சு கற்பம் பண்ணி
மூன்று நாளைக்கி அதிகாலமே சாப்படவும்.
இதுக்கு பத்தியம் பன்னி நெய்யாலே கோழியுப்புப்போட்டு
அவாச்சது பாலு நெய் இந்த மூன்று நாளுங்கூட்டவும்
? மாமயத்த ஆகாது.

கண்ணுக்கிரந்திக்கி கறாணை தைலம்
ஆறங்கிறதுக்கு

௨ ℞ அகுதியாலை, கொடம்பொட பற்பம்
பண்ணி ஒரு மட்டியும் பற்பம் பண்ணி சாதம்ணங்க
கலந்து அறுத்துத் தின அலக்கெண்ணெயில் குழை
குழையப் சுடம்வைத்து பூசவும். முற்றும். ℞

அரோசனம் தட்டும் அறும்

ஒரு கிலையால் எருக்க பாலைப்பு
காயப்போட்டு யாப்பது மூன்றுநாள் செய்யவும்.
பற்பாடு புது சட்டியாலே போட்டு வெள்ளைச்
சாம்பலாக மட்டும் பற்பம் பண்ணி அந்த
சாம்பலை ஒரு உரோசனை எடுத்துக்கொண்டு
ஒரு பலம் சலம்போட்டு கருப்பு வைத்தியலக்காய்
எயம் மாத்திரம் போட வேறுமோ பதமாகறமட்டும்
அம்மாத்திரம் போட்டுயரைந்து பச்சை பயறு
பிரமாணம் குளிகை செய்து நிழலுணர வைச்சு
கொண்டு தெக்க சன்னி - கோரா கியெங்குகுச்சுவும்
அரோசனம் முற்றும்.

பாதிகுடிச் சன்னிகசாயம்

சுக்கு பலம் -1, கிராம்பு வீராகனிடை -1, திப்பிலி வீராகனிடை -1, ஏலரிசி வீராகனிடை -1, சாதிக்காய் வீராகனிடை -1 குங்குமப்பூ வீராகனிடை -1 லவங்கப்பட்டை வீராகனிடை -3 சதகுப்பை பலம் -3 கண்டங்கத்திரி பலம் -4, காசுள்ளி பலம் -3 முக்கா வேளை பலம் -3 சிறுகாஞ்சொறி பலம் -3 திப்பிலிமூலம் பலம் -1, சித்தாமுட்டி பலம் -கி பேராமுட்டி பலம் -கி மூங்கிலிலை ஒரு பிடி மூங்கில்பாறாணி கொட்டைப் பாக்களவு ஆக வகை -17 இடித்து பதக்கு தண்ணீர் வார்த்து குறுணித் தண்ணீராய்க் காய்ச்சி கொப்பளிக்கவும். கால்கை கழுவவும். அப்படியேப் போதும் வைக்கவும். உள்ளுக்குங் குடிக்கவும். (ருவாஞ ?)

சுக்கு பலம் -கி, முக்காவேளைப் பலம் -1, ஜடமம் வீராகனிடை 2, திப்பிலிக் காசிடை -3 சிறுகாஞ்சொறி காசிடை -3 கண்டங்கத்திரி காசிடை -3 காமுள்ளி காசிடை -3 ஆக வகை ஏழு இவையாதும் போட்டு உள்ளுக்கு குடிக்கவும். சன்னி திரும். பாதிகுத்தச் சன்னியையாதும் குறையும்.

போகத்துக்கு

ரசம் வீராகனிடை -1கி, கருப்பு வெற்றிலைச்சாறு ஒரு துட்டிடை வார்த்துயரைத்து குப்பைமேனி சாறு ஒரு துட்டிடை வார்த்தரைத்து ஆலங்கள்ளை ஒரு துட்டிடை வார்த்துயரைத்து முதாரசிங்கம் ஒரு

வீராகனெடை போட்டரைத்து தூசாதாரா வீராகனெடை
புடம்போட்டு யதில் துத்தம் வீராகனெடை - 1 புடம்
போட்டு சினக்காரம் வீராகனெடை - 2 புடம்போட்டு
மீட்டு யதில் போட்டு நேகயரைத்து கலந்து மேலே
போட்டு மிரைக்கும் போது வெள்ளைச் சாரணைசாறு
ஒரு துட்டிடை கீழ்க்கொடியாளச்சாறு ஒரு
துட்டிடை வெள்ளைக்காக்கொட்டான்சாறு
ஒருதுட்டிடை இதுவெல்லாம் வார்த்து எழுமைச்சம்
காய் மாரமாணம் பிசவான் வெண்ணைப் போட்டு
மத்தளை தொம்பாலே அரைத்து வைத்துக் கொண்டு
மாலாலத்திரியாட்ப் போட ரெண மாறும் இதுனாக
கண்டது. மேகத்துக்கு சேரும் தீரும்

கொழுந்துக்கொல்லச்சோவை

செகப்பு பியம் வெள்ளை பலம் - 2

காசிப்பட்டி ஆலக்கொன்னையால் மாலைகாய்ப்பழம் - 4
நேகயரைத்து மருப்பாலே வைச்சு கொதிக்கிற போது
பிய செந்தூரத்தை இதுக்குள்ளேப் போட்டு கொதிக்க
வைச்சு மாலாலத்திரிப் பண்ணிக்கொண்டு தீரும்
ஆயாதி கண்டமாலை, கள்ளக்கரந்தி அழகனை
மேககரந்தி தீரும். கொழுந்துக் கொல்லச் சோவை
சிற்றும்

கெர்ப்பத்தில் ரத்தத்துக்கு
(வீக்கத்திற்கு)

சீதாளைநல்லா சமூலம், கடுக்காய்பூ,
மஞ்சள் பொருகளஞ்சி கூட்டி நாரசி தண்ணீர் விட்டு
கரையும் போட்டு காச்சிக் குடிக்க தீரும் கெர்ப்பம் சுற்றும்.
நாவல்கள் தின்றால் சூரவு பச்சை நாவல் தின்றால் .....
குடுக்கவும். எருக்கிலை தின்றால் சிருக்கிலை குடுக்கவும்
கிள்ளிச்சாறு குடித்தால் கோவைச் சாறு குடுக்கவும்.
தில்லம் பால் குடித்தால் தேங்காய்ப் பாலில் சீனிகட்டிக்
குடுக்கவும். நாமம் சுற்றும்.

மூத்திரம் பெயிறத்துக்கு மருந்து

உள்ளுபத்திரிவேர்ப் பட்டையை
ஒரு எலுமிச்சங்காயளவு அரைச்சு எருமைப்பாலில்
மூன்று நாள் குடுக்க மாறும். மூத்திரம் பெய்கிறது சுற்றும்.

ஒருதலை வலிக்கு புகை பிடிக்கிறது.

மணத்தக்காளியிலையைப்
பாத்து சாறு பிழிஞ்சு சீலையால் முட்டி நிழலிலுலர்த்தாக
உலர்த்தி உலர உலர மூன்று தரம் செய்த சாத்தை
உருட்டி உலர்த்தி திரிச்சு நெருப்பாலே கொளுத்தி
மூக்கிலே பிடிச்சு மண்டையாலே உரிஞ்சினால்
தீரும். ஒருதலை நோவு சுற்றும்

தொடை வாளைக்கு மருந்து

புங்கம்வேர் பட்டையைப்
பொரளைப் பொடித்து மேல் தோல் சீவி போட்டு பட்டையை
சீவி வந்து எலுமிச்சங்காயளவு அரைச்சு ஒரு சிரங்கை
வெள்ளாட்டுப் பாலில் குடுக்கவும். இப்படி மூன்று காலமே
குடுக்க தொடைப் போகும் தொடை வற்றும்.

சன்னிக்கித் தயலம்

நெல்லிக்காய் கெந்தகம் பலம் - 1

கழுதை ஊட்டைக் காஞ்சது ஒரு நாக்கு . . . .
போட்டு கெந்தகத்தை நடுப்பற வைச்சு சட்டிக
கொண்டு மூடி அச்சிர சீலை மண்செய்து இதே
துவாரம் . . . இடித் குழியை வைத்து இப்புடம்
போட்டு தயலமிறக்கி குப்பியிலே வைச்சுக்கொண்டு
சன்னியென்னப்பட்டதுக்கெல்லாம் ஒரு துளி
வெத்திலையில் தடவி முன்று பொழுது குடுக்கவும். இது
கை கண்டது. சன்னித் தயலம் முற்றும்.

X அரையாப்புக்கு மருந்து X

. . . . . . இந்த [illegible] குறைந்தல்லாது
அதனால் எழுத வேண்டியதில்லை X

தில்லைத் தயலம்

தில்லைச்சாறு படி - வ சதுரக்கள்ளிப்
பால்படி - வ இலைக்கள்ளிச்சாறு படி - வ நொச்சிச்
சாறு படி - வ கருநொச்சிச் சாறுப் படி - வ மலை
வேம்பு சாறு படி - வ உத்தாமணிச் சாறு படி - வ
பாவட்டைச் சாறுப் படி - வ தழுதாழைச் சாறுப்படி - வ
பீசல் கொட்டையிலைச் சாற்ப்படி - வ செருப்படிச்
சாறுப்படி - வ பசுவின் பால் படி - வ கோமியம்படி - வ

வெள்ளாட்டுக் கோமியம் படி-வ வெள்ளாட்டு
சாணிப்பால் படி-வ உமத்தஞ்சாறு படி-வ
கழுதை கோமியம் படி-வ கழுதைச் சாணிப்பால்
படி-வ நல்லெண்ணெய்ப் படி-வ, ஆமணக்கெண்ணை
படி-வ வேப்பெண்ணெய்ப் படி-வ கடைமருந்து
திப்பிலி பலம்-வ, மிளகு, சுக்கு, சதகுப்பை, கருஞ்சீரகம்
கார்போகரிசி பெருங்காயம் உள்ளி வசம்பு
இதுகள் வகைக்கு பலம்-வ இந்தசாறு கோமியம்
பால் யாதும் யேகமாய்க் காச்சி கருகு திரண்ட
பதத்தில் வடித்துக் கொள்ளவும். வாய்வுயென்பதுக்கும்
தடவ ஓட்டிப் போம். தில்லை தயிலம் முற்றும்.

குன்மத்துக்கெண்ணை

முத்தின தேங்காய்-4 திருகி
வைத்து வெள்ளுள்ளி பலம்-5 ஐந்துப்பு வராகனிடை-3
வெடியுப்பு வராகனிடை-3 இந்துப்பு வராகனிடை-3
சவுக்காரம் வராகனிடை-3 வெண்காரம்
வராகனிடை-3, பெருங்காயம் வராகனிடை-3
சத்திநேர்வாளம் வராகனிடை-3 சேர்த்தரைத்து
உள்ளங்கையகல வில்லைத்தட்டி வாய்கண்ட
குண்டுச் சட்டியில் குன்றுபட தண்ணீர்விட்டு
வாய்க்கு சீலை வடிகட்டி அதின்மேல் தேங்காய்
துருவினதை வைத்து பாதி வைத்து அதின்மேலே

மருந்து வைத்து அதின் மேலே தேங்காய் திருவல்
பாதியும் வைத்து வாய்க்கிச் சட்டிமூடி அடுப்பிலே
பொங்க வெரித்து ஆவும் கனிந்தால் அது பதம்
எடுத்து ஆற்றி யெல்லாம் ஒரு பாத்திரத்தில் பிசைந்து
உரலால் துவைத்துப் பிழிந்துக் காச்சி செம்பு
பதத்தில் எண்ணெய் பிழிந்து பரணியில் வைத்துக்
கொண்டு வயிற்றுவலி வந்தவுடனே துட்டளவு
எண்ணெய் வெந்நீரில் குடிக்க பாகம். வெந்நிலயாம்
? வெந்நீரும் சுடு- திருக்கை ...... கருவாடாம்
? திருசுக் கூட்டலாம். சூடுமிருந்தால் தயார்சந்து
சாப்பாட்டுக்கே
வெந்நீரிலிட்டு சாப்பாடுக் கொள்ளவும்.
நாலு நாளைக்கொரு தரம் எண்ணெய்க் கொள்ளவும்
சூடுமிருந்தால் காலமே வெந்நீர் ..... பேதி
யிருந்தால் முருங்கைக் கொழுந்தும் மோரில்க்
கொள்ளவும். இன்பத்தெண்ணெய் சுற்றும்.

நரைக்கி மருந்து

பெருங்கடுக்காய் வேண்டுமென்று
சட்டியிலே போட்டு ஆமணக்கெண்ணெய் வார்த்து
கருக வறுத்து நன்றாய் கருகின பிற்பாடு சாம்பலில்
போட்டு மூடி ஒரு குடுக்கையிலே வைத்துக்
கொண்டு பிற்பாடு இரும்பு கல்வத்தில் இந்தக்
கடுக்காய் உரு.. கொட்டையை வாங்கிப் போட்டு
கல்வத்திலிட்டு அரைத்துக் கொண்டு அதிலே
மருதாரசில்லை மூன்று கடலையளவு, உப்பு மூன்று

கடலையாடை மயில்துத்தம் ரெண்டரை அரியவ
கொட்டையுடை சாரமாணவும் யிந்த மூன்றும்
நன்றாய் தூளாக அரைத்து அதின் பிறகு
கடுக்காய்ப்பொடி தூளும் போட்டு நல்லத்
தண்ணியாவது பன்னீராவது வார்த்து மை போலரைத்து
ராத்திரிக்கி நரை மயிர் மேல் தாடி மீசையெல்லாந்
தடவிபடுத்துக் கொள்ள காலமே யெழுந்திருந்து தேவரை
மாவுபோட்டு தேய்ச்சு கழுவுகி முகம் காலி(முழு)ப்
போடவும் - மயிர் கறுத்திருக்கும் மூன்று நாள் பொறுத்து
ஒரு தரம் லெயெடுத்து மயிர் சந்துகளெல்லாம் தடவவும்-
இப்படி மூன்று முறை தடவவும் - தூரத்தினம் பண்ணுகிற
பேருக்கு செய்யவும் - நரை மயிர் மாறும்.

கால் வீக்கத்துக்கு

தும்பையிலை, பிராயம்பாலை
அருகம்புல் இது மூன்றும் அரைத்துக் கட்ட கால் வீக்கம்
போகும். கால் வீக்கம் மாறும்.

பிறமேகம் தீர மருந்து

நெருஞ்சில் கொழுந்து வெங்கா
உள்ளியும் தாம்பிர பற்பம் பணவிடை க்கிடுக்கவும்
கிம்பை மேனியாலரைத்து
வெண்ணையில் கலக்கி 7-நாள் குடுக்க தீரும்
பத்தியம் கண்டிப்பு இல்லை பிறமேகம் மாறும்.

யோனியில் வளருகிற புண்ணுக்கு

ஏலம் பலம் - இ எருக்கம் பால் வார்த்து அரைத்து செவ்விளநீரில் கலந்து உள்ளுக்கு கொடுக்கவும்.

வெள்ளைவேர், சித்தாமுட்டி, பேராமுட்டி, கோரைக்கிழங்கு, நெல்லிப்பொரி, விலாமிச்சம்வேர் செங்கழுநீர் கோட்டம், அதிமதுரம், கொத்துமல்லி ஏலம், கிராம்பு, சந்தனம், சுக்கு திப்பிலி இதுகளெல்லாம் போட்டு அரைப்படி தண்ணீர் வார்த்துக் காய்ச்சி அரையாழாக்காய் இறக்கி வடிகட்டிக் கொடுக்கவும். யோனி வியாதி தீரும்.

அரயகுளைக்கு மருந்து

கடுக்காய் வீராகனெடை - 4, சுக்கு வீராகனெடை - 2, கருவேப்பிலை வீராகனெடை - 2 இது மூன்றும் போட்டு கியாழம் காய்ச்சிக் கொடுக்கவும் கிளை ஊட்டவேணும் அரயகுளை தீரும்.

வயிற்று நோவுக்கு மருந்து

கொடிக்கள்ளிக் கொழுந்து நெருப்பிலே வாட்டி ஒரு சிரங்கை சாறு பிழிந்து உள்ளுக்கு கொடுக்கவும். வயிற்று நோவு தீரும்.

கற்றாழை நாற்றத்துக்கு

சுக்கு நீரும் சந்தனமும் அரைத்துப் பூசவும். கற்றாழை நாற்றம் போகும்.

கல்லடைப்புக்கு மருந்து

சந்திசாரணை இசங்கும், கருகும்
உள்ள பசும் எண்ணெயிலே கொதிப்பித்து
தலையில் தேய்க்கவும். மந்திரயாணத்தி முருக்கைப்
போடவும். காமாலை தீரும் கல்லடைப்பு தீரும்.

? மோகனக்கி மருந்து

கற்றாழை மடலை சீவிக்
கெட்டி தேனிலாவது சர்க்கரையிலாவது தின்னவும்.
மோகனக்கி தீரும்.

கல்லறவு மருந்து

நொச்சித்துளிர், அசமதாகம்
திப்பிலி, மிளகு தனித்தனியாக அரைத்து நெய்யிலே
குழைத்து முழுங்க கல்லு உருகும்.

? மாணிக்கம் நெருஞ்சில்
சிறுகும் பெருங்கிழவ வேரும் தூணைக்காலி
ஆரையும் இதுவெல்லாம் ஒரொரு காசிடை
பசுவின் பால் விட்டரைத்து மூன்றுநாள் குடிக்க
சிறுநீர்ப்பையிலே சார அசனம் பிள்ளை கல்லுத்தாலும்
உருகும்.

மாவிலங்கவேர்ப்பட்டை இதோ
நெல்ல அம்மான் பச்சரிசி தண்ணீரிலே
தேத்தான் கொட்டையும் நெல்லிப் பருப்பும்
ஊறப்போட்டு மறுநாளரைத்துக் கலந்து
சர்க்கரைக் கூட்டிக் கொள்ள நீர்க்கடுப்பும்
கல்லறவு தீரும்.

விக்கலுக்கு மருந்து

மிளகு பொடி செய்து பசுவின்
நெய்யால் கலந்து தின்னவும். விக்கல் தீரும்.

மகிழம்பருப்பு அரைத்து
மோரில் கலந்து உள்ளுக்குக் கொள்ளவும்.
விக்கல் தீரும்.

கொத்தமல்லிக் காச்சிக் குடிக்க
விக்கல் தீரும்.

வாயிலெடுக்கிற விக்கலுக்கு

சந்தனம், தேன், முலைப்பால்
இந்த மூன்றுங் கூட்டி நசியம் விடவும்.

பிள்ளை மரிச்ச பேருக்கு

பெருங்காயம் சயந்தி லவணம்
எண்ணெய் வகை - க - க்கு மூன்று பணவிடை அரைத்து
காடியுடனே கலந்து ஒரு சிரங்காய்க் குடிக்கவும்
பிள்ளை சுகமாய் விழும்.

பிள்ளை வயிற்றில் மரிச்ச பேருக்கு

புடலம் வேரையை அரைத்து
எருமை நெய்யால் கலந்து யோனியிலும்
பூசவும். பிள்ளை சுகமாய் விழும். பிள்ளை
மரித்து விழும்.

கக்குவானுக்கு

குப்பைமேனி

உப்பையை அரைத்து உளமத்தன் காயக்கல்லோ பொதிந்து சீலை மண் செய்து புடம் போட்டு எடுத்து அரைத்து சிறுப் பயறு பிரமாணம் செய்து நிழலில் வைத்து தேனில் குழைத்து கொடுக்கவும் கக்குவான் தீரும். கைகண்டது கக்குவான் சுரம்.

வாச்சியெருமலுக்கு மருந்து

சிவந்த நாயுருவி அரிசியை யிடித்து மாவாக்கி அந்த மாவும் பசுவின் நெய்யும் கலந்து தின்னவும் வாச்சியெருமல் தீரும். சிறுதும்.

முலைப்பால் சுரக்க மருந்து

வெள்ளுள்ளி, அசம்பு அருகம் வேர் யிது மூன்றும் நருக்கி யெண்ணையில் வறுத்து தடவவும். யிது மூன்றும் பசுவின் பாலிலரைத்து உள்ளுக்கு குடுக்கவும்.

ஆவாரை வேரை அரைத்து பசுவின் பாலில் கலந்து குடிக்கவும்.

வெள்ளாட்டுப் பாலில் பசளையை அரைத்து குடிக்கவும். முலை சுரக்க சேரும்

ரத்த பித்தத்துக்கு

கோடாசாலையும் சக்கரையும் பசுவின் பாலில் குடிக்க ரத்த பித்தம் தீரும்.

உஷ்ணமடைப்புக்கு மருந்து

இலைக்கள்ளி ஒரு பாக்களவு

அரைத்து உள்ளுக்கு குடுக்கவும். உஷ்ணம் அடைப்பு குறும்.

நித்திரையில்லாததுக்கு

தேத்தாங்கொட்டை நெய்யிலே

யரைத்துக் கண்ணிலிட நித்திரை வரும் ரெண்டு நேரமு படவும் நித்திரை குற்றும்.

தொண்டைக்கம்மலுக்கு மருந்து

தொட்டாவேலவேர், பிரமியிலை

வசம்பு, ஆடாதொடையிலை கிராம்பு மஞ்சள், அதிமதுரம் கோஷ்டம் இந்துப்பு சுக்கு திப்பிலி இவை பத்துவகையும் வஸ்திரக்காயம் பண்ணிக் கொண்டு தேனிற்கலந்து தின்னவும் கம்மலும் பாடுதல் தீரும். தொண்டைக்கம்மல் குற்றும்.

உதிரவாதத்துக்கு மருந்து

கொம்பு பாவக்காய்க் கொண்டு

வந்து நடுவே பிளந்து நல்லக்காயம் உசிராகனிடை அதுக்குள்ளே வச்சு வாழைச்சாறாலே சுத்தி சுட்டு தின்னவும். மொந்தை வாழைப் பழம் கொண்டு வந்து நடுவே ஒரு உசிராகனிடை பெருங்காயத்தை வைத்துக் காலமே சாப்பிடவும் மருந்து மூன்றுநாள் சாப்பிட உதிரவாதம் போகும். உதிரவாதம் குற்றும்.

சகலக் காசிச்சலுக்கு இடிமருந்து

காசுக்கட்டி பலம் -1 அதி
விடையம் பலம் -1 சீரகம் பலம் -1 ஓமம் பலம் -1
தம்பராசின் பலம் -1 அபின் வீராகனடை -1
அபின் அல்லாமல் யைத்த (மற்ற) மருந்தெல்லாம்
பொன்னிறம் பண்ணி சூரணமாக யிடித்து அரித்து
சூரணத்தை உரலிலேப் போட்டு பனவெட்டு
பலம் -7 இடிக்கற போது அபின் வீராகனிடையும்
சிறுக சிறுக கிள்ளிப் போட்டு யிடிக்க நன்றாய் ஒட்டனை
பக்தம் வரந்தனியம் யிடிச்சு யெடுத்து வைத்துக் கொண்டு
சகல காசிச்சலுக்கும் ஒரு வேளைக்கி ஒரு வீராகனிடை
யெப்படி சந்தி சந்தி குடுக்கவும். காசிச்சலுக்கு
யெத்தப் பத்தியம் அச்சக் குடுக்கவும் தீணமாடம்

இஞ்சாபலம் -1 சீரகம் பலம் -1
யாதுரெண்டும் பொன்னிறம் வறுத்து சூரணமாக்கி
நல்ல வெல்லம் பலம் -1 சட்டியைக் காயவைத்து
அதிலே போட்டால் உருகும் அப்போ அந்தசூரணம்
போட்டு கிளறி யிறக்கி மாத்திரை போலே செய்து
அந்திசந்தி குடுக்கவும். எப்பேற்பட்ட காய்ச்சலும்
தீரும். இசிச்சல் குற்றும்.

சூதகவாய்வு இசிவுக்கு மருந்து

வெங்காயம் பலம் 20, பெருங்
காயம் பலம் -1, திப்பிலி பலம் -1, திப்பிலிமூலம் பலம் -1,
மிளகு பலம் -1, ஓமம் பலம் -1, கடுகு பலம் -1
கொடிவேலி பலம் -1, கருஞ்சீரகம் பலம் -1 சுக்கு
பலம் -1, தும்பராஷ்டகம் பலம் -1, மரமஞ்சள் பலம் -1
இந்துப்பு பலம் -1 (இந்துப்பு பலம் -1) சீரகம் பலம் -1,
சதகுப்பை பலம் -1, குரோசாணி ஓமம் பலம் -1 யிது
வெல்லாம் சூரணம் பண்ணி வைத்து வெங்காயம்
உரித்து அரைத்து சுருங்கைப் பட்டைச் சாறு
ரெண்டு துட்டெடையின் உரைத்து அரைத்து சூரணம்
கூட வெங்காயம் அரைத்தது கூட ஊறக்கின்னை
ஆழாக்கு ஓட்டு இவை பக்குவமாகப் பிசைந்து
அரைச்சு கொண்டு ஒரு வேளைக்கு ஒரு கொட்டைப்
பாக்களவு பிரமாணம் இரண்டு வேளையும்
சாப்பிடவும் இதுக்கு தீரும் ஐயாறு சூதகவாய்வு
சூதகசன்னிவாய்வு சூதகசூலை யிதுவரை
பேதம் செல்வாதம் மேகம் இது தீரும்

கொண்டுநோவு சூதகவாய்வுக்கு மருந்து

வெங்காயத் தைலம் ரெண்டு
துட்டெடை குப்பைமேனிரசம் துட்டெடையும்
துட்டெடை ஒருக்காய்ப் போட்டு அதிலே துட்டெடை
தேங்காய் தட்டி இறக்கவும். மிளகுபலம் -வ, திப்பிலி
பலம் -வ -வெங்காயம் பலம் -இ பெருங்காயம்
உரோகணி -இ கசப்பு கொடிந்து பலம் -வ யாவைக்

கூட்டி யரைத்து உள்ளுக்குக் கொள்ள யாதுக்கு
சூலை சூதக வாய்வு தீரும்.

மஞ்சள் பலம் -2, சதகுப்பை
பலம் -1, வாய்விளங்கம் பலம் -1, ஓமம் பலம் 4 1/2
வெந்தயம் பலம் -2, திப்பிலி பலம் -3, உள்ளி பலம் -1
பொட்டியுப்பு பலம் -3, சாதிக்காய் பலம் -1
உள்ளி பலம் -10 பனைவெல்லம் பலம் 12 இவையெல்லாம்
யெடுத்து வெங்காதுளி உரச்சப் போட்டு
~~[illegible]~~ பனைவெல்ல ...... இவ் கூட உரலிலே
போட்டு லேகியம் போலே இடித்துக் கொண்டு
இரண்டு வேளையும் சாப்பிடவும். கண்டநோய்
பிரசவ சூதக வாய்வு இவை யெல்லாம் தீரும்.
முற்றும்.

பெருஞ் சூலைக்கு மருந்து

இலாமிச்சம் வேரும், தாமரைக்
கிழங்கும், அல்லிக்கிழங்கும் சந்தனமும் இவை
சமன் கூட்டி அரைத்துப் பசுவின் பாலிலே குடிக்கவும்
கைகால் யெரிவு தணியுமாம். இரண்டா மாதம்
சூலை யெடுத்தால் சிறுநீர் வாங்குற போது கழுநீர்
போலே வரும் இதுக்கு கொட்டிக் கிழங்கு
கோரட்டமும் பசுவின் பாலிலரைத்து குடிக்கவும்
தணியுமாம் - மூன்று மாசம் கண்டுவரச் சொன்னாலும்
இதுக்கு தக்கோலம் பேயடு தாமரைவளையமும்
அல்லிச் சாத்திலரைத்துக் குடிக்கவும் தணியுமாம்
நாலா மாதம் உதிரக் கட்டியாக வரும் இதுக்கு

நெருஞ்சில் வேரும் கொட்டிக்கிழங்கும் ஆனைத்தந்தமும்
தாமரையானையும் இதுதர சமன் கூட்டி பாலிலரைத்து
குடிக்கவும் குணமாம். அஞ்சா மாதம் கண்டு
கடுகு கடுகும்போலே ஊறும் உதிரம் போலேயும்
ஊறும். திரக்கும் யாத்தால் குதுகும் நெஞ்சம் நொந்து
வயிற்றால் இரத்தம் ஊரும் அதுக்கு மருந்து
7 மாதம் மறசவாக்கிரம் போலே நோவெடுக்கும்
அதுக்கு அத்திப்பட்டையும் அரசம்பட்டையும்
கொட்டிக்கிழங்கும் சர்க்கரையும் பசுவின்பாலில்
அரைச்சுக் குடிக்கவும் குணமாம் எட்டா மாதம்
சிலையிந்தால் மின் ஏழாம் மாதம் குடுத்த
மருந்தை குடிக்கவும் குணமாம்.

வாயால் ரெத்த ஊருகிறதுக்கும் யாருமல்
உப்புசம் யாதுகளுக்கு கைகண்டது.

ஆடாதொடையிலை இன்று
மடி கொண்டு வந்து இடிட்டு உதக்கிச் சாறு
பிழிஞ்சு அதில் போடு பொரி மருந்து திப்பிலி மோட்டயடை
சீரகம் மாடயினை யாது ரெண்டும் பொருத்து
தூள் பண்ணிக் கொண்டு கடுக்காய் நீக்கி
காள் பலம் பொடியும் சுன் மருந்தும் அந்த
சாற்றிலே போட்டுக் கலக்கி சர்க்கரையும் போட்டு 5 நாள்
குடிக்க குணமாம். இது கைகண்டது கோச்சம்
மாரப்பு அகையாளயும் தீர்க்கதும்.

இளைப்பு மேல் சுவாசம் இருமலுக்கு மருந்து-

செம்பருத்தி பூவை உலர்த்தி சூரணம் பண்ணிக் கொண்டு வெங்காரம் பொரித்து சிறுதிப்பிலி -யுங் கூட்டி சூரணம் பண்ணி முன் சூரணத்தில் கலந்து தேனில் கொள்ளவும். யிதுக்கு நிரம்ப வாயாதி இளைப்பு மேல் சுவாசம் இருமல் குணமாம் முற்றும்.

மார்பு நோவுக்கு மருந்து

தாளியிலையும் தூதுவளையிலை -யும் போட்டுச் சாறு பிழிஞ்சு அந்த சாத்தில் சுக்கு, திப்பிலி, மிளகு, வெங்காயம் சரி சமனாய் அரைத்து அந்த சாத்தில் போட்டுக் குடிக்கவும் மார்பு நோவு நிற்கும்.

கட்டிகள் பத்துக்கு வெதுப்படிக்க மருந்து.

கழுதைச் சாணி, பசுவின் சாணி எருமைச் சாணி இந்த மூன்றும் பசுவின் கோமயத்தில் கரைத்து உசம்பு பலம்-1, வெங்காயம் பலம் - 1 நறுக்கிப் போட்டு யேகமாய் காய்ச்சி இறக்கி வைத்துக் கொண்டு கட்டிகளுக்கு வெதுப்படிக்க எப்பேர்ப்பட்ட கட்டியும் கரைந்து போகும். முற்றும்.

எப்படிப்பட்ட கட்டுக்கும் பத்துப் போட மருந்து

பச்சை சித்திரமூலமும்,
காய - கொம்
சாம்பரம் - 1 தோசக்கட்டியும், அமுக்கிராக் கிழங்கும் களா உடைச்சி அமாணி உளுந்து சுண்ணாம்பு —

எலுமிச்சம் சாறும் கோழிமுட்டை ரசமும் கூட வார்த்து
ரதமாயரைத்து பத்துப்போட சகலகட்டியும்
கரையும். / கருங்கல் ஆத்த உரால் உரமச்சி
அமுக்கிரா கிழங்கு சுக்கு பெருங்காயம் புனுகு
நெய்து, உப்பு, சுண்ணாம்பு வெங்காயத்தையும்
வெல்லம் கோழிமுட்டை ரசம் வார்த்து அரைத்து
கட்டிக்குப் பத்துப் போட கரைந்து போகும் —

கருங்கல்லை உரைச்சு ஆமணக்

கெண்ணையாவது நல்லெண்ணையாவது வார்த்து கிளறித்து
பத்துப்போட கட்டிக் கரைஞ்சுப் போகும். —

இருசுநூரமட்டையும் அமுக்கிரா

கிழங்கும் வெங்காயத்தையும் அரைத்துப் பத்துப் போடக்
கட்டிக் கரையும்.

வாழைப்பட்டைக் காய்தோல்

எருக்கம்வேர் சமூலமும் கள்ளக்கட்டைக் கடுகு-
சுண்ணாம்பும் இந்த நாலு வகையும் பற்பம் பண்ணி
வைத்துக் கொண்டுக் கட்டிக்குச் சாயாகப் பாரம்ப
வாழையங்கட்டி கட்டிக்கு சாயாக வைத்து பறந்து
கோழிமுட்டை ஒன்று இரண்டு கிந்தி அப்பளை
ரதமாய்க் கலக்கி அந்த வாழையும் வைத்து கட்டியா
மேல்மட்டையை வார்த்துப் பூசி அந்த சாம்பல் போட்டு
இப்படி அதன்பேரில் அஞ்சுதரம் போட்டால்கட்டி
வெகுபாகுவாவம் அப்போ ஒரு ஒருகட்டிக்கு சரியாத
இல்லையை மேதலாமல் போட்டு பத்திரமாகக்
கட்டவும். கட்டி குணமானால் பாகும்.

அதுக்கு முன்னே ஊடாது அந்த பத்தொட கட்டிக்
கரைஞ்சு போகும். அரையாப்பு கட்டுக்கு

கிடை கொட்டை எள்ளு புளி

வெங்காவளி சித்திரமூலம். இந்த அஞ்சு மருந்தும்
ஏகமாய் இடித்து அடைதட்டி கட்டுக்கு
வளையல் கட்டி வைத்து மருகு கட்டியாள் மேலே
இந்த அடையை வைத்து பத்திரமாகக் கட்ட இதுவும்
முன் மருந்து கட்டினாப் போலே கட்டி கரைஞ்சு
போகும்.

அமாணி, பெருங்காயம், சித்திரமூலம்,
அமுக்கிறாங்கிழங்கு இதுவெல்லாம் எழுமிச்சம்பழ
ச்சாறு விட்டரைத்து பத்துப் போடவும்

இரண்டாவது குப்பைமேனிச் சாறு
உமத்தஞ்சாறு யிது ரெண்டும் பிழிஞ்சு கொண்டு
யிதுக்கு மருந்து சுக்கு பெருங்காயம் காசுக்கட்டி
கொட்டைப்பாக்கு நல்ல வெல்லம் சுண்ணாம்பு கோழி
முட்டை இதுக் கூட்டி இடித்துப் பத்து போடவும்
கட்டி கரைந்து போகும்.

ஊறல் உளமச்சி கேழ்வரு, நெல்லு
செவ்வறுகல்லங்கியால் வெங்காவளி இதைந்து
அரைத்துப் பத்துப் போடவும்.

நெல்லும் வெங்காவளியும்
உப்பும் ~~[illegible]~~ கூட்டி அரைத்து பத்துப்
போடவும்.

கிறாணமூலத்துக்கும் சகலகட்டிக்கு மருந்து

அரசம்பு, ~~செவ்வரளி~~ செவர முள்ளங்கிக்கிழங்கு
வெங்காயம், உப்புநெல்லு இது அஞ்சும் அரைச்சு
பத்துப் போடவும் கட்டிக் கரைந்து போகும் —
அல்லது கரையாட்டாலும் உடையாமலுமிருந்தால்
அதுக்கு மருந்து - ~~மருந்து~~ - அந்திர தாமரை
யிலையும் அம்பலா இலையும் வெள்ளைக்கடம்பு
மூன்றும் பசுவான் பால் மாட்டிட்டு பதிஞ்சுப்
போட்டு அடையாகத் தட்டி கட்டவும் உடைஞ்சு
போகும் ; அகத்தியையும் மாட்டிட்டுக் கட்டவும்.
உடைஞ்ச நிலை ஒட்டுனால் மருந்து இனிமேல்
அடக்க மருந்து நல்லவேளை ஒரு வர்கன்படாமல்
கொண்டு வந்து ஈமூலம் நீக்கி நிலை வாயால்
கட்டவும். ஒருநாள் ரெண்டு நாள் மூன்றுநாள்க்
கட்டி சீக்கிரமாய்க் கட்டி அராத்துப் போகும்
இதுக்கு எப்படிப்பட்ட நிலை ஒட்டுனாலும் ஒட்டாது
இது அறிஞ்ச கட்டி குணமாம் நல்லவேளை சாறு
நிலை வாயால் அறுத்துத்தப்பிச் - க்கட்டவும்.

நெய் பயத்திய மருக்கு கொடுக்கவும் -

கொன்றைக்கத்தரி பலம் - 100 -
சாப்கம் வேர் பலம் - 10, உத்தாமணி பலம் - 20
அரமுள்ளிபலம் - 20 குடிநீர் தண்ணீர் வார்த்து
நாலி~~ல்~~யாகக் காச்சி மாறு யஞ்சச்சார்

உ.உஈ

மீறாளி பழையவெல்லம் வராகனெடை - 1 இதுக்கு
தன்க்கம் பச்சை கொடிவேலி பலம் - 4 திப்பிலி
பலம் - 2, திப்பிலி மூலம் பலம் - 2 சவாயம் பலம் - 2
தும்புராஷ்டகம் பலம் - 2, மிளகு பலம் - 2
லவங்கப் பட்டை பலம் - 1, தேன்படி - 1 யாது
வெல்லம் சூரணம் பண்ணி லேகிய
பக்குவமாக இறக்கிப் போறபோது தேன் வார்த்து
மறுகு இறக்கி வைத்து வைத்துக் கொண்டு ஒரு
பொழுதுக்கு கழஞ்சியடைக் கொள்ளவும்.
இதுக்கு தீரும் வாயாதி இருமல், உப்பசம்,
மணிசுக காசம் இருபது வகை சயமுந்தீரும்
கை கண்டது. இருமல் கூற்றுவம்.-

அரையாப்பு கட்டிக்கி மருந்து

ஆதண்டையிலையை நன்றாய்
நசுக்கி மல்லையாக வைத்து கட்டவும் குணமாம்.
வாழைப்பட்டை பச்சைப்பட்டை
கொண்டுவந்து நெருப்பில் வதக்கி மசிஞ்சி நசுக்கி
கட்டிக்கு வைத்து கட்ட கட்டிக் கரைஞ்சுபோகும்

குட்டத்துக்கு மருந்து:

வேம்பிந்திப்பட்டை இம்பூரல்
பட்டை சிவனார்வேம்புப்பட்டை மாவலிங்கப்
பட்டை வகைக்கு பலம் சீரகம் பலம் - 1
இடித்து வஸ்திரகாயம் பண்ணி ஆறினது

சர்க்கரைக் கட்டி – 40 நாள் கொடுக்கத் தீரும்
பத்தியம் உப்பு அறுத்து புளி சுட்டு வெள்ளாட்டு
பித்தல், மீர்க்கன், சிறுங்கன், அறுக்கீரை துவரை
இதுவெல்லாமாகும். குட்டத்துக்கு முற்றும்

மேகியம்

சூரத்து நிலாவாரை பலம் – 10,
சூரத்துக் கடுக்காய் பலம் – 5 நாட்டுக் கடுக்காய்
பலம் – 5 கடுக்காய்ப் பிஞ்சு பலம் – 5 கடுகு
ரோகணி பலம் – 1 சுக்கு பலம் – 5, சீரகம் பலம் – 4
நெய் பலம் 20, சர்க்கரை பலம் 20 இதுகளெல்லாம்
இடித்து யெடுத்து வஸ்திரக்காயம் பண்ணி
சர்க்கரைப் பாகு பதத்தில் போட்டுக் கிளறி நெய்யூட்டு
அந்திசந்தி வேளைக்கு கைச் சாக்காய்ப் பிரமாணம்
கொள்ளவும் – வாய்வு – அசீரணம், இரைவாய்வு
சூடு மலங்கட்டினது இதுகளெல்லாந் தீரும் –
மேகியம் முற்றும்.

சிலைகிரந்திக்கு மருந்து

வசம்பு, வெள்ளைப்பூண்டு தி
ஆடுதீண்டாப்பாளை இதுகள் நெகிழ அரைத்து
தேத்தான் கொட்டை யளவு மூன்று உருண்டை
அன்னாங்காய் குடிக்கவும். திரஞ்சின் போலே தடவு
– 3 நாள் கடும் பத்தியம். மறு பத்தியத்தில் உப்பு
மாத்திரம் அறுத்துக் கூட்டிக் கொள்ளவும். நாள்
முசுகிலோடையும் இப்படிக்கி ஒன்னதாட்டுருநாள

முருங்கவும். சாப்பாடுகிறது இன்றிரக்கி சாப்பாட்டால்
நாளைக்கி உளக்கெண்ணை தேய்ச்சு முழுகவும்
அரைப்புக்குப் பத்தில் பச்சைப் பயறு தேய்ச்சு
முழுகவும். பேதியாகிறது ஆகாது. சரீரமறிந்துக
குடுக்கவும். பேதியதிகமானால் புளி. . . . . . .
- - - - . பொய்யல்ல மெய்யென்றது குருமுறை
- யாய் நமப - - - குளைக்கிரந்தி. . . . .

மேகத்துக்கு மருந்து

அந்திநீர், அத்திப்பட்டை ரூ-ஈ
யெடுத்து கோஷ்டி. தூள் பொடித்துப் போட்டு யதில்
-ஈ - ஆவரைப்பழம் போட்டுப் பாகைந்து -
பாதியால் . . . . யறங்கும் அந்த சலத்தை பட்டையை
நிறைய நிரப்பி வைத்து அத்துடனே கற்கண்டுப்
பொடிப்போட்டு வைத்துக் கொண்டு அந்திசந்தி
மூன்று அல்லது நாலு நாள் வேளைக்கு - க - கி - ஆழாக்கு
சாப்பிடவும் 21 மேகமும் போகும். நல்ல சாப்பாடு
சாப்பிடவும். மேகத்துக்கு மருந்து முற்றும்.

கிராணி, சீதரத்தபேதி, தூள்சேதட்டைக்கு
மருந்து விபரம்.

சூதிரக்கள்ளியைத் தறித்து
பானையிலே போட்டு சலம்விட்டு வேகவைத்து
அரிசிமாவு யெடுத்து பின்சலம் தெளித்து [illegible]

சின் பாளைக்கு வேகெட்டி சுட்டரைத்து சர்க்கரையும்
சுட்டுங் கலந்து கொண்டு சாப்பிடவும் பிறகு
3-நாள் உப்பு வருத்துப் போடவும் ஒரு நாள்
சுருக்கு சுறை காலமே மாத்திரஞ் செய்யவும்
கிராணி சீத ரத்த பேதி தீரும்.

ஆட்டுப்புழுக்கை லேகியம்

புழுக்கை பலம் -10, சுக்கு
திப்பலி வகைக்கு பலம் - 1 சூரணித்து அந்தி
சந்தி வெருகதத்தூள் சாப்பிடவும். பருத்த
சரீரம் வாடிப் போகும். மீன் கருவாடு புளிப்பு
விலத்து வைத்துத் தள்ளிப் போடவும் தேக
சரீரம் தீரும்.

X. மாம்பு விட்டுக்கு ஆகாரம். X

கொட்டை - - - - நருக்கி
சமன் சின்னவெங்கப் பட்டை சேர்த்து சலம்
ஊட்டுக் காச்சி சுட்டு பாகுக்கு மறுபடியுங்
காச்சி சக்கரைப் போட்டு . . . . வெந்தியம்
3 பலம் சாரசமன் இடித்து அடுத்துப் பாகில் தூள்
கிளறி இறந்த . . . . வைத்துக் கொண்டு
அந்தி சந்தி ஒரு மண்டலஞ் சாப்பிடவும்
உளைவெட்டிக்கு தீரும்.

X. 67வது இலக்கில்லை X.

அரட்சிக்கு மருந்து

நீரடிமுத்து பலம் - 1, துருசு உரோகணை - 1 ரசம் உரோகணை - 1 யாது மூன்றும் தேட்டு தயிர் விட்டு அரைத்து தயிரால் குடிப்பா கிளையப் புடம் வைத்து எடுத்துக் கொண்டு ரவைக்கு தயிருஞ் சோறுஞ் சாப்பிட்டு மேலுக்கு பூசிக் கொள்ளவுஞ் தினப்புக்கள் . . . க் கொள்ளவும். காலமே இருப்பைக் கட்டியை அரைத்து மேலுக்குப் பூசிக் கொண்டு குளித்துப் போடவும் இந்தப்படி மூன்று நாள் பூசவுந் தீரும். அரட்சி மருந்து முற்றும்.

நருவைக் கட்டிக்கு மருந்து

இந்துப்பு சேர் - 2, முள்ளங்கிச் சாறு விட்டு அரைத்து நல்லத் தட்டிக் காய வைத்து புடம் போடவும். இந்தப்படி - 3 - ~~[illegible]~~ புடம் போடவும். பற்பமாகும் அந்த பற்பத்திலே உரோகணை கி - போட்டு சங்கு சுத்தில் உள்ளுக்குக் கொடுக்கவும் - 20 - நாள் இருக்கவும் வாய்வு சேர்ந்ததமாகாது நருவைக் கட்டி முற்றும்.

சகல கிரந்திக்கும் குஷ்டம் சகல வியாதிகளுக்கும்

புங்கெண்ணை

புங்கம்வேர் மேல் தோல் சீவ

எடுத்துக் கொண்டு புள்ளிகள் இருந்தீர் ஊட்டு
இடித்துப் பிழிந்த பால் படி - 1 தேங்காய்ப்பால்
படி - 2 வெங்காயச் சாறு படி - ௩ தேங்காய்
எண்ணை படி - ௫ சுத்தி நேர்வாளம் அரைத்த
சாந்து எலுமிச்சங் காயளவுப் போட்டு கலக்கி
அடுப்பேற்றி பாகு பதத்திலே இறக்கி எண்ணை
வடிட்டு ஒரு நாளைக்கி துட்டெடை எண்ணை
நிராகாரத்தில் சாப்பிடவும் - ஐந்து நாள் இப்படிக்கி
பி - சுகி நாள் - 5 இதற்கு தீரும் வியாதி
படை வெள்ளை சரகை..த்துள் துண்டு போல்கண்ட
வெள்ளை, வெண்மேகம், தண்டமாலை, குட்டம்,
பெருவியாதி அரையாப்பு கைகால் மடிப்பு,
குதவாய்வு, பக்கச்சூலை, கபாலரணம்,
லிங்கபுத்து யோனிப்புத்து மூலக்குளப்
புண்ணு, பிளவை, பக்கப்பிளவை, கன்னப்
பிளவை பவுத்திரம் இதுகள் தீரும்.
பத்தியம் புளி புகையிலை தவிரவும் வெள்ளாட்டு
நெய் திட்டமாய் உண்ணவும். ராவுக்கி சீரகம்
பலம் ௧ பொட்டணங் கட்டி நெய்யில் வைத்து
வைத்து சட்டியில் லேத்து யெரித்து பற்பத்து
இப்படிச் சலம்வாட்டு அரபாக்காய் இறக்கி
குடிக்கவும். ராவுக்கி வெள்ளாட்டு அத்தில் சொரி
பிளகு நீர் நெய்கூட்டவும். சகல கிரந்தி குட்டம்
சகல வியாதியும் தீரும்.

92: அ

எலிக்கடிக்கு மருந்து

பேயத்துமட்டிப்பழம் மோரிலே
அரைத்துக் குடிப்ப -3 நாள் சூசி பெய்யிலிலே
யிருக்க வாயாலே எலிக்குஞ்சு போலே வரும்
எலிக்கடி தீரும்.

முலை சுரக்க மருந்து

பாலசம்பட்டை சன்னையில்
-5 நாள் கொள்ள முலை சுரக்கும்
ஆலம் விழுது சுண்ணத்தியால்
3-நாள் கொள்ளவும் முலை சுரக்கும். முலைச்
சுரக்க மருந்து முற்றும்.

பீனிச தலைவலிக்கு

அபின் வீராகனிடை -1 நீல
மருந்து வீராகனிடை -5 வெள்ளுள்ளி வீராகனிடை -5
உள்ளிபலம் -1 இதுகள் அரைத்து நிலையாலே
தடவ அந்த ராத்திரிக்கு கொளுத்தி புகைப்
பிடிக்க பீனிசத் தலைவலி வாங்கும். முற்றும்

வீரோசனத்துக்கு

சுத்திப் பண்ணின நேர்வாளம்
பாதி சாதிலிங்கம் வெண்காரம் பாதிலவங்கம்
கூட்டி பிஞ்சிச் சாத்திலடவும் இருந்த தண்ணீர்
கொள்ள பேதியாம். அடைப்பட வேணுமானால்
வெந்நீர் கொள்ளவும். அடைப்படும் முற்றும்

பெரும்பாட்டுக்கு மருந்து

வெப்பாலையாலிச் சாறு உழக்கு பசுவின்பால் உழக்கு இரண்டுஞ் சமன் கூட்டி மூன்று நாள் காலமே கொள்ள பெரும்பாடு தீரும். சிறுகீரை கூட்டவும். பெரும்பாடு முற்றும்

கைகால் எரிவுக்கு மருந்து

தேற்றான், சிறுசூரைவேர், அட்டதுத்திவேர் பசுவின்பாலில் அரைத்து மூன்று நாள் கொள்ளவும். வயிற்று எரிவுங் கால்எரிவுந் தீரும். கை கண்டது முற்றும்.

சூனியந் தங்காமல் ......

பேய்த்துத்திவேர் செவ்வாய்க்கிழமை நாள் சாயங்காலத்தில் வடக்கே போற வேர் வெட்டி வந்து மணியாக தைத்துக் கட்ட

.... (கிடைத்துள்ளது) இடையில் 3 ஏடு எடுப்படவில்லை

நாரசிங்க சூரணம்

சர்க்கரைபலம் -7, தேன்பலம் - 8. பசுவின் நெய்பலம் -10, திரிகடுகு, திரிபலை, [illegible] ~~சுக்கு~~ ~~சுக்கு~~பலம் -1 தண்ணீர்விட்டான் கிழங்குபலம் -3 நிலப்பனை சாகரம் பலம் - 2 சீந்திசர்க்கரைபலம் 2 செப்புநெருஞ்சி சாகரம் பலம் -2 சேராங்கோட்டைபலம் -2

கொடிவேலிவேர்ப்பட்டை பலம்-2 இவையெல்லா
மரைத்து குந்திரிய நெய் சாதரத்திற் கரைத்து
புதுப் பானையில் வைத்துக் கொண்டு தினம்-4
உரோகனிடைக் கொள்ளவும் (வராகனெடை) [illegible]....
மாதுமேகம் பதினெட்டு வகை ரோகம் சூலை
பாண்டுரோகம் கிராணி மகோதரவாய்வு
திரட்டியுந் தீரும். ஒரு மண்டலங் கொள்ள-ள
பிள்ளை புலவாளவான் தேகசாந்தியும்
சாதுமம் புத்தியும் சுகமும் உடலவிருத்தியுமுண்
டாகும். மார்க்கண்டாயசமுண்டாம்
ராசிலிங்க சூரணம் முற்றும்.

பிரதாபலிங்கக் குளிகை

வெள்ளைப் பாஷாணம் பலம்-1
வெண்காரம் பலம்-1 நேர்வாளம் பலம்-3
சாதிலிங்கம் பலம்-4 இதுகள் சுத்தி பண்ணி
ஒரு உமத்தன் சாற்றாவது பொன் உமத்தன்
சாறாவது விட்டு ஒரு சாமம் அரைத்து உருண்டு
பிரமாணம் உருண்டை பண்ணி நிழலுலர்த்தி
சீலையிற் கட்டி பத்து நாள் தூபதானம்
பண்ணி எடுத்தால் நாலாமாதமும் அரைத்து
உருண்டைப் போலப் பழுதியாருக்கும் பதிலே
ஒரு உருண்டை இஞ்சிச் சாற்றில் கொடுக்க சகல
சுரசன்னியுங் குளிருந் தீரும். பிரதாபலிங்க
முற்றும்.

கெற்ப ஊப்புருதிக்கி மருந்து

X கண்டங்கத்திரி வேரையும், மிளகும்,
ஆலம்விழுது சாறுபிழிச்சாறுகாயலாக அரைத்து
உழக்கு வெள்ளக்கெண்ணெயில் மத்திச்சுக்கொண்டும்
தலைசூலுக்கு வந்த மூன்றாநாள் இப்படி
கொடுக்கவும். கசப்பு புளித தள்ளவுகை
கண்டதும் கெர்ப ஊப்புருதி தீரும். X

சுவாச காசம் இருமல் மந்தார காசத்துக்கு மருந்து

இரதம்பலம் -1, திப்பிலிபலம் -1
குதிரைவத்திபலம் -4 இவர்த்து மத்திச்சு பாவட்டை
காய் பிரமாணம் உருண்டைப் பண்ணி பிஞ்சிச்
சாத்திலிடவும் சுவாச காசத்தீ, இருமல், மந்தாரக்
காசம் இவை மூன்றுக்கும். நதியம்

வெள்ளைச்சாற்றாவண்ணக்கிழங்கு
பிந்துப்பு, மிளகு சீனிசர்க்கரை பசுவின்நெய்
முலைப்பால் இவையெல்லாம் நிக்கிநெய்யடைவும்
சுவாச காசம். இருமல் மந்தாரக் காசம் தீரும்.

இருமலுக்கு மருந்து விபரம்

கையாந்தகரை, நாயுருவி
கடுக்காய், சதகையோலை, தூதுவேளை யிவை எருக்கம்
சூது வேலாப்பருத்தி அரிசி இந்த எருக்கஞ்சாறாக
கூட்டி நெய்யிலே அடைச்சுட்டு திண்ணவும். இருமல்
தீரும்

சலக்கட்டுக்கு

ஏலம், சீரகம், கிராம்பு, சாதிக்காய்
செண்பகப்பூ, லவங்கப்பட்டை பாலடை சமூலு
பசுவின்பாலிலே குடிக்கவும். நீர்க்கட்டுமாறும்.
பத்தியம்: பாசிபயறு, பால், நெய்க் கூட்டவும்
சலக்கட்டு தீறும்.

கண்சதை வளர்ந்ததுக்கு

சாரணையிலை ஆமணக்
எண்ணையில் சுருட்டி அரியவனுகிதனிலே சுட்டு
கலத்திலேப் பிழிந்து செம்புக் கொண்டு யரைத்து
மையாக்கி முலைப்பாலிலே யரைத்து கண்ணிலிடு
தீரும். கண் வளர்ந்த சதை மருந்து தீறும்

(கண் குருவுக்கு) சூலிக்கு மருந்து

வெள்ளைச் சாரணைவேர்
முப்பது, மிளகு, சீந்திபலம் -1 யாதுறெண்டும்
பிசைந்து அடைத்தட்டி ~~பாசனி~~ மேலே வைத்து
சட்டிக் கொண்டு மூடி எரியூட்டு அடை
வெந்தவாறெடுத்துத் தின்னவும். முப்பது அந்தி
சந்தி ரெண்டு நேரமும் -5- நாள் கொள்ளவும்
குலை, முதுவ்கோல் குலையும் தீரும். கைகண்டது.

சகல பீனிசத்துக்குத் தயிலம்

கண்டங்கத்திரிவேர் பலம் - 3
சிள்ளிவேர் பலம் - 3 தூதுவேளைவேர் பலம் - 3 சிறுநாக
வேர் பலம் - 3 இந்த நாலுமிடித்து நாலுபடிக்
காடித் தண்ணீரிலே - 4 நாழிகை ஊறவைத்து
எட்டுக்கு ஒரு படியாக இறக்கி வெள்ளாட்டுக்
கோமியம் நாசி வெள்ளாட்டு ..... சாறு
படி 1 நல்லெண்ணெய் படி - 1 கடைமருந்து
அபரம் . தான்றிக்காய், நெல்லிப்பருப்பு,
சயந்திலவண, நவச்சாரம், ஏலம், சன்னலவங்கப்
பட்டை தாளிசபத்திரி (ரொட்டேணகே) சீரகம்
வெதைவேர் வகைக்கு வராகன்னை - 4 இடித்து
இடித்து சூரணம் பண்ணி எண்ணெயிலே போட்டு
எரித்து மெழுகு பதத்திலே வடித்துக் கொண்டு
தலைக்கி எண்ணெய் ஆட்டு ஒரு நாள் முழுகவும்
இப்படிக்கி 9 நாள் முழுகவும் - 9 - நாள் நசியமிடவும்
இதற்கு தீரும் வயாதி சுராங்கதைய் பீனிசம்
அடைப்புப் பீனிசம் சீழ் பீனிசம் கிருமி பீனிசம்
நாற்றம் பீனிசம் ரத்த பீனிசம் கபால பீனிசம்
நீர்ப்பீனிசம் முதுகுபட்டாளவந்த பீனிசம்
யாந்தப் பீனிசமெல்லாந் தீரும். கைகண்டது
நிஜம்.

சன்னிதோஷத்துக்கு

கெந்தகம் வீராகனவெடை - 1 கொண்டு
வந்து பொடிப் பண்ணிக் கொண்டு தேன் வார்த்து
குளப்பி நாக்கிலே தேய்க்கவும். மேப்படிக்கி 3-நாள்
தேய்க்க நாக்குத் திரும்பும் கைகண்டது.

நீந்தவாய்வுக்கு முகச்சன்னிக்கி

பல்அரைவுக்கு சொத்தைப் பல்லுக்கி

சேங்கொட்டை வீராகனவெடை-1
காச்சுப்பருப்பு வீராகனவெடை-1 மஞ்சள் வீராகனவெடை-1
வசம்பு வீராகனவெடை-1 . . . . நல்லெண்ணை
சேர்த்து காய வைத்து அந்த எண்ணையில்
போட்டு காய்ச்சி யெறக்கிக்கொண்டு சிந்த அ....
பல்லில் துளிகியெய்க் . . குத்தவும் . . . .
கொப்பளிக்கவும். வாயிலேயிருந்த வாயாதியெல்லாம்
போகும். இதுவும் கை கண்டது. முற்றும்.

நீரடைப்புக்கு மருந்து

பசலையிலை ஒருபிடி நத்தியிலை
ஒருபிடி மயொதம் வைத்து வெடிகாரம் பொடித்துப்
போட்டு கல்க்கி கொடுக்கவும். நீர்க்கட்டு நீங்குமாம்
கைகண்டது முற்றும்.

சுரத்துக்கு நாவரட்சிக்கு

சுக்கு, கிராம்பு, திப்பலி, கண்டு திப்பலி, கோஷ்டம், அக்கிராகாரம், அதிமதுரம் அரத்தை, முருங்கைப் பட்டை, மாதுளங்கப்பட்டை இந்தகசம் பலம் -1 கொண்டு வந்து பசுவின் பாலில் ஒருபடி சிறு நீர்பாலுஞ் சட்டியில் வார்த்து சிறு வெருகட்டி (இதற்கு பாகு அளவியல் எழுதப்படவில்லை)

பசி தீபனத்துக்கு மருந்துகள் உபாரம் -

திப்பலி, சுக்கு, மிளகு கருஞ் சீரகம், இந்துப்பு, வெங்காயம், கருவேப்பிலை - இதுகளை சமனாய்க் கூட்டி சூரணம் பண்ணி வெருகடிப் பிரமாணம் கொள்ளவும் பசிதீபன முண்டு முற்றும்.

இரத்தத்துக்கு மருந்துகள் -

எருத்தாளைப் பூண்டு பிள்ளையைப் பாரித்து வந்து ஆமணக்கிலையிலே போட்டு உமிக் காந்தலிலே சுட்டெடுத்தும் அதைத் தட்டிப் புண்ணில் எட்டுநாள் போடவும் கட்டவும்.

உள்ளுக்கு மருந்து. -

தகரையிலையும் சர்க்கரையும் கூட்டி அரைத்து குடிக்கவும் -

புகைமடிக்கத்தாள் தயாரம்

சுக்கு, தாளகு, நன்னாரி மஞ்சள்
மாதுளம்பழத் தோல் மாத்துளைத்துக் கொண்டு
சிறுபுள்ளடி வேர் சிறுகீரைவேர் நாயுருவிவேர்
இவைகள் ஒரு சுக்கை கீரைத்தண்டு
சத்திரக்கள்ளி சாறு - 8, மருந்து நாணாசிந்து தூளாக
கூட்டி கடை சரக்கு மருந்துகள் கலந்து அரைக்கத்தில்
புளியம் பாராணியால் புகை மடவும்.

பாவட்டம் பாலையை அரைத்து -
ஆலந்தென்னையால் மதித்த அரைகத்தில் கட்டவும்.
கைகண்டது. அரைக்கத்துக்கு முற்றும்.

சீதள அடைச்சாறுக்கு

பருத்திக்காயை அரைச்ச சாறு
பாசிபருத்தி நற்சீரகம் பூடம்பட்டு அரைத்து ஒக்க
கூட்டி ஒரு குண்டு மணைப் பாரமாணம்
கோரோசினையால் கூட்டி - 3 நாள் கொள்ளவும்.
சுலங்கு சிகைகாமல்வரும் நேர் நிற்கும் சலஅடைப்பு
சுற்றும்.

பாண்டுவுக்கு

கொடுவேலி, இஞ்சுப்பு

சுக்கு மாலகு இரைச்சமண் கூட்டிச் சூரணம்

புண்ணி பின்னையும் கடுக்காய்ச் சூரணம்
பொருக்கிச் சாராயாய்க் கூட்டிக் கலந்து புளித்த
மோர்க் காசதி ஒரு ஓராகனிடைத் தூள்க் குடுப்பி
கொடுக்கவும். பாண்டுவுக்கு வயாற்றின் கழிச்சல்
பசியாமலிருக்கிறது வயாற்றுவலித் தீரும்.

வாதத்துக்கு எண்ணை வயாரம்

நல்லெண்ணை மாகாணி, உமத்தன்
யிலைச்சாறு மாகாணி ஆதுன்னாய் ஓராகனிடை-1
பச்சைநாபி ஓராகனிடை-1 கூட்டி அரைத்துக்
கரைத்து சிவந்தப் பதத்தில் யிறக்கி வடித்துவந்த
வாதத்துக்கும் சூடும். கை கண்டது வாதத்துக்கு
எண்ணை தேறும்.

வயாற்றுக் கடுப்புக்கு

பாலகுருந்து, உள்ளியும் ஒரு அத்தி
பிஞ்சு அரைத்து வெள்ளாட்டுப் பால்லாவது எருமைப்
பால்லாவது எருமைத் தயிர்லாவது அத்திப்பால்
உடுக்கு கலந்து யிருகாலமல் கையாலே கலக்கி
குவ்லியம் பொழுந்து தூள் கொடுக்கவும்-4
நாழிகைப் பொருத்து தயிருஞ் சாதம் அசனம்
பண்ணவும். இப்படிக்கு 3-நாள் கொடுத்து
அசனம் பண்ணவுந் தீரும். புளியாங்சாறு
-ஐ எருமைப்பால் ஏழும் கூட்டிக் கலக்கி 3-நாள்
குடுக்கவும் கடுப்புத் தீரும். வயாற்றுக் கடுப்புக்கும்

இலிங்கப்புட்டு

பரங்கிப்பட்டை பலம்-6, கோதுமை
மாவுப்படி-1, சதிரக்கள்ளி தண்டாய்த் தண்டமாய்
நாத்து பானையிலே அடைத்துத் தண்ணீர் வார்த்து
பானை வாயிலே சீலை றெடுக்கட்டி றெட்டு
மேலே பரங்கிப் பட்டைத் தூள் ஒரு பலம்
கோதுமை மாவு அது மேலே கெந்தகத்தை
பொடிப் பண்ணி வைத்து மேலே ஒலம்பாதக்
கொண்டு மூடி ஒலம்பாடி மேலே எருமுட்டை
அடுக்கிப் புடம் போடவும். இப்படிக்கு-4
புடம் போடவும். இதை எடுத்துக்கொண்டு
இதில் செம்பருத்தியிலை இடித்து தூள் பலம்-2
சர்க்கரைபலம்-2 இது மூன்றும் கூட்டி
வைத்துக் கொண்டு வெருகடிப் பிரமாணம்
இப்படிக்கு - 7-நாள் வென்னீரில் கொள்ளவும்
சூலை, வெடி சூலை - . . . சூலை யெல்லாம்
குறிஞ்சப் போகும் கை கண்டது சூலைமுறையும்

சீத சுரத்துக்கு

சாதிலிங்கம், அரிதாரம், வெள்ளை
பாஷாணச் சாத்திரைத்துப் பயறளவு உருண்டைப்

பண்ணி ரெண்டு உருண்டை மோரிலிடவும்.
3-நாளும் இப்படிக் கொடுக்க நாள், நடுக்கல்
குளிர் சுரமுந் தீரும். நாலாமாறாறும் ஊட்டுகவும்
இற்று மோருஞ் சோறுந் தின்னவும்.
சீத சுரத்துக்கு மருந்து முற்றும்.

மேலும் மருந்து

கோரோசனம், சந்தனம், ஏலம், சீரகம், கருஞ்சீரகம் நற்சீரகம் ஜவ்வாதம், கோஷ்டம் .... கூட்டி அரைத்து அந்த தண்ணீரில் குடிக்கவும் முற்றும்

கல்லடைக்கு உபாயம்

... இதனை வேரும் நல்லெண்ணெய் கருந்தாட்டுப் பால் வார்த்து அரைத்துக் கொடுக்க கல்லடைக்கும் - கல்லடைக்க முற்றும்.

நீர் அடைக்கிறதுக்கு மருந்து உபாயம்

சுடக்கொத்தான் பால் சாறை இலை வெள்ளைவெங்காயம் ..... உள்ளங்கையில் எடுத்துக் குடிக்கவும். நீர் அடைக்கிறது முற்றும்.

∴ 106, 107, 108 ஆகியவை மூன்று நாள்களில் கிளைவுரை

நரைதிரை மாற

அரைப்பொடியைக் கொண்டுவந்து
சிறுமாம்பிஞ்சு ஊறலை எடுத்துப் போட்டு
தேவையான மட்டுக்கும் நிறைய அரைப்பொடியை
நிரப்பி அதிலுடை பாலை ஊட்டு அப்படியே மேலும்
போட்டு மூழ்கவும் பொரியப்பட்டத்தில் —
அடியால் துவைத்து அதுக்குள் இந்த அரைப்பொடியை
அடியால் துவைத்து அதுக்குள் இந்த அரைப்பொடியை .... 40 நாள்
நிரப்பி ~~[illegible]~~
வைத்து அந்த பிள்ளையை மூடி சாணிப் பூசி 41 —
நாள் கழித்து எடுத்துப் பட்டியால் போட்டு —
அதற்குத் தகுந்த நல்லெண்ணெய் ஊட்டியெடுத்து
வைத்துக் கொண்டு நரைத்த மயிர்களுக்குத்
தடவினால் மூன்று நாளையில் நரை மாறும்
இது கைகண்டது · சோதனை நரைதிரை மாறும்.

உடம்பு பருக்கி
பித்தத்துக்கு .. இருமல் சேத்துமத்துக்கு
நெய் ஆபரம்

கலியாணப் பூசினிபலம் - 2ம
இரைக்காய் ..... பலம் 24, இளநீர் தண்ணீர் பலம் - 24,
பசுவின் பால் பலம் - 24, பொன்னாங்கண்ணிச்
சாறுபலம் 12, சிறுகீரை பலம் - 12, நெல்லிக்காய்
சாறு பலம் 12, எலுமிச்சம்பழச்சாறு - 12 மாதுளம்ப்

பழச்சாறு பலம் - 12, திப்பு பழச்சாறு பலம் —
பசுவின்நெய் பலம் 36, இஞ்சிசாறு பலம் - 12,
கொத்தமல்லிச் சாறு பலம் 12 வெங்காயச்சாறு
பலம் - 12 கீழாநெல்லி சாறு பலம் - 12, ஜிறுங்கெய்து
சந்தனக் கட்டை, இலவம், செங்கோஷ்டம்,
சீரகம், சாதிக்காய், சாதிப்பத்திரி லவங்கப்
தாளிசபத்திரி வால்மிளகு, அதிமதுரம்,
தக்கோலம், சுத்திரபாசின் குங்குமப்பூ வகைக்கு
வராகனெடை
ஒராகனிடை - 3 —— உடம்பு சுருடி மந்த
காஞ்சை தீரும்.

(110வதுங்கை இல்லை)

சுரத்துக்கு ஆனந்த வயிரவன் குளிகை

லிங்கம், கெந்தகம், வெண்காரம் நிருவாளம் சுக்கு, மிளகு, திப்பிலி சமனிடை அரைப்பு பழச்சாற்றில் நாலு சாமம் அரைத்து உளுந்துப் பிரமாணம் குளிகை செய்து சுரத்துக்கு யிடவும் குளிகை தீரும்.

வாய்வு சுரத்துக்கு விவரம்.

சுரத்தக் கடுக்காய் பலம் - 4
சுரத்த நிலவாவரை பலம் - 4 சுக்கு பலம் - 4
சோம்பு பலம் - 4 நெல்லிக்காய் பலம் - 4 மிளகு பலம் 4
திப்பிலி பலம் - 2, திப்பிலிமூலம் பலம் - 2 யாந்துப்பு
பலம் - 2 திகைட பலம் - 2 ஓமம் உப்பு பலம் - 2
யாவும் சூரணம் செய்து சாப்பிடவும். வாய்வு சுரம்
போகும் தீரும்.

மேகத்துக்கு லேகியம்

தேன்படி-௩, நெய்ப்படி-௩, உளக்கெண்ணைபடி-௩, நல்லெண்ணைப்படி-௩, வேப்பெண்ணைப்படி-௩, பூவரசன் காய்ச்சாறு படி-5 இடச்சேர்த்து அடுப்பேற்றிக் காய்ச்சி திரண்டு இருக்கையில் வெப்பம்பூவின் பலம்-1 நுணிக்கிப் போட்டுக் கிண்ட சிவந்த பதமாய் வருகையில் இறக்கி வைத்துக் கொண்டு நித்தம் ஜீராகனவை ஒன்று சாப்பிடவும் மேகத்துக்கு லேகியம் தீரும்.

கண்மயார் உதிருறை உபாதிகளுக்கு மைய் உபரம்

கத்திரிச்செடியில் பழுத்த காயாய் செடியிலிருக்கும் போது துளைத்து பருத்திப் பஞ்சு அதற்குள்ளாக 21-நாள் வைத்து அப்பாலே எடுத்து நல்லெண்ணையில் திரிபோ ஏற்றி மைய வடிச்சு அரைச்சு சுத்த வெண்ணையில் குழப்பி தாம்புர சிமிழில் வைக்கவும். கண்ணிமை தீரும்.

(112வது ஓலை இல்லை)

சயமங்களா மாத்திரை

ரசம், கெந்தகம், காந்தம்,
கிட்டம், அரப்பொடி யிவையெல்லாஞ் சமனாக
யெடுத்துடனே சுக்கு, திப்பிலி, மிளகு கூடக்
கொண்டு கற்றாழைச் சாறிலாட்டு அரைத்து
இரண்டுமணிப் பிரமாணம் மாத்திரைப் பண்ணி
வைத்துக் கொள்ளவும். வாய்வுக்கு யிஞ்சிச்
சாற்றில் காலமே ஒரு மாத்திரையும் அந்திக்கி
நெய்யாலே ஒரு மாத்திரைக் கொடுக்கவும்
வாய்வு தீரும். சுரங்களுக்கு கஷாயத்தில் ஒரு
மாத்திரை கொடுக்கவும். குன்மத்துக்கு யிஞ்சிலே
கொடுக்கவும். சோகைக்கு நாகல்பட்டைச்
சாற்றில்க் கொடுக்கவும். இவையெல்லாந் தீரும்
சயமங்களா மாத்திரை முற்றும் /

சுவாசத்துக்கு

மிளகு வராகனெடை - 15,
ரசம் வராகனெடை - 4 மிளகை ஒன்றிரண்டாய்
உடைத்து ரசம் ஊட்டு - 3 நாள் அரைக்கவும்
எடுத்து வைத்துக் கொண்டு வெருகடி பிரமாணம்
நெய்யாலே குழைத்து சாப்பிடவும். இதுக்கு
பத்தியம் நெய் பருப்பு உப்பு வறுத்த புளியாவும்
கொள்ளவும். மிளகு, வெள்ளைப்பூண்டு தப்பு

கொள்ளவும். 7-நாள் யிந்தப்படி சாப்பிடவும் யிதுக்கு நடுவே ஆயாசமே தாக்கினால் மருந்தை ஊட்டு ஊட்டவும். சுவாசத்துக்கு மருந்து முற்றும்

ஒருதலை நோவுக்கு மருந்து

செப்பு நெருஞ்சி வேருக்கு ஆதிவாரநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலமே கைக்கு சுகமாய் நின்று தீபதூபங் கொடுத்து அந்த வேரைப் பிடுங்கி ஒரு தலை நோவுக்குக் கட்டவும். தீரும் ஒரு தலை நோவு முற்றும்.

புத்திர சந்தானத்துக்கு

எண்ணைப்படி -1, கத்தாழைச் சாறுப்படி - இ, யிலவம் பட்டைச் சாறுபடி ... 2 ... குங்கிலியம் - இ, சித்திர மூலம் பலம் - இ சேங்கொட்டை பலம் - ¼ யிந்த வகையெல்லாம் எண்ணையிலே போட்டு காய்ச்சி யிறக்கிக் கொண்டு 40-நாள் ஒரு துட்டிடை சாப்பிடவும் அனையத்து புத்திர சந்தான முண்டாகும். யிச்சா பத்தியம் புத்திர சந்தானம் முற்றும்

---x---

மேகத்துக்கு சூரணம்

பரங்கிச்சக்கை பலம் - 20,
சுக்கு பலம் - 5, மிளகு பலம் - 4, வால்மிளகு
பலம் - 2, கடுக்காய் பலம் - 5, கருஞ்சீரகம்
பலம் - 1, கார்போகரிசி பலம் - 1, வெப்பாலை
அரிசி பலம் - 2, செஞ்சாயம் பலம் - 2, சித்திரமூலம்
பலம் - 4, அதிமதுரம் பலம் - 4, அக்கிரகாரம்
பலம் - 4, கோஷ்டம் பலம் - 1, தும்பராஷ்டகம்
பலம் - 4, தாணிக்காய் - 5, திப்பிலிமூலம்
பலம் - 2, திப்பிலி பலம் - 2, தாளிசபத்திரி பலம் - 2
பலம் - 5, திப்பிலி பலம் - 2, தாளிசபத்திரி பலம் - 2
ஜாதிக்காய் பலம் - 2, லவங்கம் பலம் - 1,
ஜாபத்திரி பலம் - 1, லவங்கப்பட்டை பலம் 1
அமுக்கிராக் கிழங்கு பலம் - 5 நெல்லிக்காய்
கெந்தகம் பலம் - 1 இதுவெல்லாம் அவுரியானை
சாத்தில் - 3 - நாள் ஊறப்போட்டு உலர்த்தி
சூரணம் பண்ணி கெந்தகத்தை அந்த ரசத்தில்
- 3 நாள் ஊற வைத்து உலர்த்தி யிந்த சூரணத்தை
உப்பைக் கூட்டி அந்தி சந்தி ரெண்டு வேளையு
வெருகடிப் பிரமாணம் கொள்ளவும் இச்ச
பத்தியம் மேகந் தீரும் சூரணம் முற்றும்.

நீர்சுருக்கு மருந்து

பொன்னாங்காணி, கீருணி
நெல்லடை நிறுத்துப் போட்டு சிறுகீருணி
பசுவின் பால் வார்த்து அரை படியாய் சுண்ட
காய்ச்சி அரை ஆட்டு புளாத்து குத்தி வெண்ணை
யெடுத்து நெல்லிக்காய்ப் பிரமாணம் மணத்
தக்காளியிலைச் சாறுக் கூட்டிச் சேர்த்து
அரைத்து குடிக்கவும். தாகமானால் அந்த
வெண்ணையைக் கொடுக்கவும். பத்தியம்
புளியிலை. நீர்சுருக்கு குறையும்.

நீர்க்கட்டுக்கு

சங்கன்யிலை தேங்காய்ப்பூ
இந்துப்பு, பொட்டிலுப்பு கூட்டி யரைத்துச் சாறு
பிழிந்து கொடுக்க சீலம் ஊடும் நீர்க்கட்டு
குறையும்.

பிள்ளை பெறமாட்டாதவளுக்கு

மூங்கிலிலையைச் சுங்காயமும்
அரைத்து குளிர்ந்த தண்ணியில் குடிக்க பிள்ளை
பெறுவாள். இந்த மருந்தை வெந்நீரில் கொடுக்க
செத்த பிள்ளை இறங்கும்.

காடியால் துத்தந்துருசு அரைத்து
குதிகிலத் தடவ பிள்ளை ஆகும்.

வேலம்பருத்திவேர் அரமலப்
பாடிரங்கி குலைசமாடி நல்லெண்ணெயில் துவைத்து
எண்ணெய் உள்ளுக்கு குடுத்து மேலுக்குந் தடவும்
பிள்ளை ஆகும். பிள்ளை பிறமாட்டாதவள் மலடு
தீரும்.

மேகாதிமெழுகு ரசரம்.

சுத்திசெய்த வாளம் பலம் -2
சூதம் பலம் -1 பனைவட்டு பலம் -2 கொட்டைக்கரந்தை
பலம் -3 கஸ்தூரி வராகனெடை -1 தேங்காய்ப்
பால்விட்டு அரைப்பது - 7-நாள் பத்தியம் இச்சா
பத்தியம் மாத்திரை தீரும் வியாதி குன்மம் தள்ளிப்பு
மேகம், வயிற்றுவலி, அண், மேகம், ~~மேகரணம்~~ போன்ற
வியாதிகள் குணமாம்.

மேகரணத்துக்கு

ரசம் வராகனெடை -1, கார்ப்
போகரிசி வராகனெடை -5 கஸ்தூரிமஞ்சள்
வராகனெடை -10 நிரடிசுத்து பலம் -2 பச்சைவைத்திலை
கரம்பு - 40 கோவைச் சாறு விட்டரைத்துப் பூசவும்
மேலே கூறிய மேகாதிமெழுகும் மேகரணமும் தீரும்
குற்றம்.

சிர மாத்திரைகள் விபரம்

பாசாணம் விராகனிடை-1, தாளகம் விராகனிடை -2, லிங்கம் விராகனிடை 4 மனோசி விராகனிடை - 4 கற்றாழைச் சாறு விட்டு அரைத்து சிறுபயறுப் பிரமாணம் உருண்டை செய்யவும் சிர மாத்திரை தீரும்.

மேகத்தடிப்பு, மேகநூலை, மேகத்தினால் எடுத்த வெடிப்பு இதுக்கு மருந்து —

ரசகற்பூரம் விராகனிடை - 4 சுக்கு பலம் - இ கொப்பரை தேங்காய் பலம் - 1 மாதுளம்பிஞ்சு கொழுந்து பலம் - 2 தேன் விட்டு அரைத்து சுண்டக்காய்ப் பிரமாணம் குளிகை செய்து தேனில் கொடுக்கவும். பத்தியம் நெய்யும் இறைச்சியும் இச்சா பத்தியம். விரதத்துக்கு பசுவின்பால் பத்துநாள் பருத்திக் கொட்டை பருத்து பிசிந்துக் கொடுக்க தீரும். மேகதடிப்பு, மேகநூலை, வெடிப்பு தீரும்.

சீதபேதிக்கு மருந்துகள்

சோம்பு பலம் -1 சீரகம் பலம் -1 சுக்கு பலம் இ, புங்கைப்பால பலம் -இ, இந்துப்பு பலம் -உ காயப்பு பலம் ஈ சோம்பு சீரகமும் வறுத்துப் பொடி

செய்துக் கொண்டு பாந்துப்பு காயுப்பு அரைத்து-
சங்கு, அசம்பு மேலே பூசி வாசலிலே எருமுட்டைப்
புடம் போட்டு அசம்பைக் காங்கி கொண்டு
சங்கை வெண்புருங்கல்ல சுட்டு மேல்தோல்ச்
சீற கஞ்சாத தூள கொஞ்சம் வெந்நீர்ப்
பொங்க காய வைத்து அதிலே இந்த கஞ்சாத
தூள கொஞ்சம் வெந்நீர்யாலே ஊற்றிப்
பாசிந்துப் போட்டு உலர்த்திசின் மருந்தொடக
கூட்டிச் சேர்த்து எல்லாமொக்க யடித்துச்-
சூரணஞ் செய்து வெள்ளைக்கு கால் விராகனிடை
கொடுக்கவும். பத்தியம் ஆட்டுக் கொழுப்புப்
அரியாரைக் கீரையும் புளிகாயில்லாமல்ச்
சமைத்துக் கொடுக்கவும். கஞ்சாவை நெய்யிலே-
வறுத்துச் சேர்க்கவும். சீதபேதி மருந்து முற்றும்.

காதுக்கு மருந்து

குப்பமேனிச் சாறு, நல்லெண்ணை
அசம்பு வெள்ளைப் பூண்டு யிவையெல்லாம் எரித்து
காதிலே பாசியதும் கைகண்டது. காது பூசி சுர
மருந்து முற்றும்.

ஊரவாதத்துக்கு மருந்து

முசக்கொத்தான் இலையும்
தேங்காய்ப்பூவும் அரைத்துக் கட்ட வர குணமாகும்
எருமைச் சந்தோல் ரெண்டு தரம்
அரைத்துக் குடிக்க உடனே நிற்கும். ஊறைவாதம்-
முற்றும்.

சன்னிதினங்கள் பாடல்கள் உபசாரம்

சிக்கிச் சுரியும் முன்பலமும்
  சிறந்த அதற்மதை தருக்கும்
நெய்க்குள் ஊதமாய்மதை வைத்தும்மும்
  மிகவே இழுமையுள் உருகும்
மொக்கு மதெர்ன்குத் திருமல்
  பொரிந்தரு சிரிக்குமேசா கோலாய்
மைக்கண் மடமாய் வாருழுங்கால்
  மன்னரு சன்னிச்சுருதியல போமே

1

சன்னிக்கியொழுச் பாடல் -

தூதுவேளை யன்தூரல் லாடம தோடை
  திய்யசிறு தாஞ்சொரு முத்தக் காசு
வேதவாதவ் கற்றாளை சண்பகவ் சத்தரி_
  சந்தமுலைய சுக்கி யாமத்துக் கூட்டி_
கொதமற பன்னிரு கமுஞ்சிக் கூட்டி_
  பொயெணிரு ருவரிய தாசக் காசி_
ஒதரிய திப்பலியும் பொரியும் போட்டு_
  உகந்துக்கொள்ள சன்னசுரம் போகுந் தன்னே

2

. சன்னிகுசாயம் முற்றும்.

பல்லுக்கட்டின சன்னிக்கு
நாள் உரைகுறைது.

நேர்வாளம் - 1, கோசிபிட்டை ருடு - 4 சுக்கு - 4, மிளகு - 4 பொன்னருவலாய் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு பல்லு கிட்டினால் உரைத் தீரும். பல்லுக்கட்டின சன்னித் தான் மாறும்.

தேவதாளி சூரணம்

தேவதாளி சமூலமும் உலர்த்திப் பொடி செய்து அதுப் பாணையில் .... வெருகுப் பிரமாணம் பாலைவெள்ளில் குடிக்க எல்லா ஓயாதியுந் தீரும். நெய்யிலேக் குழைத்து ஒரு மண்டலங் கொள்ள நரைகள் மாறும். இந்த பொடி மஞ்சளுடனே அரைத்து தினம் ஒன்றுக்கு மூன்று முழுகி வர மேகமும் கூச அழகுண்டாம். நெய்யிலே கொள்ள பிள்ளையுண்டாம். நெய்யிலே கொள்ளப் பழைய வெதுப்பு மாறும். தாகமானால் பச்சைப் பாலிலேக் குடிக்கவும். இந்த பொடி நசியம் பண்ண நெய்யிலே குழைத்து முழுங்க ஓதுவுந் தீரும். நெய்யிலே குழைத்துக் கண்ணிலிட பாசிக் கண் மாறும்.

இந்தப் பொடி நெய்யாலே கொதிப்பித்து காதலட
சீதம் புருவும் மாறும் ... தேவதாளிச் சாறு
பசுவின்பால் தேன் 2க்கு யாவையெல்லாம்
கூட்டி யிருப்பு கலசத்தில் வைத்து ஒரு மாதம்
நக்க நரைதிரை மாறும். 18 குட்டமும் தீரும்.
இரண்டு மாதம் நக்க உடனே தலை பூமணக்கும்
தேவதாளி சூரணம் முற்றும்.

நாகலிங்கச் சூரணம் — நாகலிங்க ?

சதாவேளைப்பொடி நாசரி
நிலைப்பனைக் கிழங்கு
நெருஞ்சி ஆரை உ மேல்த்தோல்
பலம் - 20 சீந்தில் கொடி
தன்னாது பலம் 25 இசங்குகொட்டை பலம் - 5
கொடிவேலிவேர்ப் பட்டை பலம் - 5 எல்லாம்
காய வைத்து சூரணம் பண்ணிக்கொண்டு
தேன் பலம் - 16 நெய் பலம் - 8 யாதிலிட்டு
பிசைந்து காலமே தாணிக்காயளவு கொள்ளவும்
தீரும். ஊயாதிகள் பஞ்சகுன்மம், சூலை, பாண்டு
ரோகம், கிராணி, குட்டம், மகோதரம் ஆதம்
84-ம் பயந்தியம் - 64-ம் நவ சேத்துமம்
தீரும். ஒரு திங்கள் கொண்டால் நரைகள்
காந்தியாம். இரண்டு திங்கள் கொண்டால்
உருத்தன் பாலனாவான் தசைப்பு பாயும்
தரமார்க்கமும். நாகலிங்க சூரணம் முற்றும்.

கண்புகைவெட்டுக்கு

செங்கொட்டை சுட்ட சாம்பல்
சதுரக் கள்ளிப் பாலூட்டியன் சிலைச் சாம்பல்
கடுக்காய் ஊராகனிடை - இ, துத்தந்துருசு -
ஊராகனிடை - இ தும்பைப்பூச் சாற்றில் -
கலந்தோட்டுக் கல்லுஞ் சேர்த்து அரைக்கெண்ணெய்
யாவது பசுவின் வெண்ணெயாவது போட்டு
யரைத்து சிமிழிலே அடைத்துக் கொண்டு
கண்ணிலே மையாட புகைவெட்டு தீரும்.
நெத்தியல் ஓமத்தில் வாதுமோதகுஞ்
கண்டிராமத ஊராயமது நெய்சீரகம் உப்புசம்
குணமாம். மோகனிரு சீரகம் தப்பாத தேன்
தானிருமருந்துடன் கசுனத குத்திரஞ் காவடியல்
வசம்பு ... இதில் நசியம் பண்ணவே
காக்கை வலியது தீரும் வதுக் காடியால்தான்
தேகு மாதனை வாதங்கள் தீரும். வாய்
நாற்றந்தீரும் சென்பகத்தில் செய்பாகுங்
கொப்பு செஞ்சந்தனத்தில் இந்த மருந்திலே
கரும்காச்சம் அந்திடுவ் கண்ணில் வரும்
நோய் தீரச் செம்பாராசத்தில் திரட்டியதன்
டாம். கொம்பால் பாகாச சாகுடன் ....
.... குளிர்போம் நீதசாரத்
....
தாகுவில் கொள்ள எல்லா புகைவெட்டுக்கு
குரணம் குற்றும்.

ஆண் அசத்திக்கு மருந்துகள்

கருப்புநெல்லி, தேன் - இரும்
ஆவாரைவேர் தேனுடக் கலந்து அரைத்து இத்தி
அரசியளவு 6 நாள் துவரைப் பருப்பும்
பசும்பாலும் அசனம் [போசனம்] பண்ணவும்,
ஆண் அசத்தி தீரும் தாது வர்த்தினையுண்டாம் [இந்திரியுண்டாம்]

ராசகுறைவுக்கு மருந்து [இராச]

நத்தாமைச்சோறு பத்துக்
கருவாய்ப் போட்டு எருமைத் தயிரு மோரிலளவு
3 - நாள் கொள்ளவும். ராச [இராச] குறைவு தீரும்.

அரச்சமந்த எருமைச்சாம்
தாயிலது எருமை வெண்ணெயில் கொள்ளவும்.
ராசகுறையும் [இராசகுறை]

புண்ணுக்கும் சிலைக்கும் கண்ட மாலைக்கும் மருந்து

மிளகு, திப்பிலி, அசமதாகம்
சாபத்திரி, கிராம்பு ஏலக்காய் பலம்-1 சரக்கப்
பட்டை பலம்-4 ஆக பலம் 9 எடுத்து
வஸ்திரகாயம் பண்ணி தாயாசேல்வைத்து
கடுகுப் பிரமாணம் போட்டுக் கொண்டு வெந்நீர்
கொப்பளித்து முழுங்கவும். இதுக்கு பத்தியம்

பசுவின் பால், நெய் துவரைபருப்பு (துவரம்பருப்பு)
(குசாயச்சாறு) வெள்ளைப் பூண்டு சிறுகீரை
உப்பு ஆகும். 20 நாள் கொள்ளவும். அதின்
பிறகு நல்லெண்ணெயால் தேய்த்து
முழுகவும். இதுக்கு தீரும் வியாதி புண்ணுளை,
120-அ நீண்டமாலை, பவுத்திரம், வாய்ப்புற்று,
உதடுப்புற்று அரையாப்பு, நாப்புற்று அடி
தண்ணி தீரும். புண்ணுக்கு இவைக்கும்
நீண்ட மாலைக்கும் மருந்து முற்றும்.

மாரடைப்புக்கு மருந்துகள்
விபரம்

துருசுபலம்-1 பொடிசெய்து
ஒரு சட்டியால் நடுவே குழிந்து இரத்தம்
ஜீராகண்டை குழிந்துவை நவச்சாரம் பொடி
செய்துப் போட்டு சற்று சாயநாட்டு துருசுப்
பொடியால் மூடி அதின் மேலே எருமை
தயிர் பலம்-2 நாட்டு அரசன்வேர் மத்தாலே
கடைந்து பற்பமாகும் அந்த பற்பம்
வெள்ளையான பிறகு குப்பியில் வைத்துக்
கொண்டு மாரடைப்புக்கும் மார்நோவுக்கு
வெல்லத்திலாகிலும் வெத்திலையிலாகிலும் பணவிடை

கொடுக்க சாந்தியுண்டாம். பித்தயம் பிச்சைப் பயறுக் கஞ்சி குடிக்கவும். இதற்கு தீரும் வியாதி உதிரரோகம், மாரடைப்பு, பயாந்தியம், ஆம்பல், மருந்தீடு, சிலைக்கன்நோய் தோல்ப்பட்டை நோய் இவை தீரும். மாரடைப்பு மருந்து முற்றும்.

ஆ பீனசத்துக்கு மருந்துகள்

சாம்பிராணி, கஸ்தூரிமஞ்சள் சமன் பொடி செய்து சீலையில் தடவித் திரிப் பண்ணி நாசியில் புகைப் பிடிக்க மிஞ்சு பீனசம் தீரும்.

உதடு புண்ணுக்கு மருந்துகள்

ஆதண்டம்வேர் எருமச்சம் படிச்சாறு வார்த்து அரைத்து தோல்லை தட்டி உதட்டின்மேல் போட்டு சீலை கொண்டு கட்டி அசணம்ப் பண்ணுகிறபோது அவுத்து வைத்து மறுபடியும் கட்டி வரவும் இப்படிக்கு 8-நாள் கட்டி வரவும் உதட்டுப் புண் உதட்டுப்புத்து தீரும்.

முற்றும்.

முலைச் சிலந்திக்கு மருந்துகள்

கல்லுப்பு பலம் ௧, மஞ்சள்
பொடி பலம் - ௧, வெள்ளைக் குங்கிலியம் பலம் - ௧
அம்மியில் பொடி செய்து உள் ஊமத்தங் கொண்ணையில்
போட்டு குழையப் புடம் பண்ணி வீக்கத்தில் பூசினால்
முலைச் சிலந்தி முலைப் புற்றுக்கும் முலையுண்டான
உபாதிகள் தீரும். முலைச்சிலந்தி தீரும்.

பித்தத்தினால் நீர் சிவப்பாயிருக்கிறதுக்கு

பித்தத்தினால் நீர் சிவப்பாயிருக்கிறது
தலைசுத்தி . . . . ல் அதற்கு மருந்துகள் ஆயிரம்

அதுப்புளி பலம் . . . . ல்

உரை அரோகணிடை - ௧ குலவா - - அரோகணிடை - ௧
சோம்பையும் அரோகணிடை - ௨ கற்கண்டு பலம் - ௧
பாலையக் கரைத்து அடிக்கட்டி யாதுகளும் வைத்து
பண்ணி போட்டு சாப்பிடவும். பித்தத்தினால்
நீரும் சிகப்பாயிருக்கிறது தீரும்.

பித்தசுரத்துக்குக் கஷாயம்

சுத்தி - சன்னி . . . . .

பேய்ப்புடலை, துளசிவேர், ஆடாதோடை, நொச்சி
வேர், கண்டங்கத்திரிவேர், ~~சுக்கு அசமந்த பற்பாடகம்~~
வேப்பம்பட்டை, மயில்தோகை, வட்டதிப்பி, சிறுதேக்
கொடி, சுக்கு, அசமந்த பற்பாடகம் —

(தொடர்ச்சியாக மருந்துகள் எழுதப்படவில்லை

ஊக்கலுக்கு மருந்து அபரம்

வெங்காயம் நறுக்கி

சினைப்பாலுடனே நசியம் பண்ண ஊக்கல்
நிற்கும் கை கண்டது.

அக்கரா வேரும் சாரணை
வேரும் பொடிசெய்து தேனிலிட ஊக்கல் நிற்கும்
ஊக்கல் தீரும்.

மருந்து பிடிக்கல் குறிய மருந்து

பொன்னாதாரம் சீனி

இரண்டும் பொடி செய்து தீயிலே சுட்டு
சுக்கன் குடியிலே வைத்து புகைப்பாக்க
வாந்திக்கலப் பண்ணவும் ஒரு சிரங்கைப்
நீரிலே ஒரு பண எடை தரு உரைத்துக்
கொடுக்கவும். மருந்திடுகள் தீரும்.

பிலநஞ்சு எடுக்க மருந்துகள்

பருத்தியிலையும், பிலந்தை
யிலையும் அரைத்து காடியிலே குடிக்க எடுக்கும்.

மஞ்சள்தூள் ஒரு பாக்களவு
தண்ணீரிலே கலந்து குடிக்க வாந்தி பண்ணும்

சிறுகீரை வேரை அரைத்துக்குடிக்க
நோயுமெல்லாம் பிலநஞ்சு தீரும்.

கிராணி மருந்துகள் விபரம்

மாங்கு, கருவேப்பிலை
தயிராலே வேகவைத்து அரைத்துக் கொடுக்கவும்
கிராணி தீரும்.

கடுக்காய் 60 நாளா அரைந்த தயிராலே
புடமிட்டுக் கொடுக்க கிராணி தீரும். கிராணி
மருந்து முற்றும்.

சர்வ வியாதிக்கும் அன்னாதி தயிலம் விபரம்.

கருஞ்சீரகம் ௳ 2, சீரகம்
௳ 4, வெந்தயம் ௳ 8 சுக்கு ௳ 16 இதற்குச்
சாவெல்லம் பனைநாடை 16 இதுவெல்லாம்
அரைத்துப் பசுவின் மோரிலே ஞாயிற்றுக்
கிழமை நாள் எருக்கம் பூ குருணிக் கொண்டு
வந்து ஒரு குடுவைக்கி தாமதியால் கொடுத்து
அந்த குடுவையிலே பூவை நிரப்பி 4 நாள்
சீல்லைப் போட்டு வாய்க்கட்டவும். வைத்த
ஞாயிற்றுக் கிழமை அந்தப் பூவை வாங்கி
உலர்ந்திருக்கிறதை குடுவைப் பொங்கி அந்த
குடுவையை நிரப்பிச் சீலையிட்டுக் கட்டவும்
சீலைமண் செய்து அடியிலே சீலையிட்டு

சர்வ - வாயு

முதிர்ங்காய் மட்டுங் குதிரைவட்டி ஒரு சிறு சோப்பு
இடித்து வைத்து எருமுட்டை மேலுமடக்கி புடமிட்டுந்
தீயலம் வாலுப்தி பதனம் பண்ணிக் கொண்டு —
வெந்நீரில் நுணாக் கொழுந்தில் பணைஅடை தீயலம்
வைத்துச் சுருட்டி உள்ளே கொள்ள சர்வ வாயுந்
சன்னியுந் தீரும். பொன்னிறமாய் கனிச்சுக்கும் —
சர்வ ராயாதிக்கும் அன்னாதித் தயாலம் சேரும்.

கிராணிக்கு மருந்துகள் —

அதிவடையம், அபின், கிந்தா
மாணிக்கப் பருப்பு தட்டி அரைத்து குன்றுமணிப்
பிரமாணம் உருண்டைப் பண்ணி உலர்த்தி இரண்டு
வேளையும் வெந்நீரில் கொடுக்கவும். நாலுஞ்ச
சாறு உரை அளர் 3-நாள் தடவும் குணமாகும்.
கிராணிக்கு மருந்து சேரும்.

அமான்குறிய உபசாரம்

மாதளம் வேரை அரைத்துக்
குடிக்கவும். அமான்குறிய சேரும்.

வெள்ளை உதட்டுக்கு மருந்துகள்

கத்தந் துருசு பாலை இரண்டையும்
தட்டி பசுவின் வெண்ணெயால் கொடாலி —
இழையால் பாலைத்து வெள்ளை உதடு மேல்
பூச உதடு வெள்ளை தீரும். வெள்ளை உதட்டுக்கு
மருந்து சேரும்.

கண்டமாலைக்கு மருந்து

அகத்திப்பூ துவரையிலை,
பருத்தியிலை, துளசியிலை, குப்பமேனியிலை,
வேளை, நாய்பாகல், வெத்திலைக் காம்பு, பிரண்டை
யிரைஅசம்பு வெள்ளைப் பூண்டு எல்லாஞ்
சமனா நறுக்கி முலைப்பாலில் நசியம்பண்ண
யாப்படி - 2= சொன்னபடிப் பண்ண கண்டமாலை
தீரும் முற்றும்.

உள்மூலத்துக்கு மருந்து

செங்கொட்டை -30, பசுவின்
பாலில் வேக வைத்து பிறகு நல்லெண்ணையால்
பொரித்து யாந்த நீரை கருகும் செங்கழுநீரும்
கோஷ்டம் யாதுவெல்லாஞ் சமன் யாது எல்லாத்துக்கு
சரி எள்ளு பருப்பு யாதுவெல்லாசம் பொடித்து சூரணம்
பண்ணி வெருகடி பிரமாணம் கொள்ளவும்.
உள்மூலம் கரைந்து போகும்

சீதம் வெப்புக்கு நன்றாய்க் கழிய மருந்து

இலைக்கள்ளிவேர் உலர்த்தி
வஸ்திரகாயம் பண்ணி வைத்து எருமை
மோரில் களரப்பாக்களவு உருண்டை மோருடனே
குடிக்க சீதம் வெப்பம் நன்றாய்க் கழியும்
உள்மூலம் சீதவெப்பு முற்றும்.

சிரங்குக்கு அகந்திர மருந்து

நல்லெண்ணெய்ப்படி - இ,
எருக்கம் பூச்சாறுப்படி - 1, உள்ளி, வசம்பு
சுட்டு வெய்யிலிலே வைத்துப் பூச சிரங்கு
அகந்திரும். முற்றும்.

செயந்த சிலந்திக்கு மருந்து

தாரண்டையிலையை ஆலங்
கொன்னையால் அதக்கிக் கட்டவும்.
காரையிலையை ஆலங்கொன்னையால்
அதக்கிக் கட்டவும்.
கூடக்கொத்தான் இலையை
ஆலங்கொன்னையால் அதக்கிக் கட்டவும். செல்சிந்தி
முற்றும்.

கல்நார் பற்பம்

கல்நார் பலம் - 1 கசுராந்நீர்
ஊட்டு - 3 - நாள் ஊற வைத்து கழுவிப் போட்டு
கரிசலாங்கண்ணியிலையைக் கவசம் கட்டி
சீலைமண் செய்து 20 - வறட்டியால் புடம்
போட பற்பமாகும். கல்நார் பற்பம் முற்றும்

இரும்பு பற்பம்

கருவங்கம் தகடு தட்டி
நாலு துண்டாய் நறுக்கி . . . . வேப்பாளை
ரெண்டு பாதைத்து கோணியால் பரப்பி தகட்டை
மேலே வைத்து மேல்தூள் போட்டுக் கண்டு கீழ்
பற்பமாகும். இரும்
மேலும் அதிக புடம் போட பற்பமாகும். இரும்பு
பற்பம் முற்றும்.

துட்டுபற்பம்

செங்கல்லைக் குழிப் பண்ணி
தாளகம் உள்ளே வைத்து அதின்மேலே செந்துத்
தூளப் போட்டு மேலே செங்கல்லு வைத்து
சீலைமண் செய்து கெசப் புடம் போட
பற்பமாகும். துட்டுபற்பம் முற்றும்.

பாசாணபற்பம்

வெள்ளைப் பாசாணத்தை
மாட்டுப் பாச்சியாலே 7-நாள்க் கட்டி வைத்து
எடுத்து மறுபடியும் புத்துமண் - 25 சீலை செய்து
50-வராட்டியில் புடம் போடவும் பற்பமாகும்
சன்னிதோஷம், சுரத்துக்கும் அனுபானத்தில்
கொடுக்கவும். பாசாண பற்பம் முற்றும்.

நவச்சாரக்கட்டு

வெடியுப்பு பலம் 6, வெண்
காரம் பலம்-1, தாளகம் பலம்-2 வெண்காரமும்
தாளகமும் அரைத்து எலுமிச்சம் பழத்தில் அரைத்து
சாரம் பலம் - தெளுங்கட்டி விராகனை
திராகனை
காயவைச்சு சட்டியல் - 4
மணலிட்டு அதின் மேலே - 3 பலம் வெடியுப்புப்
பொடியப் பண்ணிப் போட்டு அதின்
மேல் சாரகவசத்தை வைத்து அதன் மேல் 3
பலம் - வெடியுப்புப் பொடியப் போட்டு அதின்

-4 ஊிராகனை மணல் போட்டு மேல்சுட்டு மூடி -3 சீலைசெய்து தீபம் கமலக்கட்டை கமலாக்கினி இந்தவிதம் -4 சாமம் எரித்து ஆறவிட்டு எடுக்கவும். சாரம் முற்றும்.

இலிங்கபற்பம்

வெள்ளியத்தை பிசின்கிளிருகு போலே மெல்லிதா தட்டி பொடியாய்க் கத்திரித்துக் கொண்டு பச்சை கஞ்சா ஆகம் மடித்துக் கொண்டு தோணிரெட்டு மேல் பரப்பி சத்திசத்தை அதின்மேல் தூவி சுருட்டிக் கெட்டியாய்க் கட்டி சீலைமண் செய்து முழம் மண்ணில் பள்ளம் வெட்டி அந்தப் பள்ளம் நிறைய காட்டு எருமுட்டைச் போட்டு அதுமேல் இந்த கவசத்தை வைத்து எரு முட்டைப் பற்புடம் போடவும். குளிர ஆறவிட்டு எடுக்க அசையாமல் உடைத்துப் பார்க்க பொரிபோலே யிருக்கும். அந்த பற்பத்தை எடுத்துக் கொள்ளவும். மேகங்களுக்கு தேனிலே வெண்ணையிலே நெய்யிலே வைத்துக் கொடுக்கவும் மேகமெல்லாந் தீரும். இலிங்கபற்பம் முற்றும்.

—— x ——

அரிதாரப் பற்பம்

(குளிர்க்காச்சல், பவுந்திரம், வாய்வுக்கு)

கன்னிக்கோழிமுட்டை ஒரு
துட்டிடை -1, அரிதாரம் துட்டிடை -1 இவை இதுரெண்டும்
தட்டி சிறுக்கீரைச் சாற்றிலாட்டு அந்த அந்தனாக்கு
மாறுகிற வரைக்கு அரைத்து வில்லைத் தட்டி காய
வைத்து ரெண்டு -2- அகலிலே வைத்து சீலை
மண் செய்து கெசபுடம் போடவும் பற்பமாம்
அந்த பற்பத்தை எடுத்துக் கொண்டு திப்பிலி ரெண்டு
சீரகம் இதுகள் சேர்த்து பொரி வறுவால் வறுத்து பொடி
பண்ணி வைத்துக் கொண்டு இந்தப் பொடியிலே
ஒரு துட்டிடையும் பற்பத்திலே பணவிடையும் இது
ரெண்டும் தேனிலாட்டு கலந்து சாப்பிடவும்.
குளிர்க் காச்சல் வாடும் பவுத்திரத்துக்கு நெய்யிலே
கொடுக்கவும் வாயுகளெல்லாந் தீரும் மேலிருந்த
வியாதியும் அரிதாரப் பற்பம் தீரும்.

காலமேக நாராயண செந்தூரம்

வந்தை திகழ்குரு முனிவர் சொன்ன
காலா..... நாராயண செந்தூரஞ் செய்ய
கெந்தகமும் அரை பதுவீரக ளெடையது நேசை.....
கெடியான சாதிலிங்கம் வீரகனிடை மேவந்து
தந்தமுள்ள மாலதேவா வீரகனிடை மேவந்து
ஆனமனோ சிலைரெண்ட இறைய தாகும்
வைந்தழுமே சுத்திசெய்து நிறுத்துக் கொண்டு
பண்பான கல்வத்தில் வேற்று விடயே

உ

யேற்றிநின்றாய் எருக்கம்பால் புரைசைச் சார்
யாவையதும்வை செருப்புடைச்சார் செம்பின்னி சார்
சூத்தமோ தனைச்சாறு அந்தப்பூச் சார்
புகழ்குறுங்கை பூச்சாறு இவ்வகைக்கு
யேற்றியதாய் சாமம்வொன்று அரைத்து வாங்கி
நினைவாக்கி குப்பிக்குள் மண்ணுஞ் செய்து
வாயத்திரவா தன்னில் மருந்தை யூட்டி
வலயக்கல் கொண்டடைத்து மண்செய் வாயே

2

செய்தமான் புலவாய்ச் சட்டி தேடி
சோக்கனால் தாரல்க்கணமாய் மணலூறி கொடு
வைப்பவே குப்பிதனை நாட்டி வைத்து
பதறாமல் ~~தினமொன்று யெரித்த பின்பு~~
கொண்டமட்டும் மணலால் மூடி
ஐயமற அருப்பேற்றி நாலாச் சாமம்
அதிராமல் தினமொன்று யெரித்த பின்பு
செய்யவே ~~X~~ உயர்தன்னை சுத்தை செய்து
வெண்மையே குப்பியை உடைத்துக் கொள்ளே

உடைத்தெடுத்த செந்தூரம் பார்க்கும் போது
. . . . . முருக்கம்பூ நிறம் ஒவ்வாது
வெளுத்ததனி கருத்தது காண்பவ் சுத்தி
ஆடாதொடை
கிட்டவே பாட்டுவைத்து பரந்து தேடும்
செந்தூரம் பணம்பாதி திட்டம் பார்த்து
தீர்ந்த தொண்டுநோயும் தீரும் ஆயாதி
சொல்லாய இசைமென்று எல்லாம் போமே

போகுமே அசக்கடியாருமல் அவுரச காசம்
சொல்லாத மாந்தாரு சிலேற்பன சோச்சை
மேகமென்று தொன்றுகொல்லு யானைப்பு சன்னி
சோச்சையுடன் - . சயம் குறைந்து போகும்
ஆகுல்ல திப்பிலியுந் தேனல்க் கொள்ள
- வெண்டுமே. நீல. பதினன் குட்டம்
திரேகமெங்கும் அள்ளிகோரை நோவான் அதிகம்
செவ்வண்டுகட கரைக்கி கூதாவ போமே

நாராயணசெந்தூரம் முற்றும்.

துருசு பற்பம் ஊபாரம்

துருசுபலம் - 2, முசுமுசுக்கை
ஊாளாங்காய் - . . . . அரைத்து மத்தியாக்
கட்டி வைத்து நாலு திலைமண்செய்து - 15
எருவில் . . . பற்பமாகும். துருசு பற்பம் முற்றும்.

கறியுப்பு பற்பம்

(சூதகவாய்வு ரத்தகிராச்சி சொர்பசூச்சி
குன்மம் வாய்வுக்கு மருந்து ஊபாரம்

நல்லதும்பைச்சாறு படி - 2
கறியுப்புப்படி - 5 சாறு சாவரச் சேர்த்தி
. . . . .ரைத்து வடித்து அல்லைத் தட்டி ரசவாக்
காய வைத்து அது சட்டியில் வைத்து மேல்சட்டி

மூடி வாய்க்குச் சீலைமண் செய்து மயாஸ்புடம்
போட பற்பமாகும். இந்த பற்பம் ஊரல்கடி
பிரமாணம் உள்கொள்ள சூதக வாய்வு,
ரத்த குறைச்சி, கெற்பசூச்சி குன்மம் வாய்வு
எல்லாந் தீரும். காயுப்பு பற்பம் மருந்து
முற்றும்.

தாளக பற்பம்

குருக்கல்கட்டை சட்டக்கரி
-3 பலந் தூள் ...... தோண்டியால் ஒரு
படி மணல் போட்டு பரப்பி பாதி கரித்தூள்
போட்டு அதின் மேல் 3-பலம் தாளகம்
வைத்து அதின் மேல் பாதி கரித்தூள் பரப்பி
அதின்மேல் .... ஒரு மூடி சீலை செய்து
7-4 ஜாரகு அனலால் -4 சாமம் எரிய
விட்டு குளிர் ஆற விட்டு எடுக்க பற்பமாம்
அதை எடுத்து வைத்துக் கொண்டு குன்றியெடை
பிரமாணம் வாய்வுக்கு நெய்யாலடவும்.
வெள்ளைக்கு வெண்ணையாலடவும். சயத்துக்கு
தேனாலடவும். சன்னிக்குந் தேனாலடவும்
ஊரிய புறூட்டிக்கி தேனாலடவும். பத்தியம்
புளி, புகை, கசப்பு காரந் தள்ளவும். நெய்
2/. பாலாத்தூட்டமாய் சாப்பிடவும். தாளக
பற்பம் முற்றும்.

நாகபற்பம்

நாகத்தை சுண்ணமாக்க

கல்லில் கருணை அத்தூளையிட்டு சுற்றி காச்சி
யாறக்கி கருவாப் போட்டு மறுப்படி யிப்படி
11 திரம் சுத்தி செய்து பிறகு மூன்று நாள்
அருகாயல் - 4 - சாமம் சுருக்கப் பிறகு சூரதில்
புளிச்சாத்தில் நாலு சாமம் நறுக்கி பிறகுப்
புளியம் பழணியால் சாம்பல் எருக்கு நெருஞ்சைப் பட்டைச் சாம்பல்
அதில் ~~[illegible]~~ நீச் மேல்ப் போட்டு நடுவில்
கட்டியை வைத்து மேலச் சாம்பல்ப் போட்டு
சாணவும் - 4 - ஊரல் 3 சுத்திப் புடம் போட
திரும் . எருவு - 12 சுதல் ஊயாதிக்கும் அதையல்
பாதி அனுபானம் தேன், நெய், வெண்ணெய்
இதுகாலன் குடுக்கவும். இச்சாப்பத்தியம் நாக
பற்பம் முற்றும்.

வங்கபற்பம்

அப்பக்கோவை சமூலமைத்து

அந்த சாத்தில் வங்கத்தை உருக்கி - 11 திரம்
சாய்க்க வெட்டை பிறகு ஆறு அம்மான்
பச்சரிசி அரைத்து கவசஞ் செய்து நிழலில்
உலர்த்தி கோணியில் வைத்து கீழும் மேலும்
வங்கம் நடுவே வைத்து உருட்டு குருசீலை

செய்து கெசபுடம் போட நீரும். சகல வியாதிக்கும் முன் அநுபானத்தில் அரிசியளவை கொடுக்கவும். இச்சாபத்தியம் பாகு பால் நெய் சகலமுங் கூட்டவும் இவ்வங்க பற்பம் சிற்றும்.

அப்பிரேக பற்பம்

(மேகவெள்ளைக்கு)

அப்பிரகம்

வெள்ளை அப்பிரேக்கு ஒரு துட்டிடை முள்ளங்கி சாத்தில் -7- நாள் அரைக்கவும். பிறகு வில்லைத் தட்டிக்காய வைத்து அகலில் வைத்துப் புடம் போட பற்பமாம். இதுவனுக்கு -7- நாள் வெண்ணெ-யிலே வைத்துக் கொடுக்கவும். மேகநீர்க்கும் புண், புரையால், கவுச்சி தள்ளவும்.

காந்த பற்பம்

129.அ

காந்தத்தை நாகல்ப்பட்டை சாத்தில் அரைத்து வில்லைத் தட்டி புடம்ப் போடவும். இந்த பற்பத்தை எடுத்துவைத்துக் கொண்டு இஞ்சி சாத்திலே ஒருபணவிடை பற்பம் -15- நாள் கொள்ளவும் சோகைப் பாண்டு ரோகந் தீரும். காந்த பற்பமிதே.

அரப்பொடி பற்பம்

அரப்பொடி ஒரு பீங்கானில் வைத்து அது நிறைய நாகல்பட்டை சாற்றை விட்டுக்கொள்ள வெய்யிலிலே வைக்கவும் பற்பமாம் அதிலே அரைப்பலம் பற்பம் எடுத்துக் கொண்டு சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம் கையாந்தகரை கருஞ்சீரகம் இவை வகைக்குப் பலம் -1 இடித்து சூரணம் பண்ணிக் கொண்டு இந்த பற்பம் அதினுடனே கூட்டி சோகை பாண்டு ரோகத்துக்கு 7- நாள் கொடுக்கவும் தீரும். பசு மோருஞ் சோறுந் தின்னவும். உப்பு வறுத்து போடவும் அரப்பொடி பற்பம் முற்றும்.

துருசுச் சுண்ணம் செந்தூரம்

தோரையாலை, பொற்றலை கையாந்தகரை மாவிலிங்கந் தண்டு கொடுவேலி இந்த மூன்றும் அரைத்துக் கவசம் பிடித்து ஒரு வறாட்டியால் புடம் போடவும். துருசு சுண்ணஞ் செந்தூரம் முற்றும்.

இலிங்க பற்பம்

இலிங்கத்தைக் கொண்டு வந்து சட்டியிலே வைத்து உருகும் போது வேப்பெண்ணெய் மாறி மாறியாய் அள்ளிப் போட்டு வேப்பம் பிரங்கை கொண்டு கிண்டிக் கிண்ட பற்பமாம். இந்த பற்பத்தை உ ரோகத்துக்கும் நெய்யிலே குன்றளவில் கொடுக்க தீரும். இலிங்க பற்பம் முற்றும்.

துத்தநாக பற்பம்

துத்தநாகம் வேண்டியதுக்
கொண்டுவந்து நல்லெண்ணையிலே உருக்கி
சுத்திப் பண்ணின பிறகு யிரும்பு பாத்திரத்திலே
போட்டு உருக்கிற போது தாளிக்கொடி
பந்து போலே சுருட்டிப் போடவும். பதனமாய்
வெளியிலே வைத்து அடுப்பால் கரண்டியாலே
ஒரு சாமமும் வறுக்க பற்பமாம். இதை இரும்பு
பாத்திரத்தில் பண்ணவும். இந்த பற்பம் ஒரு
பணவிடை ஓமம்பு-க- கஞ்சா பூக ஆக
3. பணவிடையும் வெத்திலையில் ரெண்டு
நேரமுங் கொள்ள சகல பிரமேகத்துக்கு
இப்படியே கொடுக்கவும். 7-நாள் அல்லது
8. நாள் அல்லது 21-நாள் கொடுக்கவும்.
பத்தியம் பால், நெய், சர்க்கரை, கத்திரிப்பிஞ்சு,
துவரம் பருப்பு வெந்நீரும். உஷ்டண பித்தத்து
காதில் சீழ் வரும். அதுக்கு வெள்ளாட்டுத்
தயிரால் பணவிடை கொள்ளவும். பத்தியம்
தயிர் மோர் வெந்நீராம் 14-நாள் கொள்ளவும்
கபால பிரமேகத்துக்கு உழுக்கி கோதும்பை மாவு
உழுக்கித் தண்ணீரில் கரைத்து தெளிவிலே
யிருந்துக் கொண்டு அதிலே ரெண்டு பணவிடை

போட்டு காலமே நாள் 21. பத்தியம் கோதுமை
அடை நல்லவெல்லம் நெய் கூட்டவும். வாத
கிழங்கு அதிமதுரம் அசம்பு குதிரைசம்பு
மூன்றின் சூரணம் பன்னி பணவிடைத்
தேனில் கொள்ளவும். பத்தியம் பசுவின்
பால் சுடுஞ்சோறு வெல்லம் உப்பு ஆகும்.

இப்படிக்கி ௰-நாள் மறுபத்தியம் 3. நாள்

ஊது காமாலைக்கி சர்க்கரை பணவிடை
..... மருந்து பணவிடை 3 ஒன்றுகூட்டி
ஒரு நாள்க்கு கொள்ளவும். இப்படிக்கி மூன்று
வேளைக்கு கொள்ளவும். வாந்தியும் வயிறுகடுப்பும்
மாற்று நெய்யுஞ் சோறும் வென்னீரும்
உப்பும் ஆகாது. சித்தநாக பற்பம் முற்றும்.

340/4 85